

திருமணம் ஓர் ஊழியத் தொடர்
உறுதியான அஸ்திபாரம்
பயிற்சி புத்தகம்



கிரேக் காஸ்டர்

Craig Caster

Strong Foundation in Tamil
Marriage Is a Ministry series, Volume 1



**திருமணம் ஓர் ஊழியத் தொடரின்
பிற தலைப்புகள்**

எது அன்பு (தொகுதி 2)
தனித்துவமான தேவைகள் (தொகுதி 3)
சரீரத்திற்குரியவைகள் பூர்த்தி செய்யப்படல் (தொகுதி 4)
தெய்வீக தலைமைத்துவம் (தொகுதி 5)
தலைவரின் வழிகாட்டி

FDM.world இன் பிற பயிற்சிப்புத்தகங்கள்

கிறிஸ்துவ அடிப்படை சத்தியங்கள்: சீஷத்துவத்துக்கான ஒரு உறுதியான அஸ்திபாரம்,
கிரேக் காஸ்டர்
பிள்ளை வளர்ப்பு ஓர் ஊழியத் தொடர்- கிரேக் காஸ்டர்
இளைஞர்களை புரிந்துக்கொள்ளல் - கிரேக் காஸ்டர்

FDM.world இன் அனைத்து பயிற்சிப்புத்தகங்களும் தனிப்பட்ட ஆய்வுக்கும், சிறிய குழுக்களுக்கும்
சீஷத்துவத்தின் உபகரணங்களாக பரிந்துரைக்கப்படுகின்றன.

கவனிக்கவும்: அசல் பயிற்சிப்புத்தகத்திலிருந்து அனைத்து வெற்று பக்கங்களும்
அகற்றப்பட்டுள்ளன. இந்த காரணத்திற்காக சில பக்க எண்கள் மாறி வரலாம்.

FAMILY DISCIPLESHIP MINISTRIES

தொலைப்பேசி: (619) 590-1901
மின்னஞ்சல்: info@FDM.world
வலைதளங்கள்: www.FDM.world

உறுதியான அஸ்திபாரம், திருமணம் ஓர் ஊழியத் தொடர், தொகுதி 1 கிரேக் காஸ்டர்

ISBN 978-1-7331045-0-0

அச்சு மற்றும் மின்னணு பதிப்பு பதிப்புரிமை © 2020 கிரேக் காஸ்டர். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசனப்பகுதிகள் எல்லாம் TAOVBSI இந்தியா, விலிருந்து எடுக்கப்பட்டவை.

பதிப்புரிமையின் கீழ் உள்ள உரிமைகளை வரையறுக்காமல், இந்த வெளியீட்டின் எந்தப் பகுதியும்- அச்சிடப்பட்ட அல்லது மின்-புத்தக வடிவத்தில் அல்லது வேறு எந்த வெளியிடப்பட்ட வழித்தோன்றல்களிலும்- மீண்டும் உருவாக்கவோ, சேமித்து வைக்கவோ அல்லது மீட்டு எடுக்கும் அமைப்பில் அறிமுகப்படுத்தவோ, அல்லது எந்த விதத்திலும் (மின்னணு, இயந்திர, புகைப்பட நகல், பதிவு அல்லது வேறு), முன் எழுத்துப்பூர்வ அனுமதி இல்லாமல் எடுக்க கூடாது.

Translated by

Rev Dr D.Samuel.DD.

Indian Rural Gospel Mission (IRGM)

www.irgm.org

revdsamul@gmail.com

WhatsApp:0091+7904967179

பொருளடக்கம்

முன்னுரை.....	4
அறிமுகம்	6
பாடம் 1: ஒரு தனிப்பட்ட பயணம்	9
பாடம் 2: ஆதியிலே.....	16
பாடம் 3: தேவன், திருமணத்தை உருவாக்கியவர்	25
பாடம் 4: திருமணத்திற்கான தேவனின் நோக்கங்கள்	31
பாடம் 5: தேவனின் சிட்சைக்கு ஒத்துழைத்தல்	40
பாடம் 6: உறுதியான அஸ்திபாரம்	48
பாடம் 7: மூன்று அத்தியாவசிய கூறுகள்	55
பாடம் 8: தேவன் உங்கள் அன்பை விரும்புகிறார்.....	62
பாடம் 9: தலையாகிய மூலைக்கல்	72
பாடம் 10: அற்புதமான மறுபுதுமுகம்	80
பின் இணைப்பு ஆதாரங்கள்	87
இறுதிக் குறிப்புகள்	99
ஆசிரியரைப் பற்றி.....	100
குடும்ப சீஷத்துவ ஊழியத்தைப் பற்றி.....	102

முன்னுரை

நாம் திருமணம் என்று அழைக்கும் அமைப்பை தேவன் உருவாக்கினார், இன்று அது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த அறிக்கை உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம், ஆனால் கணவன் மனைவிக்கு இடையிலான உறவிலிருந்து மிக முக்கிய தீங்குவிளைவிக்கக்கூடிய விளைவுகள் உருவாகின்றன. ஒரு தம்பதியினர் திருமணம் செய்துக் கொண்ட பிறகு, அவர்களின் சொந்த தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப மற்றவர்களை இழுக்கத் தொடங்குகிறார்கள். காலம் செல்ல செல்ல, பிரச்சனைகள் தீர்க்கப்படாதவைகளாக மாறிப் போகின்றன, மற்றும் ஏமாற்றம், விரக்தி மற்றும் கோபத்திலான காயங்கள், இவை மனக் கசப்பையும் பழிவாங்கலையும் விளைவிக்கிறது. இதுபோன்ற நல்ல நோக்கங்களுடன், நம்பிக்கைகளுடன் இரண்டு பேர் திருமணத்தில் இணையும் போது, பல திருமணங்கள் ஏன் தோல்வியடைகின்றன? அதுவுமல்லாமல், ஏன் பல தம்பதிகள் திருப்தியில்லாத உறவுகளில் தங்களை அமைத்துக்கொள்கிறார்கள்?

இந்த புத்தகம் முதலாவது தேவனுக்கும், பின்பு ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் மண வாழ்வில் அவர் வைத்துள்ள ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கும் அவரது விருப்பத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேர் கணவன்-மனைவியாக ஒன்றுபடும் பொழுது தேவனுடைய உபதேசத்தில் எந்த விதமான பயிற்சியும் இல்லாமல், பெரும்பாலும் அவர்களின் கடந்த காலங்களிலிருந்து எந்த தெய்வீக முன் மாதிரிகளும் இல்லாமல், எப்படி ஒருவரை ஒருவர் அரவணைத்து வாழ வேண்டும் என்று உண்மையிலேயே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருக்கின்ற சவால்களோடு கூட கடந்த கால வலிகள் மற்றும் உணர்ச்சி வசப்பட்ட வெற்றிடங்களையும் கொண்டு வரக்கூடும். இந்த புத்தகத்தின் மூலம் பின்பற்ற வேண்டிய சத்தியங்களை தேவன் வெளிப்படுத்துவார், இல்லை என்றால் அதன் விளைவு சோர்வு மற்றும் ஏமாற்றமாக இருக்கும். விரைவில் அது வேதனையாக மாறும்.

கிறிஸ்தவர்களிடையே அதிகமான திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன என்று புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. தேவனுடைய பிள்ளைகள் மற்றும் அவருடைய வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாக இருக்கும் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் ஏன் தோல்வி அடைகிறார்கள்? இதற்கு காரணம் தகவல் பற்றாக்குறையும், வேதாகமக் கொள்கைகளில் சீஷத்துவ குறைபாடேயாகும். இதில் துக்ககரமான விஷயம் என்ன என்றால், தற்போதுள்ள சபைகளானது இந்த பகுதியில் அழிவின் பாதையிலுள்ள பலரை வீழ்த்தும் அலைகளிலிருந்து மீட்க போதுமான முயற்சி எடுக்காமல் இருக்கிறது. திருமண தம்பதிகள் வேதாகமத்தில் போதிக்கப்படுதல் மற்றும் தேவனுடைய சத்தியத்தில் மற்றவர்களால் வழிநடத்தப்படுவதற்கு மிகுந்த தேவை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். விசுவாசிகள் கிறிஸ்துவின் சீஷர்களாக தேவன் என்ன விரும்புகிறார் மற்றும் தீர்மானித்திருக்கிறார் என்று கற்றுக்கொள்ளும்போது, அவர்கள் எந்தவொரு பிரச்சனையையும் மேற்கொள்ளும் வல்லமையும் கிருபையும் பெற்றுக் கொள்வார்கள்.

தேவன் நம் சார்பாக தம் வல்லமையைக் காட்ட விரும்புகிறார், நம்முடைய திருமணங்கள் மூலமாக அவரை மகிமைப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நாமும் அதை விரும்ப வேண்டும். திருமணத்தை தேவன் முக்கியப்படுத்துகிறார் என்று நமக்கு தெரியும், ஆனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பத்து வருட திருமண வாழ்விற்கு பிறகும் கூட இன்னும் மற்றவர்களை சீஷராக்க தகுதியானவர்களாக மாறாமல் இருக்கிறார்கள். பத்து வருடங்களாக வேலை செய்த ஒரு நபரை கவனியுங்கள். அவர் அந்த வேலையை வேறே ஒருவருக்கு பயிற்சியளிப்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். நமது வேலையை விட நமது வாழ்க்கைத் துணைகளை நாம் எவ்வாறு கவனிக்கின்றோம் என்பதில் தேவன் அதிக அக்கறையுள்ளவராகயிருக்கின்றார்.

இந்தத் தொடரை நீங்கள் ஜெபத்துடன் படிக்கும் பொழுது, கணவன் மனைவியான உங்களுக்கு தேவன் தம் நோக்கத்தை வெளிப்படுத்துவார். இங்கே கொடுக்கப்பட்டுள்ள எல்லா தகவல்களும் வேதாகம சத்தியத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. பயிற்சி புத்தகங்கள் வேதவசனத்துடன் உங்களுக்கு வழிகாட்டும், மேலும் நீங்கள் கற்றுக் கொள்ளும் உபதேசங்களை செயல்படுத்த நடைமுறை உதாரணங்களை உங்களுக்கு வழங்கி உதவிச் செய்யும். இந்த புத்தகத் தொடர் மற்றவர்களை சீஷராக்குவதற்கான ஒரு கருவியாகவும் கருதப்படுகிறது. உங்கள் கண்கள்

திறக்கப்படும் போது தேவன் உங்கள் வாழ்க்கையை நம்பமுடியாத வழியில் மாற்றிக் கொண்டிருப்பதை உணரும்போது, பலருக்கும் இந்த உதவி தேவை என்பதை நீங்கள் காண்பீர்கள்.

கர்த்தராகிய தேவனே, உம்முடைய இருதயத்தையும் விருப்பத்தையும் உம்முடைய வார்த்தையின் மூலமாக வெளிப்படுத்தியதற்கு நன்றி. இந்த புத்தகத்தை படிப்பவர்களை ஆசீர்வதியும், உபதேசங்களை தெளிவுபடுத்தும். தங்களை காயப்படுத்தியவர்களை மன்னிக்க கூடிய, மற்றும் தாங்கள் காயப்படுத்தினவர்களிடத்தில் மன்னிப்பு கேட்கும் விருப்பமுள்ள தாழ்மையான இருதயங்களை அவர்களுக்கு தாரும். கர்த்தாவே, தங்கள் திருமண வாழ்க்கையில் உம்மை பின்பற்ற தயாராக இருப்பவர்களின் மூலமாக நீர் மகிமைப்படும். ஆமென்.

அறிமுகம்

இந்த பயிற்சி புத்தகம் உங்களை சீஷத்துவத்தின் பாதையில் கொண்டு செல்ல வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது தேவனுடைய அடிப்படை கோட்பாடுகளின் பாதையில் நடப்பதாகும். நடப்பது என்ற சொற்களை நாங்கள் பயன்படுத்துகையில், நடக்க கற்றுக் கொள்ளும் பொழுது உள்ள அடிப்படைகள் போல, இந்த கோட்பாடுகளின் கீழ் வாழ்வது அவசியமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

பயிற்சிப் புத்தகத்தின் குறிக்கோள்கள்:

1. தேவன் திருமணத்திற்கான கொள்கைகளை வழங்குகிறார் என்பதை உங்களுக்கு விவரித்துக்காட்டுவது
2. இந்த உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகளில் தேர்ச்சியடைந்து, இக்கோட்பாடுகளை அப்பியாசப்படுத்துவது மற்றும்
3. உங்கள் திருமணம் மற்றும் குடும்பத்தை தேவனுக்கு கீழ்ப்படிதல் மூலம் வருகின்ற மன்னிப்பு, குணப்படுத்துதல் மற்றும் ஒற்றுமைக்கு வழிகாட்டுவதாகும்.

குடும்ப சீஷத்துவ ஊழியமானது கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு முக்கிய பகுதிகளை கற்பதற்கு உதவுகிறது. மற்றவர்களை சீஷராக்குவதில் தோல்வியடைதல் என்பது, இன்று திருமணங்களில் தோல்வியுற்றதின் விகிதத்துடன் நேரடியாக தொடர்புடையதாகும். இதை எப்படி நாம் அறிந்துகொள்வது? நாம் காண்பவற்றில், அனுபவத்தில் மற்றும் இன்று நிரூபிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் மூலமாக அறிந்து கொள்ள முடியும்.

செயல்முறை

இந்த ஆய்வு ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒன்றுடன் தொடங்கி ஒவ்வொரு தொகுதியாக தொடரும். உங்கள் ஆர்வத்தைத் தூண்டுகிற ஒரு தொகுதிக்கு அல்லது தொகுதியின் மற்ற பகுதிக்கு செல்வது கவர்ச்சியானதாக இருந்தாலும், அது அறிவுறுத்தப்பட்டதொன்றல்ல, ஏனென்றால் ஒவ்வொரு தொகுதியும் பாடமும் ஒன்றையொன்று சாரும் வகையில் உருவாக்கப்பட்டவை. உதாரணமாக, நீங்கள் ஆணின் அல்லது பெண்ணின் தோழமை தேவைகளில் தேர்ச்சி பெற விரும்பலாம், ஆனால் உங்கள் துணைவியின் தேவைகளை ஒரு தேவனின் வழியில் சரியாக கவனிப்பதற்கு முன், வேதாகம கோட்பாடுகளை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் முடிப்பதை நோக்கி செயலாற்றுங்கள். தினசரி படிப்பை சீரானதாக உருவாக்குவது ஆவிக்குரிய வெற்றிக்கு முக்கியமாகும்.

இந்த கொள்கைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. நான் இதை என் சொந்த மண வாழ்க்கையிலும் மற்றும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஆலோசனை மற்றும் திருமண வகுப்புகளின் மூலமாகவும் அனுபவித்திருக்கிறேன். இது "மண வாழ்விற்கான ஐந்து எளிதான படிகளின்" கையேடு அல்ல என்பதை தயவு செய்து புரிந்துக் கொள்ளவும். வேதாகம சீஷத்துவம் சவாலான ஒன்று மற்றும் உங்கள் சில அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை மாற்றி தேவனுடைய சித்தத்திற்கு விருப்பத்திற்கு நீங்கள் சரணடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறைக்கு அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் தாழ்மை தேவைப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஆரம்பிக்கப்பட வேண்டியவை

- ஒவ்வொரு தினசரி ஆய்வையும் தேவனுடைய சமூகத்தில் செலவழியுங்கள், அவருடைய வார்த்தையின் மூலம் உங்களுடன் பேசுவார் என்று எதிர்பாருங்கள்.
- ஒவ்வொரு நாளும் ஜெபத்துடன் தொடங்குங்கள், நீங்கள் எங்கு மாற்ற வேண்டும், எங்கு நீங்கள் மாற வேண்டும் என்பதை தேவன் வெளிப்படுத்தும்படியும் மற்றும் நீங்கள்

கற்றுக்கொண்டதைப் அப்பியாசப்படுத்த உங்களுக்கு அதிகாரம் அளிக்கும்படியும் கேளுங்கள்.

- பிரதிபலிக்கும் மனப்பான்மையைக் கொண்டிருங்கள். நீங்கள் படித்து முடித்து விட்டீர்கள் என்று சொல்வதற்காக, பாடத்தை விரைந்து படிக்க வேண்டாம். தேவன் உங்களிடம் பேச நேரம் கொடுத்து, நீங்கள் கற்றுக் கொள்வதை தியானியுங்கள்.

கவனிக்கவேண்டியவை

- இந்த ஆய்வுக்கு ஒரு புதிய முன்னுரிமை மற்றும், அர்ப்பணிப்பு மிகுந்த நேரமும் தேவைப்படுகிறது. பாடங்களை தினமும் படிக்க வேண்டும். நீங்கள் ஒரு நாள் பாடத்தை தவறவிட்டால், அதைத் தவிர்த்து விட்டு வேறு பாடத்திற்கு செல்ல வேண்டாம், எல்லா பாடங்களையும் ஒழுங்காக படித்து முடிக்க முயற்சி செய்யுங்கள்.
- திருமணமானது தேவனுக்கு முக்கியமானது என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. பாடங்களை முடிக்க நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், உங்கள் முன்னுரிமைகள் மற்றும் பிற கடமைகளுக்காக ஜெபியுங்கள். உங்களுக்கு வேண்டிய உதவியை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தேவைப்பட்டால் ஜெபக்குறிப்புகளை பட்டியலிட்டு உற்ற தோழரிடம் உதவி கோருங்கள்.
- இந்த முயற்சியில் உங்கள் துணைவியார் ஒரு முக்கிய பங்குதாரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றாக அல்லது தனித்தனியாக படிக்கலாம், ஆனால் நீங்கள் கற்றுக் கொண்டவற்றை எப்போதும் கலந்துரையாடுங்கள், மாற்றி அமைக்கப்பட வேண்டிய விஷயங்களை ஜெபத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாடங்கள் மாறுபடலாம். ஒவ்வொன்றையும் நீங்கள் படித்து முடித்த பிறகு, தேவனுடனான உங்கள் நேரத்தை திட்டமிட மற்றும் அதிலிருந்து அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள அடுத்த பாடத்தை எதிர் நோக்குங்கள்.
- கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், உங்கள் எண்ணங்களையும், ஜெபங்களையும் பதிவு செய்வதற்கும் நேரம் வழங்கப்படும். இந்த பயிற்சி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து அச்சிட்டுள்ளீர்கள் என்றால், தனிப்பட்ட குறிப்புகளை எடுக்க அதினோடு வெற்றுக் காகிதங்களை இணைத்து மூன்று வளைய கோப்புகளில் வைக்க பரிந்துரைக்கிறோம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

வழங்கப்பட்டுள்ள பாடப்பகுதியானது வேதத்தைப் படித்து தொடர்புபடுத்திக்காட்ட ஒரு வாய்ப்பைத் தருகிறது. நீங்கள் வேதாகமத்திலும், திருமணத்தைப் பற்றிய வேதாகமக் கோட்பாடுகள் குறித்தும், ஒரு துணைவராக தேவன் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதிலும் நன்கு பரிச்சயம் உள்ளவர்களாகி விடுவீர்கள்.

சுய-பரிசோதனை

நீங்கள் வேத உபதேசங்களை படிக்கும் போது, தனிப்பட்ட விதத்தில் எங்கு முன்னேற்றம் தேவை என்பதை கண்டறிந்து, சுய-பரிசோதனை செய்வதற்கும் இந்த தொகுதி நேரத்தை வழங்குகிறது. உங்களது பார்வையை பட்டியலிடுவதற்கும், அறிக்கை செய்வதற்கும் மற்றும் இந்த மாற்றங்களை செய்வதற்கான வலிமையும், ஞானத்தையும் பெற தேவனிடம் ஜெபிப்பதற்கு நேரத்தை

உண்மை கோப்பு

இது போன்ற கட்டங்கள் சொற்கள் அல்லது சொற்றொடர்களின் வேதாகம விளக்கங்களைத் தருகிறது. தேவையான இடங்களில் தெளிவுப் படுத்துவதற்காக நன்கு அறிந்த இறையியல் வேதாகம விளக்க வரையையும் பயன்படுத்தியுள்ளோம். இந்த பல வரையறைகள் பின் இணைப்பு சொற்களஞ்சியங்களில் தோன்றும்.

வழங்குகிறது. தனிப்பட்ட உக்கிரானத்துவம் சீஷத்துவத்தின் செயல்முறையில் ஒரு அம்சமாகும். உங்கள் துணைக்கு அல்லது பிள்ளைகளுக்கு எதிராக நீங்கள் பாவம் செய்ததாக உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால், அந்த பாவத்திற்காக மன்னிப்பு கேளுங்கள். அப்படி குறிப்பிட்டப்படவில்லை என்றாலும், தவறாமல் அதை பயிற்சி செய்யுங்கள்.

செயல் திட்டம்

நீங்கள் வேதாகம கோட்பாடுகளை படித்த பிறகு, உங்கள் திருமணத்தில் நீங்கள் கற்றுக்கொண்டதை அப்பியாசப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் இந்த தொகுதி உங்களை ஊக்கப்படுத்தும். உண்மையான சீஷர்களாக, நாம் அறிவில் வளர வேண்டுமென்று மட்டும் தேவன் விரும்பாமல், அதை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பின் இணைப்பு ஆதாரங்கள்

பயிற்சிப்புத்தகத்தின் முடிவில் உள்ள பின்னிணைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முயலுங்கள். அவைகள் உங்கள் வளர்ச்சிக்காகவும், பயிற்சிப்புத்தகம் முழுவதும் அவற்றைக் பயன்படுத்துவதற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான பயணத்தை நீங்கள் தொடங்குவதற்கு முன், தயவுசெய்து பின் இணைப்பு A: உறுதிப்பாட்டுக் கடிதத்தை நிரப்பவும்.

தலைவரின் வழிகாட்டி

FDM.world இல் தலைவரின் வழிகாட்டி கையேடு இலவச ஊழிய பதிவிறக்கங்களின் கீழ் கிடைக்கிறது. சீஷத்துவத்தில் கவனம் செலுத்துப்படுகிற எங்கள் அனைத்து உபகரணங்களும் வளைத்தளத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

பாடம் 1

ஒரு தனிப்பட்ட பயணம்

இந்த முழு பாடமும் திருமணத்திற்கான தேவனின் திட்டத்தில் கவனம் செலுத்துகிறது, ஆண் மற்றும் பெண்ணையும் படைத்து இந்த பரிசுத்த ஐக்கியத்தில் இணைத்தது அவர் தான் என்பதால் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. திருமணத்தை ஒரு ஊழியமாகப் பார்ப்பது வெற்றிகரமான திருமணத்திற்கு அடித்தளமாக ஊழிய மனப்பான்மை தேவை என்கிற நமது நம்பிக்கையைத் தெரிவிக்கிறது. தேவன் எதிர்பார்க்கும் நோக்கத்தோடு, இப்போது கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் ஊழியம் செய்து முழுநேர ஊழியத்தில் இருக்கிறார்கள். நமக்கு நாமே திருமணத்தை புரிந்துகொள்ள தேவன் நம்மை இங்கே பூமியில் வைக்கவில்லை. வேதாகமம் - தேவனின் வார்த்தை - உறவுகளின் அனைத்துப் பகுதிகளுக்கும் வழி காட்டுவதற்கான முழுமையான தகவல்களை கொண்டுள்ளது.

தேவன் தம்முடைய வார்த்தையில், திருமணத்திற்கான அவருடைய நோக்கங்களை மட்டுமல்ல, ஒரு வெற்றியுள்ள திருமணத்திற்கான அஸ்திபாரத்தை எவ்வாறு நிறுவுவது என்பதையும் நமக்குக் காட்டுகிறார். இந்த ஆய்வின் மூலம், உண்மையான அன்பின் தன்மை மற்றும் மனிதகுலத்தின் தோழமைக்கான மிகப்பெரிய தேவை என்ன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அதையும் தாண்டி, கணவன் அல்லது மனைவிக்கு மற்ற தோழமையைக் கண்டு பிடிப்பது தனித்துவமான தேவை, ஏனென்றால் நீங்கள் அறிந்தபடி, ஆண்களும் பெண்களும் வேறுபட்டவர்கள். அது சரிதானே? இப்போது, நாம் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வேறுபடுகிறோம் என்பதை அனுபவம் நமக்குக் கற்பித்திருக்க வேண்டும்.

தோழமை தேவைகளைப் பற்றி தேவனின் வார்த்தை என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அடித்தளமாகும். இதுவுமல்லாமல், வேறொரு நபரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோம் அல்லது நமக்கு என்ன தேவை என்ற சொந்த யோசனைகள் மட்டுமே நம்மிடம் உள்ளன. "எனக்குத் _____ தேவை என்று நான் நினைக்கிறேன்" என்ற அணுகுமுறை, திருமண உறவில் நமது நம்பிக்கையான கணவர் அல்லது மனைவி எதை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறது. பின்னர் நாம் சிக்கலில் சிக்கிக்கொள்கின்றோம். உண்மையில் நம்முடைய தேவன் கொடுத்த தோழமைத் தேவைகள் அடையாளம் காணப்பட்டு அவருடைய திட்டத்தின்படி நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நாம் திருமணத்தில் நிறைவை அனுபவிப்போம்.

இந்த பாடம் முடிவடைவதற்கு முன்பு, ஆசாரிய தலைமைத்துவத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள், அது கணவன்மார்களுக்கு தேவன் கொடுத்த அழைப்பு, ஆனால் மனைவிகளுக்கும் சமமான மதிப்புமிக்க தகவல்கள் உள்ளன. பெண்களே, வேதாகமத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் முக்கியத்துவத்தை கண்டு சந்தோஷமடையுங்கள், அது உங்கள் கணவனுக்கு உங்கள் வீட்டில் செய்து முடிக்கும்படி தேவன் கொடுத்த ஊழியத்தை அவர் செய்து முடிக்க ஆதரிப்பதேயாகும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் கணவர் வெற்றிபெற உதவுவீர்கள், மற்றும் அவரால் முடியும் என்பதை, தேவனுடைய கிருபையால், அவர் ஒரு தேவபக்தியுள்ள தலைவராகவும், அவர் வெற்றி பெறுவதற்கான தேவையான அனைத்தையும் தேவன் வழங்குவார் என்ற நம்பிக்கையை அவருக்குள் உருவாக்க உதவுங்கள்.

தேவன் தன்னை உண்மையுள்ளவராகவே காட்ட விரும்புகிறார். அவருடைய அன்பை காட்டுகிறார். அவர் உண்மையில் செய்து முடிக்கிறார். அவருடைய நன்மையை ஜனங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார், திருமணத்தின் மூலம் அவர் மகிமைப்படுகிறார், அதனால் போராடிக்கொண்டிருக்கும் மற்றவர்கள் அவர்கள் பெற்றதை நாங்கள் பெறாதது ஏன்? என்று இடைநிறுத்தப்பட்டு ஆச்சரியப்பட்டுவார்கள். இந்த இருண்ட உலகில் ஒரு வெளிச்சமாக இருக்க தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.

இந்த திருமண சீவுத்துவ பயிற்சி புத்தகத்தில் உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் உள்ளன, நீங்கள் அலைந்து திரிந்து வரும் கேள்விகளுக்கான பதில்கள் உள்ளன. நீங்கள் இயேசு

கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பின் மூலமாக அவருடைய குடும்பத்தில் பிறந்திருந்தால், அவர் உங்களை தமது பிள்ளை என்று அழைக்கிறார், அவருடைய வார்த்தையிலிருந்து உங்களுக்குக் கற்பிக்க அவருடைய பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குள் வைத்திருக்கிறார். வெற்றிக்கு உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுடைய திருமணத்தில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற ஆசைப்படுவதே உங்கள் பகுதியாகும், அதுவே தேவனுடைய ஆசீர்வாதங்களை அறுவடை செய்வதற்கான சூத்திரமாகும். சோர்ந்து போகாதீர்கள். தொடர்ந்து செயல்படுங்கள்.

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6: 7-9).

பல வருட கருத்துரை வழங்கலுக்குப் பிறகு, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்களுடைய திருமணத்தில் தேவனுடைய சித்தம் என்னவென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் கவனித்தேன்.

தேவனை சார்ந்திருத்தல்

உங்களுக்குத் தேவையானதை அவர் வழங்க முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த வசனங்களை படிக்கும்போது, விசுவாசத்தில் அவருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொள்ளுங்கள்.

நம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

(2 பேதுரு 1: 3-4)

"ஜீவனுக்கு ஏதுவான எல்லாவற்றையும்" தேவன் நமக்கு அளித்துள்ளார் என்று பேதுரு கூறுகிறார், அதில் வேதாகம அடிப்படையான திருமணத்தை கட்டி எழுப்புவதற்கு தேவையான அனைத்தும் அடங்கும். நமது அறிவுறுத்தல் தேவனின் வார்த்தையாகும், மேலும் இது 3 வது வசனத்தில் அது "அவருடைய தெய்வீக வல்லமையால்" நாம் வெற்றி பெறுவோம் என்று வாக்களிக்கப் பட்டிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நாம் மீண்டும் பிறக்கும்போது, நாம் பரிசுத்த ஆவியை பெறுகிறோம் (எபேசியர் 1:13-14), மற்றும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்ற வல்லமை நமக்குள்ளும் கிரியைசெய்ய தொடங்கி இருக்கிறது (எபேசியர் 1:19-20). ஆனால் இவை அனைத்தும் "அவரைப் பற்றிய அறிவின் மூலம்" மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.

உண்மை கோப்பு

வல்லமை: *Dunamis*-டுனாமிஸ் (கிரேக்கம்), ஆற்றலுள்ள வலிமை அல்லது தேவனால் மட்டுமே செய்யக்கூடிய திறன்." அவருடையது தெய்வீக வல்லமை" நமது ஆதாரம்.

அறிவு: எபின்னோசிஸ்-*Epignosis* (கிரேக்கு). அறிவைப் பெருவதில் முழுமையான பங்கேற்பு." அவரைப் பற்றிய அறிவின் மூலம்". அவருடைய தெய்வீக பண்பிலும் மற்றும் வாக்குவாதத்திலும் பங்காளிகளாக இருக்கிறோம்.

கிறிஸ்துவின் அறிவு விசுவாசியை வல்லமையான முறையில் பாதிக்கிறது மேலும் இரட்சிப்பின் மூலமாகவும் அவரிலும் அவருடைய வார்த்தையிலும் நிலைத்திருப்பதன் மூலமே வருகிறது. *நிலைத்திருப்பது* என்பது "வசிப்பது" என்று பொருள்படும், இது தலைசார்ந்த அறிவை விட

மேலானதாய் காட்டுகிறது, இயேசுவை பகுத்தறிவோடு புரிந்து கொள்வதாகும். இதன் அர்த்தம் வார்த்தையை சத்தியமாகப் பெற்று பின்னர் அப்படியே கீழ்ப்படிவதாகும்.

நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும்போது, நம்மை மாற்றக்கூடிய அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், 100 சதவிகிதம் உண்மையுள்ள தேவனிடமிருந்து “பெரிய மற்றும் மகத்துவமுள்ள வாக்குத்தத்தங்களுக்கு” நாம் தகுதி பெறுகிறோம். மேலும் அவருடைய வாக்குத்தத்தத்தின்படி, “தெய்வீக இயல்பின் பங்குதாரராக” உங்கள் திருமணத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானத்தையும் வல்லமையையும் நீங்கள் உண்மையிலேயே செயல்படுத்தலாம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்களில் தேவன் வாக்களிப்பதை அடையாளம் காணுங்கள்.

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்,
கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்,
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
(சங்கீதம் 84:11)

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். (மத்தேயு 6:33)

சுய-பரிசோதனை

இந்த சத்தியங்கள் உங்கள் திருமணத்தைப் பற்றிய உங்கள் மனப்பான்மையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வேத பகுதிகளில் உள்ள கோட்பாடுகளையும் அது உங்களுக்கு என்ன வாக்களிக்கிறது எனவும் அடையாளம் காணவும்.

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்ென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம் (கலாத்தியர் 6: 7-9).

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுவாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது (2 பேதுரு 1: 3-4)

கடந்தகால அனுபவத்தின் கேள்வி

நம் பெற்றோர்கள் அவர்களின் திருமண பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு "காலப்போக்கில் சரியாகிவிடும்" என்ற தத்துவத்தைப் பயன்படுத்தியதாக நம்மில் பலர் சந்தேகிக்கிறோம்.

உங்கள் பெற்றோருடன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் கவனிப்பதில் ஒரு சிறந்த வேதாகம திட்டத்தைக் கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? ___ ஆம் ___இல்லை

உங்கள் சொந்த திருமணத்தில் உள்ள முறைகள் (அணுகுமுறைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் தகவல்தொடர்புகள்) அனைத்தும் வேதாகம கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவையா? ___ஆம் ___இல்லை

பொதுவாக ஜனங்கள் தங்கள் பெற்றோர் செய்த நல்ல காரியங்களை எடுத்துக்கொண்டு, கெட்டதை உதறிவிட்டு, மீதமுள்ளவற்றை உருவாக்குகிறார்கள். அதாவது நம்முடைய பெரும்பாலான விருப்பங்கள் நம் ஆளுமை மற்றும் அனுபவத்திலிருந்து வந்தவை. கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகள் இல்லையென்பதால், ஒவ்வொருவரும் அவர்களின் கடந்த காலத்தை நிகழ்காலத்திற்கு கொண்டு வருகின்றார்கள், பின்னர் அவர்கள் திருமணத்திற்கு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் அவர்கள் சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த விஷயத்தில், அவர்களின் வேறுபட்ட, தனிப்பட்ட கண்ணாட்டங்கள் மற்றும் பல மோசமான பழக்க வழக்கங்கள் உருவாக்கப்படுவதின் காரணமாக அவர்கள் ஒத்து செல்வது அடைய முடியாதொன்றாகிறது.

இதையெல்லாம் புரிந்துகொண்டு, நல்ல திருமணத்தை உருவாக்க முக்கியமான முதல் கொள்கையைக் கற்றுக்கொள்ள நாம் ஆர்வமாக இருக்க வேண்டும்: தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து கொள்வது அவசியமானது. "என் வேலையை என் பெற்றோரை விட சரியாக செய்தால்,

அவர்களின் திருமணத்தை காட்டிலும் எனது திருமணமானது நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்!" இப்படி கூறுவது பொதுவானது, ஆனாலும் இது வெற்றிக்கான அடித்தளமல்ல. வேதாகமமே உங்கள் திருமணத்திற்கான அடித்தளமாக இருக்க வேண்டும், மற்றும் வெற்றிக்கான செயல்முறை என்பது தேவனின் ஞானத்தை நடைமுறைப்படுத்துவதே ஆகும். அவருடைய சித்தத்தைச் செய்ய உண்மையிலேயே விரும்பும் எவருக்கும் தேவையான அனைத்து தகவல்களையும் கிருபையும் அவர் தருகிறார் என்று ஒவ்வொரு துணைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனை பின்பற்றுவதை குறித்து அல்லது உங்கள் சொந்த ஞானத்தை பின்பற்றுவதை குறித்து அவர் என்ன சொல்லுகிறார் என்பதை அடையாளம் காணுங்கள்.

உன் சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்:
அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
(நீதிமொழிகள் 3: 5-6)

மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு:

அதின் முடிவோ மரண வழிகள். (நீதிமொழிகள் 14:12)

இந்த வேதப் பகுதியில், நிச்சயமான வழியில் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்கும்படி பவுல் நமக்குக் கட்டளையிடுகிறார்:

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. (கொலோசெயர் 2:6-7)

நாம் எப்படி நடக்க வேண்டும்? நீங்கள் அவ்வாறு நடக்கிறீர்கள் என்றால், அது உங்கள் திருமணத்தில் எவ்வாறு மாற்றத்தை உண்டுபண்ணும்?

பவுல் 8 வது வசனத்தில் ஒரு பொருத்தமான ஒப்பீடைக் காட்டுகிறார். *எச்சரிக்கையாய் இருங்கள்* என்று அவர் சொல்லுகிறார், அதாவது "ஜாக்கிரதையாகவும் மற்றும் தொடர்ந்து எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என்று பொருள்படும்.

லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபொகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. (கொலோசெயர் 2:8)

இதில் என்ன ஆபத்து உள்ளது? இந்த ஆபத்துக்கான ஆதாரம் என்ன? இந்த வேதப்பகுதியின் படி, நாம் எதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

நமது தகவல்கள், ஞானம் மற்றும் ஆலோசனையை எங்கிருந்து பெற வேண்டும்?

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

கீழே உள்ள நல்லது மற்றும் கெட்டது போன்றவைகளால்நிகழக்கூடிய விளைவுகளை அடையாளம் காணவும்.

இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள் மேல் தேவ கோபாக்கிளை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். (எபேசியர் 5:6)

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், (கொலோசெயர் 1:10)

வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். (கொலோசெயர் 3:17)

செயல் திட்டம்

தேவனுடைய வார்த்தை, வல்லமை மற்றும் ஞானத்தைத் தவிர்த்து, தேவன் விரும்புகிற பிரகாரமாக நாம் ஒரு நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்க முடியாது. தேவனுடைய பிள்ளையாக இருப்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், பின் இணைப்பு B க்குத் திரும்புங்கள்: உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய குடும்பத்திற்கு நீங்கள் எவ்வாறு வர முடியும் என்பது பற்றிய அவருடைய வார்த்தையிலிருந்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.

பாடம் 2

ஆதியிலே

ஆதியிலே தேவன் ஆணையும் பெண்ணையும் படைத்து, நமக்குத் தெரிந்த படி திருமணத்தில் இருவருக்கும் ஒரு சரியான ஐக்கியத்தை வடிவமைத்திருக்கிறார்.

இதனிடத்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 2:24)

உலகில் திருமணத்திற்கான வரையறை தீவிரமாக மாறிவருகிறது, ஆனால் தேவனுடைய வடிவமைப்பு ஒருபோதும் மாறவில்லை. வேதாகம கண்ணோட்டத்தில் நேர்மையாக பார்த்தோமென்றால் பெரும்பாலான மாற்றங்கள் தேவனுக்கு பிரியமானதாக இல்லை என்பதையும், திருமணம் மற்றும் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் நம்மை ஒப்புக்கொள்ள வைக்கும். இதற்கு முதன்மையானக் காரணம் தேவனுடைய வார்த்தையும், குறிப்பாக அவருடைய திருமணத்திற்கான வடிவமைப்பையும் நோக்கத்தையும் அறியாமல் இருப்பதாகும். இந்த தகவல்கள் அனைத்தும் கிடைத்தாலும், மக்கள் திருமணத்திற்கான கோட்பாடுகளில் அறிவுறுத்தப்படும், சீஷர்களாகவும் மாற்றப்படவில்லை.

வேதாகம போதனையின் பற்றாக்குறை, அல்லது உண்மையான தேவனுடைய அதிகாரத்தை புறக்கணித்தலும், தம்பதிகள் உலகத்தின் ஆதிக்கத்தையும் அல்லது தங்களுடைய சொந்த பாதையையும் பின்பற்ற தள்ளப்படுகிறார்கள். காலப்போக்கில் திருமண அர்பணிப்பு இல்லாமல் தம்பதிகள் சேர்ந்து வாழ்வது 100 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு பெண், கணவன் அல்லது ஒரு ஆணின் துணை இல்லாமலே, கற்பமாகுவதும் மற்றும் ஒரு பிள்ளையை தத்தெடுப்பதும் மிகவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகிவிட்டது. ஓரினச்சேர்க்கை சங்கங்கள் அதிகரிக்கிறது, மேலும் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையாக கருதப்படுகிறது. பிரபலமான ஊடகங்கள், இணையதளம் மற்றும் நடைமுறையோடு ஒத்துப்போகாத ஹாலிவுட்டை உயர்த்துவது போன்ற அழிவின் பாதையில் நடத்தும் பல முன்மாதிரிகள் உள்ளன.

சோர்ந்து போகாதீர்கள்

நண்பர்களே, கலாச்சாரப் போக்குகள் திருமணத்தை சோர்வடையச் செய்ய விட வேண்டாம். சாத்தான் ஒரு இருண்ட படம் வரைய விரும்புவான், ஆனால் அதைவிட தேவன் பெரியவர், மிகவும் வலிமைவாய்ந்தவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். திருமணம் செய்ய நினைப்பவர்கள் மத்தியில், அர்பணிப்பு இன்னும் வலுவானதாகவும் மற்றும் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறதாகவும் இருக்கிறதை ஆராய்ச்சி காட்டுகிறது. ஷாவுந்தி ஃபெல்தான் எழுதிய *திருமணத்தைப் பற்றிய நற்செய்தி* என்ற புத்தகத்தின் புள்ளிவிவரமானது உலகப்பிரகாரமாக மற்றும் திருச்சபைக்குள் இருக்கும் மக்கள் இருவரின் வாழ்விலும் 50 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன என வெளியிட்டுள்ளது. ஃபெல்தானின் ஆராய்ச்சியில் திருமணமானவர்களில் 72 சதவிகிதம் பேர் இன்னும் முதல் மனைவியுடன் வாழ்கிறார்கள், 80 சதவிகித திருமணங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன என்பதை தெரிவிக்கின்றன. தங்கள் விசுவாசத்தில் தீவிரமாக செயல்படும் கிறிஸ்தவர்களிடையே சபைக்கு வாரம் தவறாமல் செல்லுதல் மாத்திரம் ஆண்டுக்கு ஒட்டுமொத்த விவாகரத்து விகிதத்தில் 25 முதல் 50 சதவிகிதம் வரை கணிசமாகக் குறைத்திருக்கிறது என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். "உண்மையில், இரு துணையாளர்களிலும்' தேவனை எங்கள் நடுவில் வைத்திருக்கிறோம்' என்று சொன்னவர்கள், முழுமையாக 53 சதவீத தம்பதிகள் திருமண மகிழ்ச்சியின் மிக உயர்ந்த மட்டத்தில் இருக்கின்றனர்" (ஃபெல்தான், பக்கம் 78). இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு மிகுந்த நம்பிக்கையையும் மற்றும் நமது திருமணங்களில் தேவனுடைய சித்தத்தை தேடுவதற்கு ஊக்கத்தையும் அளிக்கிறது.

2014 ஆம் ஆண்டில், பார்னா குழுமத்தின் புள்ளிவிவர ஆராய்ச்சியில் அமெரிக்காவிலுள்ள கிட்டத்தட்ட 40 சதவீத குடும்பங்கள் ஒற்றைப் பெற்றோர்¹ என வகைப்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், இதில் விதவைகள், விவாகரத்தானவர்கள், அல்லது வாழ்க்கைத் துணை இல்லாமல் ஒரு குடும்பத்தை உருவாக்குபவர்களை உள்ளடக்கியது. 39 சதவீதத்திற்கும் அதிகமானோர் கலப்பு குடும்பங்களாக (விவாகரத்து அல்லது மரணத்திற்குப் பிறகு மறுமணம் செய்து கொள்ளும் குழந்தைகளுடன் உள்ளவர்கள்) தகுதி பெறுகின்றனர், மற்றும் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தாத்தா பாட்டி தலைமையில் வழி நடத்தப்படுகின்றனர். இது பாரம்பரியக் குடும்பம் என்று வரையறுக்கப்பட்ட பிரிவில் 20 சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்களே உள்ளது, அதாவது உண்மையான கணவன் மற்றும் மனைவியையுடைய குடும்பம். எந்த வகையிலும் கடுமையாக அல்லது நியாயதீர்ப்பளிக்காமல் சொல்லப்போனால், பாரம்பரிய குடும்பம், தேவனுடைய வடிவமைப்பு மற்றும் சித்தத்தின் படி சரியானதாக அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன். "பாரம்பரியமானது" விவாகரத்தை விலக்கினாலும், கலப்பு மற்றும் ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் இவ்விரண்டையும் தேவன் புரிந்துகொண்டு அவரது அனுமதிக்கப்பட்ட சித்தத்தின் ஒரு பகுதியாக கருதுகிறார் என்பதையும் நான் அறிவேன். அவருடைய உதவியை நாடும் எவருக்கும் தேவன் 100 சதவிகிதம் அவர்களின் பின்னால் இருக்கின்றார், இந்த சூழ்நிலைகளில் அவர் இன்னும் " தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே" செய்கிறார்(எபேசியர் 1:12)

மாறும் வரையறைகள்

இன்றைய திருமணம் மற்றும் குடும்பத்திற்கான தேவனுடைய வடிவமைப்பு, மாற்றத்திற்கு உட்படுத்துவது மட்டுமல்லாமல் அவை உண்மையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறதை காணமுடிகிறது. 1944 ஆம் ஆண்டில், வெப்ஸ்டரின் அகராதி திருமணத்தை வரையறுக்க, "திருமணம் என்பது கணவன் அல்லது மனைவியாக எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவருடன் ஐக்கியமாக இருப்பது; கணவன் மனைவியின் பரஸ்பர உறவுகள் ஒரு குடும்பத்தை ஸ்தாபிப்பதற்கும் பராமரிப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ளது. " என விளக்கியது. 2018 இல், "சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஒருமித்த மற்றும் ஒப்பந்த உறவில் வாழ்க்கைத் துணைகளாக ஒன்றுபட்டு வாழும் நிலைக்கு உருவாக்கப்பட்டது; திருமணம் செய்வது அல்லது சடங்குகளில் திருமண நிலை செயல்படுத்தப்படுகிறது; ஒரு நெருக்கமான ஐக்கியம்"(மீரியம்- வெப்ஸ்டர் கோலிஜியேட் அகராதி) எது மாற்றத்தைக் கொண்டு வந்தது, அதன் அர்த்தம் என்ன?

மாறும் வரையறைகள் நமது சமுதாயத்தில் உள்ள திருமணத்தின் ஆவிக்குரிய அடித்தளத்தை படிப்படியாக அரித்து செல்கின்றதை நிரூபிக்கின்றன. முதல் வரையறையிலுள்ள "கணவன் மனைவியாக... இசைந்திருப்பார்கள்," என்ற முக்கிய சொற்கள், எதிர் பாலினத்தவருடன் ஒருவராக மாறுவதைக் குறிக்கிறது. இது வேதாகமத்தில் இருந்து வரும் ஒரு நேரடியான பகுதியாகும் (ஆதியாகமம் 2:24). இதை தொடர்ந்து தியானிக்கும் போது, திருமணத்தைக் குறித்தான தேவனுடைய உண்மையான வடிவமைப்பின் வரையறையை வெளிப்படுத்தும், அது மனிதநேய கருத்துக்களோ அல்லது உலகப்பிரகார கலாச்சாரத்தின் விளைவாக ஏற்பட்ட நடைமுறைகளோ வெளிப்படுத்தாது.

1944ன் வெப்ஸ்டரின் வரையறை ஒரு "பரஸ்பர உறவை" குறிக்கிறது, இது ஒருவருக்கொருவர் தோழமை தேவைகளை பூர்த்தி செய்ய, ஒருவருக்கொருவர் சம அளவில் கொடுக்கப்பட்டதை அல்லது உணரப்பட்டதைக் குறிக்கிறது. "ஒரு குடும்பத்தை ஸ்தாபித்தல் மற்றும் பராமரித்தல் "என்பது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரம் மற்றும் நடத்தையை மேம்படுத்துவதற்கான உறுதியான அடிப்படையை நிறுவுவதும், மற்றும் குழந்தைகளை வளர்ப்பதுமாகும். வரையறைகளில் மாற்றம் அடிப்படை கருத்துக்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதையும், திருமணமும் குடும்பமும் எவ்வாறு மோசமடைகின்றன என்பதையும் காட்டுகிறது. பல வீடுகளில் தேவனுடைய வடிவமைப்புகளின் அடையாளத்தை காண்பது அரிதாயிருக்கிறது.

தேவன் தான் திருமணத்தை உருவாக்கியவர் என்பதையும், திருமணத்திற்கான அவருடைய சித்தமும் நோக்கமும் ஒருபோதும் மாறவில்லை என்பதையும் அனைத்து விசுவாசிகளும் தங்கள் இருதயத்தில் அறிந்திருக்க வேண்டும். திருமணத்தை முக்கியமானதாக, அழகானதாக மற்றும் கடினமான ஒன்றாக வடிவமைத்து, பின்னர், "ஏய், அதை நீங்களே கண்டுபிடியுங்கள்" என்று கூறுவது, தேவனின் ஒரு கேவலமான தந்திரமாக இருக்கும்.

திருமணம் கடினமானது. 1980 ல் இருந்து திருமணமானவன், அதற்கு உழைக்கவேண்டும் என்று எனக்குத் தெரியும், . நீங்கள் அவருடைய சத்தியத்தை கண்டுபிடித்து, வேதாகம கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி, கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கும் போது அது இனிமையாக மாறுகிறது என்பதற்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன். அதைத்தான் தேவன் விரும்புகிறார். ஒவ்வொரு ஆண்டும் அது இனிமையாக மாறிக் கொண்டேயிருக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். ஒவ்வொரு ஆண்டும் கடந்து செல்லும்போதும், நான் அதிகமாக என் மனைவியை நேசிக்கிறேன், அவளும் என்னைப்போல் உணருவாள் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

திருமணத்திற்கான தேவனுடைய சத்தியத்தையும் நோக்கங்களையும் கற்றுக்கொள்ள நாம் நேரத்தை செலவு செய்து, அந்த கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும்போது, திருமணம் விலையுயர்ந்ததாகிவிடும். நம் திருமணங்கள் மூலமாக தேவன் மகிமைப்பட விரும்புகிறார். அவர் நம்முடனும் நமக்காகவும் இருப்பதைக் காண்பிப்பதன் மூலம் அவருடைய அன்பை நமக்கு நிரூபிக்க ஆசைப்படுகிறார்.

திருமணத்திற்கான சரியான எதிர்பார்ப்புகள்

ஒவ்வொருவரும் சில எதிர்பார்ப்புகளுடன் திருமணத்திற்குள் நுழைகிறார்கள். அவை எழுதப்படாமல் இருக்கலாம், ஆனால் அவை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது: அவை நீங்கள் எதைப் பெற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள், எதை கொடுக்க வேண்டும் அல்லது எதையெல்லாம் கொடுக்கக் கூடாது என்ற எதிர்பார்ப்பு.

உண்மை கோப்பு

எதிர்பார்ப்புகள் – எதிர்பார்க்காத நிலையில் நடக்கும் சில எதிர்பார்க்காதவைகள் மற்றும் எண்ணங்கள்.

"காதலுக்கு கண்ணில்லை" என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சரி, அது அப்படியே இருக்கட்டும். காதலிப்பதிலிருந்து திருமணத்தில் நுழையும் வரை, ஒவ்வொரு நபரும் தங்கள் நல்ல பக்கத்தை காட்டுகிறார்கள், ஏனெனில் காதலுணர்வுள் அன்பு அவர்களுடன் சேர்ந்து செல்கிறது அது அப்படியே நிலைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. இருப்பினும், தேனிலவு முடிந்ததும், நீங்கள் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கிய பின், ஒருவர் இன்னொருவருக்கு குற்றவாளியாகிறார்கள், யதார்த்தம் வெளிப்படுகிறது, நீங்கள் அனுபவிப்பது நீங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இல்லாததாயிருக்கிறது.

சுய-பரிசோதனை

உங்கள் திருமணத்திலிருந்து அல்லது உங்கள் துணையிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள்? இதை தனித்தனியாக எழுதுங்கள், பின்னர் ஒன்றாக விவாதிப்பீர்கள்.

முட்டாள்தனமான எதிர்பார்ப்புகள்

தேவனுடைய சத்தியத்திற்கு கொஞ்சம் கூட நெருங்காத கண்ணோட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டு நான் திருமணத்திற்குள் நுழைந்தேன். அவள் என்னை அடைந்தது அதிர்ஷ்டம் என்று நினைத்தேன். நான் உண்மையில் அதைத்தான் நினைத்தேன்! நான் ஒரு சரியானதை பிடித்துவிட்டேன் என்று நினைத்தேன். என்ன ஒரு முட்டாள்தனம். அவளிடத்தில் நான் தான் பிடிபட்டுள்ளேன். நான் செய்ய நினைத்ததை எல்லாம் செய்வதற்கு வார இறுதி நாட்கள் என்னுடையதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அந்த நேரத்தில் பந்தயம், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் வேட்டைக்கு செல்வது என் பொழுதுபோக்குகளாயிருந்தது. நான் மிகவும் பரபரப்பாக இருந்தேன்.

நான் அவளிடம், "நான் ஏதேனும் திட்டமிடவில்லை என்றால், நாம் இணைந்து ஏதாவது செய்வோம்" என்று உண்மையாக சொல்லியிருந்தேன். அவள் அப்பொழுதும் என்னை திருமணம் செய்து கொண்டாள். வாழ்க்கை அப்படித்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன்.

என் பணத்தை அவளுடைய எந்த ஈடுபாடும் அல்லது கருத்தும் இல்லாமல் நான் விரும்பிய வழியில் செலவழிப்பது எனது மற்றொரு எதிர்பார்ப்பாகவேயிருந்தது. அவள் அழகாக இருக்க வேண்டும், என் சரீரத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், பிள்ளைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் எங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அது மிகவும் கடினமானதல்ல, அப்படித்தானே? அது நியாயமானதாக தானே தோன்றுகிறது? பெண்களுக்கும், அவர்களுடைய கணவர்களைப் போலவே நியாயமானதாக தோன்றலாம்.

இதைவிட சிறந்தது எனக்குத் தெரியாது. எனவே கணவன்-மனைவியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் எவ்வாறு கற்றுக்கொள்வது? நமது பெற்றோர் என்ன செய்தார்கள் அல்லது என்ன செய்யவில்லை அன்பதை நினைவில்வைத்து மற்றும் அவர்களது வழியை பின்பற்றி, நாம் அதிலிருந்து உருவாகிறோம். நீங்கள் ஒற்றை பெற்றோர் அல்லது கலப்பு குடும்பத்திலிருந்து வளரும்போதும் அல்லது தாத்தா பாட்டியினால் வளர்க்கப்படும்போதும், அல்லது ஒரு வளர்ப்பு பெற்றோர் வீட்டில் வளர்க்கப்படும் போதும் இவ்வகையான காரியங்கள் இன்னும் அதிகமான குழப்பத்தை கொண்டுவரும். மேலும் சில வீடுகளில் ஒரு பெற்றோர், அல்லது பெற்றோர் இருவரும், வேலையின் காரணமாக பெரும்பாலும் வீட்டிலே இல்லாத நிலையும் உண்டு.

நாம் அனைவரும் தவறான எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்துகொள்கிறோம், இதன் விளைவாக ஏமாற்றம், விரக்தி, மற்றும் நிறைவடையாமைக்கு தள்ளப்படுகிறோம். எங்கள் திருமணத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில், என் மனைவி தனது பெரும்பாலான நேரத்தை என்னை மாற்றுவதற்கு செலவுசெய்தாள். உங்களில் சிலர் இதேபோல் காணப்படலாம். தொடர்ந்து என் பலவீனங்களை அவள் சுட்டிக்காட்ட முயன்றாள், அது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எனது எதிர்பார்ப்புகள் அசாதாரணமான சுயநலமானவை, தேவனுடைய சித்தத்திற்கு வெகு தொலைவில் இருந்தன என்பதை இப்போது நான் உணர்கிறேன், ஆனால் அப்பொழுது அதை நான் அறிந்திருக்கவில்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு நான் எனது எண்ணத்தை தெளிவுபடுத்தினேன், பின்னர் ஏன் அவள் என்னை தொடர்ந்து மாற்ற முயற்சிக்கிறாள்? பொதுவாக ஒரு மனிதனை மேம்படுத்த பெண்கள் செய்யும் எல்லாவற்றையும் என் மனைவி வெறுமனே செய்து கொண்டிருந்தாள்.

வெடித்து சிதறியது

முதல் திருமண கூடுகையில் நாங்கள் பங்கேற்றபோது, நானும் என் மனைவியும் கிறிஸ்தவர்களாகிவிட்டோம் மற்றும் சபைக்கு செல்ல ஆரம்பித்தோம். ஆஹா, நாங்கள் இருவரும் போகிறோம்! *இறுதியாக, அந்த பெண் என்ன தவறு செய்கிறாள் என்பதை அறிந்துக்கொள்ளப்போகிறாள், ஏனென்றால் எனக்கு குறைந்தபட்சமாக ஒரு கணவனை மாற்ற தொடர்ந்து மனைவி முயற்சிக்க வேண்டும் என வேதாகமம் கற்பிக்கவில்லை என்று தெரியும்.* என் மனைவி என்ன தவறு செய்கிறாள் என்பதை கேட்கப் போகிறாள் மற்றும் என்ன நினைக்கிறாள் என்பதை யூகிக்க போகிறேன் என்ற எண்ணத்துடன் சென்றேன், ஆம், அதே போல தான் நாங்கள் இருவருமே மற்றொருவரை சிறந்ததாக மாற்றுகிற விஷயத்தை கேட்கப்போகிறோம் என்று நினைத்தோம்.

நாங்கள் மற்றொரு கூடுகைக்கு சென்றபோது, பிரசங்கியாளர் வேதாகமத்தில் இருந்து, நாங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக கணவன் மனைவியாக வாழ்வதைப் பற்றி தேவன் என்னவெல்லாம் சொல்லுகிறார் என்பதை கற்றுக் கொடுத்தார், அதன் அர்த்தத்தை அந்த வார இறுதியில் முழுமையாக படித்து முடித்தோம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. நாங்கள் நினைத்த விதம், ஒருவரையொருவர் நடத்திக் கொண்ட விதம், எப்படி எல்லாவற்றையும் நிறைவேற்றினோம் என்பதெல்லாம் தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்டதை விட வெகு தொலைவில் இருந்தது, அந்த வார இறுதியில் நாங்கள் இருவரும் தேவனால் தொடப்பட்டு வீட்டிற்குத் திரும்பினோம். எங்கள் கூடுகைக்குப்பின் பிரசங்கியாளரை அழைத்து, "நண்பரே, நீங்கள் என்னையும் என் மனைவியும் தாக்கத்திற்குள்ளாக்கிவிட்டீர்கள்! எனக்கு உதவி தேவை" என்று சொன்னேன். அந்த மனிதர் அடுத்து வரும் வருடத்தில் என்னை சீஷராக மாற்றினார். வார இறுதி நாட்களின் கூடுகைக்கு சென்றுவிட்டு, "சரி, எனக்கு இப்போது புரிந்துவிட்டது" என்று சொல்லிவிடாதீர்கள். அது போற்றத்தக்க சிந்தனையாக இருந்தாலும் அது முட்டாள்தனம்.

நானும் என் மனைவியும், "நாங்கள் ஒரு திருமண மாநாட்டிற்குச் சென்றோம்" ஆனால் நாங்கள் அதில் அதிகமாக தக்கவைத்துக் கொண்டோம், பின்னர் எங்கள் வாழ்க்கையில் அதை செயல்படுத்த ஆரம்பித்தோம் என்று சொல்லலாம். நாங்கள் இருவரும் இந்த ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தபோது வேதாகமத்தை படிக்க ஆரம்பித்தோம், எங்கள் திருமணத்தில் உதவ முடியாத இடத்தில் தேவன் ஒரு அற்புதமான மாற்றத்தை உண்டாக்கினார், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறோம்.

திருமண ஊழியம்

எனது கிறிஸ்தவ பயணத்தின் அந்த குறிப்பிட்ட நேரத்தில், சீஷத்துவம் என்ற கருத்தைப் பற்றி, ஒரு குறிப்பிட்ட கற்றல் செயல்முறை மற்றும் ஆவிக்குரிய சத்தியங்களைப் நடைமுறைப்படுத்துவதில் அது வகிக்கும் முக்கிய பங்கை குறித்தும் நான் அறிந்திருக்கவில்லை.

நான் கற்றுக்கொண்ட விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன், இறுதியில் என் போதகர் என்னை அழைத்து "ஏய், நீங்கள் மக்களிடம் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறீர்கள், சொல்லப்போனால் உண்மையிலேயே அவர்களுக்கு ஊழியம் செய்கிறீர்கள் என்று கூறினார்." *ஆஹா, என்னைப் போன்ற ஒரு முட்டாளையும் தேவன் பயன்படுத்த முடியும் என உணர்ந்தேன்.* பின்னர் என் போதகர், "திருமண ஊழியத்தைத் தொடங்க நீங்கள் ஜெபம் செய்வீர்களா?" என்று என்னிடம் கேட்டார்.

ஆகவே, நானும் என் மனைவியும் திருமணத்தைப் பற்றிய ஒரு சிறிய வேதாகம வகுப்பைத் தொடங்கினோம், அது மூன்று மாத காலத்தில் மூன்றிலிருந்து முப்பது தம்பதிகளுக்கு மேல் சென்றது . தேவன் எங்களது வாழ்க்கையிலும், மற்றவர்களது வாழ்க்கையிலும் அத்தகைய அற்புதத்தை செய்யத் தொடங்கினார். நான், *சரி, தேவனே, இது அருமையானது* என்று நினைத்தேன். நான் உண்மையிலேயே என்னால் முடிந்த அனைத்தையும் வேதாகமத்திலிருந்து திருமணத்தைப்பற்றியவைகளை கவனித்து படிக்க ஆரம்பித்தேன். தேவனுடைய சித்தத்தை

செய்து கணவன் மனைவியாக அவருடைய வார்த்தையைப் பின்பற்றும் போது அவர்கள் சுகத்தையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பார்கள் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் கண்டோம். என் வாழ்நாள் முழுவதும் இந்த ஊழியத்தை என்னால் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் என்னை வாலிபர்களின் போதகராக மாற வழிநடத்தினார். இதில் யாரோ தவறு செய்ததாக நான் நினைத்தேன். ஆனால் எப்போதும் தேவன் ஒரு திட்டத்தை வைத்துள்ளார் என்பதை நினைவில் வைப்புகள்.

நான் ஒரு சாதாரண வாலிபர்களின் போதகராக நான்கரை ஆண்டுகள் கழித்தேன். தேவனின் பூரணமான பள்ளிக்கூடத்தில், இந்த சூழ்நிலைகளின் மத்தியில் என்னை வைத்து, திருமணத்தைப்பற்றியதில் மட்டுமல்ல, பெற்றோருக்குரியதிலும் ஜனங்களை போதிப்பதிலும் சீஷராக்குவதிலும் திறமையுள்ளவனாக என்னை மாற்றி, அவர் என்னில் இவ்வளவு செய்தார். இளைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு தனித்துவமான பார்வையையும், குடும்பங்களைப் பற்றிய கண்ணோட்டத்தையும் கொடுத்தது. நூறாயிரக்கணக்கான மக்களைத் தொடுவதற்கு தேவன் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்தார். அது தான் அவருடைய திட்டம், ஆனால் தேவனுடைய கரத்தின் கிரியையை காண்பதற்கு முன், அவர் எனக்கு கற்றுக்கொடுத்ததை தழுவி அதை என் வாழ்வில் நடைமுறைப்படுத்தவேண்டியிருந்தது மற்றும் உண்மையான வேத அறிவை பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் என்னை உயர்த்தவில்லை அல்லது எதைப் பற்றியும் தற்பெருமை காட்டவில்லை, ஏனென்றால் என்னிடத்தில் எதுவும் இல்லை. நான் கர்த்தரை நம்பி, அவருடைய கோட்பாடுகளை பின்பற்றும்போது, அவர் என் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் செய்ததை நான் என்ன அனுபவித்தேன் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். மேலும், அதையே தேவன் விரும்புகிறார். அவர் நம் மூலம் வெளிப்படுவதை நேசிக்கிறார்.

தவறான எதிர்பார்ப்புகள்

நீங்கள் தவறான எதிர்பார்ப்புகளுடன் திருமணத்திற்குள் சென்றால், மற்றும் தேவனுடைய வார்த்தையின் படி உங்கள் திருமணத்தை வாழ்வை நடத்த அறியாமலிருந்தால், உங்களுக்குப் பிரச்சனைகள் வரப்போகிறது என்பதல்ல, அது எத்தனை அதிகமாய் இருக்கப்போகிறது.

நீங்கள் Rs.30,0000 செலவு செய்து ஒரு காரை வாங்குவீர்கள், அந்த கார் நீங்கள் வாங்கிய நாளைப் போலவே குறைந்தது 20 வருடத்திற்கு இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். அதற்கு நீங்கள் அதிக பணத்தை செலவழித்திருப்பதால், இருபது வருடங்கள் டேங்கிலிருக்கும் ஒரே எரிபொருளில் அது இயங்கும், எண்ணெயை மாற்ற வேண்டிய அவசியமில்லை, பிரேக்குகள் மற்றும் டயர்கள் நீடிக்கும், மேலும் அது சுத்தம் செய்யப்படாமலும் அல்லது மெழுகு போடப்படாமலும் பளபளப்பாக இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

அது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கும்பொழுது, முதல் தடவையாக நீங்கள் நெடுஞ்சாலையில் செல்லும்போது எரிபொருள் காலியானால் என்ன நடக்கும்? நீங்கள் காரில் இருந்து இறங்கலாம், மிகவும் வருத்தப்படலாம், மேலும் அந்த குப்பையில் (காரில்) என்ன தவறு நேரிட்டது என்று ஆச்சரியப்படுவீர்கள். நெடுஞ்சாலை ரோந்துப் பணியாளரிடம் திடீரென்று நின்னுவிட்டது என்று சொன்னால் அவர் உன்னைப் பார்த்து - வளர்ந்த மனிதனே - நீங்கள் போதையில் இருக்கிறீர்களா அல்லது ஒரு முட்டாளா, மேலும் உங்கள் வண்டியில் எரிபொருள் இல்லை என்பதை விளக்குவார்.

"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள், எரிபொருள் இல்லையா? நான் காரில் எரிபொருள் நிரப்ப வேண்டுமா?"

உங்கள் கார் ஒரு எரிபொருள் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பிறகு, அது இன்னும் 250 மைல்கள் மட்டுமே செல்லப் போகிறது என்றும், அதன்பின் மறு நிரப்பல் தேவைப்படும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். நீங்கள் எரிச்சலடைவீர்கள். நீங்கள் இறுதியாக அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வரும்போது, நீங்கள் நிலைகுலைந்து போகலாம். உங்களிடம் டயர்கள் தேய்ந்து இருப்பதாக மற்றொரு அதிகாரி சொல்லக்கூடும். கடைக்கு சென்ற போது, உங்களது வாகனத்திற்கு புதிய டயர்கள் மற்றும் பிரேக்குகள் தேவை என்பதை

நீங்கள் கண்டுபிடிக்கலாம். மற்றொரு ₹1,200 செலவு உங்களை உடைந்து போகச்செய்யலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு, கார் அதிக புகையைத் தள்ளலாம் மற்றும் நீங்கள் அதில் எண்ணெய் போடாததற்காக கடைக்குதிரும்பியிருப்பீர்கள்.

உங்களிடம் தவறான எதிர்பார்ப்புகள் இருந்தால், நீங்கள் விரக்தியடைந்து, அதிக விலை கொடுத்து ஏமாற்றப்பட்டதாக நம்பத் தொடங்குவீர்கள். அதைத்தான் நீங்கள் இயல்பாக நம்புவீர்கள். உண்மை என்னவென்றால் நீங்கள் ஏமாற்றப்படவில்லை. அந்த கார் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் தவறான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தீர்கள், அதை பராமரிக்கும் உங்கள் பொறுப்பை ஏற்கத் தவறிவிட்டீர்கள்.

இன்றும் பலர் திருமணத்தில் ஏமாற்றப்பட்டதாக நினைக்கிறார்கள். கணவன், மனைவி ஆலோசனைக்காக வந்து, உட்காரும் போதே நான் அதை பார்க்க முடிகிறது. அவர்கள் இருக்கையின் இரு முனைகளில் உட்கார்ந்து என்னை பார்த்து, "மனிதனே, எனக்கு இங்கே ஒரு மோசமான ஒப்பந்தம் செய்து விட்டேன்!" என்பதுபோல அவர்களின் முகம் மற்றும் செய்கை மொழி சொல்லுகிறது. அவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் என்னத்தை எதிர்பார்க்கிறார்கள் எதை விட்டுக் கொடுக்க நினைக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து கேட்டறிந்துக்கொண்ட பிறகு, அவர்கள் ஏன் அப்படி மகிழ்ச்சியற்ற மற்றும் நிறைவேறாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆமாம், நாம் சில குருட்டுத் தவறுகளை செய்கிறோம், ஆனால் நிறைய தவறுகள் நமது திருமணங்களில் தவறான எதிர்பார்ப்புகளினால் உண்டானவை.

தேவன் தமது வார்த்தையை பராமரிப்பு கையேடாக நமக்கு வழங்கியுள்ளார். நாம் கட்டியெழுப்ப வேண்டிய மற்றும் உறவில் பராமரித்து பூர்த்தி செய்யவேண்டிய அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன. நீங்கள் ஒருபோதும் திருமணத்தில், "ஓ, நான் எல்லாம் முடித்து விட்டேன். நான் இனி என் மனைவிக்கு அல்லது என் கணவரிடம் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லை" என்ற ஒரு இடத்திற்கு வரமாட்டீர்கள். பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலமாக இது ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக செய்துகொள்ளும் முதலீடாகும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவன் சித்தம் மற்றும் எதிர்பார்ப்புகளையும் கற்றுக்கொள்ள நமது நேரத்தை செலவு செய்வது பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை அடையாளம் காணவும்.

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. (2 தீமோத்தேயு 2:15)

மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார். (நீதிமொழிகள் 21: 2)

கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாக இருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது. (சங்கீதம் 19:8)

தேவனுடைய வார்த்தைக்குச் நீங்கள் செல்லும் போது, திருமணத்திற்கான அவருடைய நோக்கங்களையும் மற்றும் கணவன், மனைவியாக உங்கள் தோழமை பற்றிய தேவைகளையும் கற்றுக்கொண்டு, அவருடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தால், தேவன் உங்களுக்காக திருமணத்தில் திட்டமிட்டவைகளை நீங்கள் முழுமையாக அறுவடை செய்வீர்கள். நீங்கள் ஒரு துன்பமான சூழ்நிலையில், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அனுபவிக்காத நேரத்தில் கிறிஸ்து சொன்னதை நினைத்துக் கொள்ளுங்கள்.

இயேசு உலகப்பிரகார மனோத்தத்துவம் அல்லது தத்துவங்களுக்கோ, உங்கள் பெற்றோரின் எடுத்துக்காட்டுகள் அல்லது நண்பர்களிடம் செல்லுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் கர்த்தரிடமும் அவருடைய வார்த்தைக்கும் வாருங்கள், அங்கே நீங்கள் வேதாகம ஞானத்தைக் கற்றுக்கொள்வீர்கள், அது உங்களுக்கு தெய்வீக எதிர்பார்ப்புகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கு ஒரே சிந்தையுடன் கவனம் செலுத்துவதற்கு இயேசுவே சிறந்த எடுத்துக்காட்டு. நீங்கள் சுவீசேஷ புத்தகங்களை படிக்கும்போது, மதத் தலைவர்கள் அவரைத் திசைதிருப்ப முயற்சித்ததை பார்க்க முடியும், ஆனால் தேவன் சொன்ன விஷயங்களை நிறைவேற்றுவதே முக்கியமானது என இயேசு அறிந்திருந்தார்.

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். (யோவான் 6:38)

நான் என் சுயமாய் ஒன்றுச் செய்கிறதில்லை: நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்: எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30)

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின் படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. (யோவான் 4:34)

இயேசு தம் பிதாவினுடைய சித்தத்தை செய்யவும், அவருடைய திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றுவதே வந்தார். பிதாவின் சித்தத்தைச் செய்வதே அவருடைய உணவாக இருந்ததை கவனியுங்கள். நாம் வாழ்க்கையை அந்த வழியில் பார்க்க வேண்டும், நமது திருமணத்தை நன்கு கவனிப்பதும் இதில் அடங்கும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனுடைய சித்தத்தைப் பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அடையாளம் காணவும்.

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுபுறமாகுங்கள். (ரோமர் 12:2)

மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். (எபேசியர் 6:6)

ரோமர் 12: 2 கூறுவது போல், "தேவனுடைய சித்தம்" என்ன என்பதை நாம் அனைவரும் நிரூபிக்க வேண்டும், அதற்கான ஒரே வழி அவருடைய வார்த்தையை அறிந்து கொள்வதேயாகும்.

பாடம் 3

தேவன் திருமணத்தை உருவாக்கியவர்

அமெரிக்காவில் சட்டரீதியான திருமணமானது பாரம்பரியமாக ஒரு கணவனுக்கும் ஒரு மனைவிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அந்த நாட்டை ஸ்தாபித்த கிறிஸ்தவர்களின் கண்ணோட்டமே இதற்குக் காரணம், என்றாலும், தற்போது திருமணத்தின் வரையறை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. வேறு சில கலாச்சாரங்களில், மனிதனின் ஞானம் தலைதூக்கியதின் விளைவாக பல பெண்களை விவாகம் செய்யும் முறை உருவாகியுள்ளது, பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் உடைமைகளாகக் கருதப்படுகிறார்கள், அவர்கள் மனைவியாகவும், தங்கள் பிள்ளைகளின் தாயாகவும் சில அதிகாரங்களே அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. "நீ என்னை மகிழ்விக்கும் வரை நாம் ஒன்றாக இருப்போம்" என்பது உலகின் பெரும்பாலானவர்களின் இன்றைய தத்துவமாகும். 2010 பியூ ஆராய்ச்சி கணக்கெடுப்பின்படி, "கிட்டத்தட்ட நான்கில் பத்து அமெரிக்கர்கள் திருமணம் புளித்துப் போய்விட்டதாகக் கூறுகிறார்கள்." ²

இருப்பினும், இந்த கலாச்சார விதிமுறைகளுக்கு மாறாக, திருமணத்தை உருவாக்கிய உண்மையான தேவன், நல்ல நடத்தைகள், அணுகுமுறைகள் மற்றும் கணவன் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பற்றி அதிகம் சொல்லியிருக்கிறார். திருமணம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உண்மையை தேவன் மட்டுமே வைத்திருக்கிறார். அவர்தான் வடிவமைப்பாளர். பின்வரும் வேதப்பகுதி தேவனுடைய கண்ணோட்டத்தை விளக்குகிறது மற்றும் தேவனுடைய வழிகளுக்கும் மனிதனின் வழிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை வரையறுக்கிறது.

"என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று" கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்து இருக்கிறது." (ஏசாயா 55: 8-9)

செயல் திட்டம்

தேவனிடத்தில் ஒரு ஜெபத்தை எழுதுங்கள். நீங்கள் உங்கள் சொந்த வழிகளைப் பின்பற்றிக் கொண்டிருந்தீர்கள் என்றால், அதை அறிக்கை செய்து அவரிடம் மன்னிப்பு கேளுங்கள். அவருடைய சித்தத்தை கற்றுக்கொள்ளவும், உங்கள் திருமணத்தில் அவருடைய வழியைப் பின்பற்றவும் அர்ப்பணியுங்கள்.

தேவன் திருமணத்திற்கான அவரது திட்டத்தைப் பற்றி உங்களை யூகிக்க விடமாட்டார். தேவன் திருமணத்தை உருவாக்கினார், அதற்கான ஒரு திட்டத்தையும் நோக்கத்தையும் வைத்திருக்கிறார் என்பதை ஆதியாகமம் 2:18 நமக்கு காட்டுகிறது.

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்." (ஆதியாகமம் 2:18)

முதலில், யார் தொடர்புக்கொள்கிறார் என்பதைக் கவனியுங்கள்: "பின்பு, தேவனாகிய கர்த்தர்." ஆதாம் தனக்கு ஒரு மனைவியை பெறவேண்டுமென்று யோசிக்கவில்லை; அது தேவனுடைய யோசனையாகியிருந்தது. இரண்டாவதாக, தேவன் சொன்னதைக் கவனியுங்கள், "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" என்றார். தேவனின் படைப்பில் மற்ற அனைத்தும் நல்லது என்று கண்டார் (ஆதியாகமம் 1: 4, 10, 12, 18, 21, 25), ஆனால் மனிதன் தனியாக இருப்பது நன்றாக இருக்கவில்லை. இது மனிதனின் முழுமையற்ற தன்மையை நேரடியாக சுட்டிக்காட்டுகிறது. மூன்றாவதாக, தேவன் சொல்வதைக் கவனியுங்கள், "ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்." தேவன் அவரது வடிவமைப்பின் படி, அவருடைய திட்டத்தின் படி, அவருடைய எண்ணங்களின்படி, அவருடைய சொந்த வழியில் மனுஷியை உண்டாக்கினார். ஜான் மேக்ஆர்தர் ஜூனியர் இந்த கருத்தை அழகாக விளக்க உதவுகிறார்:

மனிதனின் நிலை நல்லதல்ல என்பதைக் கவனித்து, ஆறாவது நாள் முடிவதற்குள் பெண் இன்னும் உருவாக்கப்படாததால் அவனின் முழுமையற்ற தன்மையை குறித்ததான கருத்தை அவர் (தேவன்) தெரிவிக்கிறார், ஆதாம் அதே நிலையில் தான் இருந்தான். இந்த வசனத்தின் வார்த்தைகள் மனிதனுக்கு ஒரு துணை, ஒரு உதவியாளர் மற்றும் ஒரு சமமானவர் தேவை என்பதை வலியுறுத்துகின்றன (தேவனுக்கு சமமான மதிப்பை கொண்டவர்). பூமியின் மேல் ஆளுகையை நிறுவி, அவருடைய கடமையை நிறைவேற்றுவதற்கு, சரியான பொருத்தம் இல்லாமல் மனிதன் முழுமையாக்கப்படாமலிருந்தான்.³

இங்குள்ள விஷயம் என்னவென்றால், நம்முடைய விருப்பத்தை அல்ல, தேவன் தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற திருமணத்தை படைத்தார். ஆதாம் மற்றும் ஏவாள், அவர்களது உறவின் மூலமாக, திருமணத்திற்கான அவரது வடிவமைப்பை பெற்ற முதல் தம்பதிகள் ஆயினர். " கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்." (சங்கீதம் 145: 17). தேவன் திருமணத்தை நமக்கு ஒரு நல்ல விஷயமாக படைத்தார்; அவரிடமிருந்து ஒரு அன்பு பரிசாக நாம் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அநேகர் தேவன் நம் நலனுக்காக திருமணத்தை படைத்தார் என்பதை புரிந்துகொள்ள தவறுகிறார்கள். தேவன் நீதியுள்ளவர். திருமணத்தைப் போன்ற முக்கியமான ஒன்றை அவர் உங்களுக்குக் கொடுத்து விட்டு, தெளிவான ஆலோசனைகளையும், வெற்றி பெற்று அவரை கனப்படுத்துவதற்கான பரிசுத்தாவியின் வல்லமையும் கொடாதிருந்தால், அப்பொழுது அது அநீதியாய் இருந்திருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, தங்களை விசுவாசிகள் என்று அழைக்கும் பலர் கூட படிப்படியாக சத்தியத்தை விட்டு விலகிச் செல்கின்றனர். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலர், திருமணத்திற்கும் பெற்றோருக்குரிய அறிவுரைகளுக்கும் வேதாகமம் பொருத்தமானது என்று நம்புவதில்லை. ஆலோசனை கொடுக்கும் போது சத்தியம் மிகவும் உண்மையாக மாறுகிறது. பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்களாக இருக்கும் பலருக்கும் திருமணத்தின் அடிப்படை வேதாகம கொள்கைகள் தெரியாமலிருக்கிறார்கள். ஒருபுறம் அவர்களுக்கு வேதாகமத்தைப் பற்றிய உயர்ந்த பார்வை இல்லையென்பதும், மறுபுறம் அவர்களுக்குத் தேவையானது வேதாகமத்தில் உள்ளது என்ற அந்தத் தகவல் சொல்லப்படவில்லை என்பதும் வெளியாகிறது. எக்காரணத்தினாலோ, வேதப்பகுதி திருமணத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படுத்தி புரிந்துகொள்ளலுக்கு வழி நடத்தும் என்று அறியாதிருக்கிறார்கள்.

சுய-பரிசோதனை 1

அவருடைய வார்த்தையைப் பற்றிய உங்கள் உண்மையான அணுகுமுறையை வெளிப்படுத்த தேவனிடம் கேளுங்கள். திருமணத்தைப் பற்றி அவருடைய வார்த்தையில் இருந்து நமக்கு

காட்டப்போகிற எல்லாவற்றையும் விசுவாசிக்கவும், அவரை நம்பி பற்றிக் கொள்ளும்படியும் ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

உண்மையைச் சொன்னால், உங்கள் மனைவி தேவனிடமிருந்து கிடைத்த பரிசு என்பதால், அவர் உங்களைவிட அவர்கள் மேல் அதிக அன்பைக் கொண்டிருக்கிறார், அவர்களைப் பராமரிப்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அவர் வழங்குகிறார் என்று நம்ப வேண்டும். உங்கள் செய்தி மூலமாக அவரை மகிமைப்படுத்த வேண்டும் மற்றும் அவர் கொடுத்த மனைவிக்கு நீங்கள் ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறார்.

தேவனுடைய வார்த்தையில் ஒரு சிறந்த கண்ணோட்டம்

தேவனுடைய வார்த்தை உண்மை என்பதையும், தெய்வீகமான வாழ்க்கைக்கும் மற்றும் வெற்றியுள்ள திருமணத்திற்கான எல்லா பதில்களையும் அது வழங்குகிறது என்பதையும் அறிந்திருப்பது மிகவும் முக்கியம். நாம் முதலாவது பாடத்தில் கற்றுக்கொண்டது போல நமக்கு "தெய்வீக வல்லமை" உள்ளது, மற்றும் "ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் தேவையான அனைத்தையும் அவர் நமக்கு தந்துள்ளார்" (2 பேதுரு 1:3-4). தேவன் அவருடைய வார்த்தையை பயன்படுத்துகிறார், அது நம்மை மாற்றுவதற்கு "ஜீவனுள்ளதாயும் வல்லமையுள்ளதாயும்" இருக்கிறது (எபிரெயர் 4:12). பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதியது போல, அவர் பணிபுரிந்த திருச்சபையில் இருப்பவர்களை வழிநடத்தவும் மாற்றவும் வார்த்தையை முழுமையாக நம்பும்படி அவரை ஊக்குவிக்கிறார். நமக்கும் அதே கண்ணோட்டம் உண்டாயிருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை வழிகாட்டுவதற்கும், நமது நன்னடத்தைக்கு ஆலோசனை வழங்குவதற்கும் "பிரயோஜனமுள்ளதாயிருக்கிறது" (2 தீமோத்தேயு 3:16).

பின்வரும் வேதப்பகுதியை தியானியுங்கள்:

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனம் உள்ளவைகளாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16-17)

சுயபரிசோதனை 2

இந்த வசனம் கற்றலுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதையும், நீங்கள் அதை அப்பியாசப்படுத்தினால் உங்கள் திருமணத்தை அது எவ்வாறு மாற்றத்தை உண்டுபண்ணும் என்பதையும் அடையாளம் காணவும்.

இந்த வசனம் தேவனுடைய வார்த்தையினிடத்தில் எவ்வாறு சரியான அணுகுமுறையை விவரிக்கிறது? இது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?

ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். அது மெய்யாகவே தேவ வசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13)

உண்மை கோப்பு	
	கோட்பாடு - தேவனின் தெய்வீக ஆலோசனை வாழ்க்கை, தெய்வீகம், மற்றும் குடும்பத்திற்கு தேவையான ஒரு விரிவான மற்றும் முழுமையான தெய்வீக சத்தியங்களை வழங்குகிறது.
	கண்டித்தல் - நமது விசுவாசத்திலும் நடத்தையிலும் எது தவறு அல்லது பாவம் என்று தேவனுடைய வார்த்தை சுட்டிக்காட்டுகிறது.
	சீர்திருத்தம் - தேவனின் வார்த்தை நமக்கு எதையாவது சரியான நிலைக்கு எப்படி மீட்டெடுப்பது என்பதையும், தெய்வீக வாழ்க்கைக்குச் சுட்டிக் காட்டுகிறவைகளுக்கு உத்தமமாய் பொருந்துவதையும் கூறுகிறது.
	நீதியைப் படிப்பித்தல் - தெய்வீக நடத்தைக்கு வேதாகமம் (ஒரு குழந்தையை பயிற்றுவிப்பது போன்ற ஒரு உண்மையான படிப்பித்தல்) நேர்மறையான பயிற்சியை அளிக்கிறது, தவறான நடத்தையை கண்டிப்பதும் திருத்துவதும் போன்றவை அல்ல (அப்போஸ்தலர் 20: 32; 1 தீமொத்தேயு 4: 6; 1 பேதுரு 2:1,2).
	எந்த நற்கிரியைக்கும் தகுதியுள்ளவனாக ஆக்குதல் - தேவனுடைய சித்தத்தை புரிந்து கொள்வதும், அவருடைய வார்த்தையில் பெலனடைந்து வேதாகம கோட்பாடுகளை கீழ்ப்படிதலோடு பின்பற்றுவதாகும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனுடைய வார்த்தை மற்றும் அதனுடைய ஒவ்வொரு பண்புகளையும் பெற்றுக் கொள்வதற்கான சரியான மற்றும் தவறான வழிகளை கண்டுபிடியுங்கள்.

அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்த்து மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை

மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான். (யாக்கோபு 1:22-25)

தேவனுடைய வார்த்தை மீதான நமது அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும்?

நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது ஏற்படும் ஆக்கப் பூர்வமான விளைவுகள் யாவை?

இந்த வசனங்கள் உங்களைப் பற்றியும் தேவனுடைய வார்த்தையைப் பற்றியும் என்ன சொல்கின்றன என்பதை அடையாளம் காணவும்.

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். (யோசுவா 1: 8)

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறது மாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன், அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.(சங்கீதம் 19: 7-11)

சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். (1 பேதுரு 2:2-3)

சுய-பரிசோதனை 3

உங்கள் திருமண பயணத்தின் இந்த கட்டத்தில் தேவனுடைய வார்த்தையின்படி உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் எவ்வாறு ஊழியம் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? __ ஆம் __ இல்லை

உங்கள் பெலத்தையும் பலவீனங்களையும் தேவன் அறிவார், உங்கள் திருமணத்தில் அவருடைய சித்தத்தைச் செய்ய விருப்பப்பட்டால் அல்லது தேடினால் உங்களுக்கு ஞானத்தையும் பலத்தையும் தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த வாக்குத்தத்தங்களுக்காக, நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று தேவனிடத்தில் சொல்லும் வண்ணமாக சில எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனை பிரியப் படுத்துவதே தனது நோக்கமாக இருந்ததாக பவுல் வெளிப்படுத்துகிறார். அவர் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருந்தார்.

அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். (2 கொரிந்தியர் 5:9)

இந்த பயிற்சிப்புத்தகத்தை முடிப்பதன் மூலம் நீங்கள் அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேவனிடம் சொல்லும் வண்ணமாக ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

பாடம் 4

திருமணத்திற்கான தேவனின் நோக்கங்கள்

தேவனின் திருமணத்திற்கான வடிவமைப்பில், அவர் நமக்கு அத்தியாவசிய நோக்கங்கள் அல்லது பண்புகளை வழங்கியுள்ளார், அவருடைய சித்தத்தை நிறைவேற்ற நாம் செயல்பட வேண்டும். கீழேவரும் வேதாகம கோட்பாடுகள், இந்தப் பயிற்சி புத்தகத்தின் மீதமுள்ளவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழியை அமைக்கும். இவைகள் பெரும்பாலும் வெற்றிகரமான திருமணத்திற்கு அவசியமானவையாக கருதப்படுகிறது.

திருமண ஊழியம்

ஊழியர் என்ற வார்த்தையை நாம் கேட்டவுடனே, பொதுவாக ஒரு போதகர் அல்லது திருச்சபையில் பணிப்புரியும் நபரையோ குறிக்கிறது என்று நினைப்போம். இருப்பினும், இந்த வார்த்தை வேறு அர்த்தங்களையும் கொண்டுள்ளது.

நமது கிறிஸ்தவ திருமணங்களில் இதை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்? நாங்கள் இயேசு கிறிஸ்துவின் கவனிப்பு மற்றும் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம், அவர் பிதாவாகிய கடவுளோடு ஒன்றாயிருக்கிறார், மேலும் எங்களுடைய ஆலோசனையை அவரிடத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுகிறோம். நமக்கான துணையை தேவன் கொடுத்திருக்கிறார், எனவே அவர்களிடத்தில் தேவனுடைய நோக்கத்தை செயல்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். தேவனுக்குள், நமது துணைவிகளுக்கு நாம் ஊழியர்கள். இந்த மனநிலை திருமணத்திற்கான உங்கள் நடத்தைகளையும் அணுகுமுறையையும் முற்றிலும் மாற்றி விடும்.

ஒரு ஊழியரை போல உங்கள் கடமைகளை பார்த்துண்டா? ___ ஆம் ___ இல்லை

உண்மை கோப்பு

ஊழியர் (பெயர்ச்சொல்) - டியாகோனோஸ் (Diakonos) (கிரேக்கு). ஒரு வேலைக்காரன் அல்லது பணியாளர், ஒருவர் மேற்பார்வை செய்வது, நிர்வகிப்பது, நிறைவேற்றுவது.

ஊழியர் (வினைச்சொல்) - சரி செய்வது, முறைப்படுத்து மற்றும் வரிசைப்படுத்து; சேவை செய், மற்றொருவருக்கு சேவையை வழங்குதல்; கர்த்தருக்கு ஒரு வேலைக் காரனாக, தொண்டு செய்வது. ஊழியர் என்பவர் மற்றொருவரின் ஒழுங்கின் கீழ் செயல்படுபவர் அல்லது மற்றொருவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவருக்கு அடங்கியிருப்பவர். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவுக்கு உட்பட்டவர்கள், அவரது பிள்ளைகளான அவருடைய சித்தத்தைச் செய்ய நாங்கள்

ஒரு திருமணத்தில், முற்றிலுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைச் சார்ந்து இருப்பது அவசியம். நாம் நமது திருமண உறவு முறையில் சொந்த சித்தத்தையும் விருப்பங்களையும் செயல்படுத்துவதற்காக இல்லை, கர்த்தருடைய சித்தத்தையும் விருப்பத்தையும் பின்பற்ற பொறுப்பாளிகளாயிருக்கிறோம். மத்தேயு 20:28 கூறுகிறது, " அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். " அதே வசனம், "அப்படியே மனுஷகுமாரன் பணிவிடை கொள்ளும்படி வரவில்லை, பணிவிடை செய்ய வந்தார்" என்று சொல்லுகிறது, *ஊழியம் மற்றும் பணிவிடை* ஒரே வார்த்தை என்று தெளிவாக கூறுகிறது, நம்முடைய இயேசுவே அதற்கு முன்மாதிரி. உலகப்பிரகாரமாக பார்ப்பது போல பணிவிடை என்பது மனைவியை செல்லம் கொஞ்சுவது என்று தவறாக நினைக்காதீர்கள், ஆனால் தேவனுடைய ஆலோசனைகளின் படி அவர்களை நேசிப்பது மற்றும் கவனிப்பதுமாகும். எப்போது நாம் நமது திருமணத்தை அவருடைய நோக்கத்தைத்தின்படி தேவனுக்கு பணிவிடை செய்பவர்களாகவும் மற்றும் நமது துணைகளுக்கு ஊழியம் செய்பவர்களாகவும் பார்க்க ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுதுதான் நாம் சரியான திசையில் செல்ல ஆரம்பிக்கிறோம்.

தேவன் ஆணையும், பெண்ணையும், திருமணத்தையும் படைத்திருப்பதால், அந்த பரிசுத்த விவாகத்தில் அவருடைய நோக்கங்களை செயல்படுத்த வேண்டும். தேவன் தம்முடைய சித்தத்தை ஒருவருக்கொருவர் ஊழியம் செய்வதற்காக கணவன்-மனைவியாக

உருவாக்கியுள்ளார். தேவனின் கீழ் ஒரு ஊழியராக, அவரது திட்டத்தின் கீழ் பணியாற்றி, அந்த பாத்திரத்தில் உங்களைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது. ஒரு தேவனுடைய ஊழியராக அந்த முன்னோக்குப் பார்வை உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் உங்கள் சொந்த சித்தத்தையும், உங்களுக்கு தேவையானதையும் செய்ய விவாதிக்கவோ அல்லது கவனம் செலுத்தவோ மாட்டீர்கள். எப்பொழுது அவரைப்போல் ஒருவருக்கொருவர் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இருவரும் விருப்பப்படுகிறீர்களோ, நீங்கள் ஒருவருக்கொருவர் ஆசீர்வாதமாகவும் ஊக்கமடைய செய்பவர்களாகவும் இருப்பீர்கள்.

உங்களை தேவனுடைய ஊழியராகவும், உங்கள் துணையை நீங்கள் செய்யும் முதல் ஊழியமாகவும் பார்க்க உதவுமாறு தேவனிடம் ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பவுலும் அவனுடைய சக ஊழியர்களும் மக்களுக்கு எவ்வாறு ஊழியம் செய்தார்கள் என்பதை விவரிக்கவும். அவர்கள் என்ன அணுகுமுறைகளைக் காட்டினார்கள்?

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். (1 தெசலோனிகேயர் 2:7-8)

சரியான திட்ட வரைவு (Blueprint)

தேவனின் ஊழியர்களாக அவரின் எதிர்பார்ப்பு என்ன என்றும், நாம் எதை நிறைவேற்ற அவர் விருப்பப்படுகிறார் என்றும், அவர் நமக்கு கொடுத்த மனிதர்களுக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். அவருடைய நோக்கங்களை புரிந்துகொள்வது, நமது அன்றாட தேவையான தேவனுடைய ஞானத்தையும் பெலத்தையும் அடையாளம் காணவும் உதவும்.

உண்மை கோப்பு

நோக்கம் - எதிர்பார்ப்பு அல்லது விருப்பம் விளைவு அல்லது குறிக்கோள்.

ஆலோசனை வேளையில் கிறிஸ்தவ தம்பதிகள், தங்கள் துணைக்கு ஊழியராக இருப்பதை எவ்வாறு உணர்கிறார்கள் என்று கேட்கப்படும்போது, அவர்கள் பலவிதமான பதில்களைக் கொடுக்கிறார்கள். இந்த காரியத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஒற்றுமை

இல்லாதிருப்பதற்கான அறிகுறியாகும். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, இதுதான் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது: இரண்டு பேர் ஒரே பணியை செய்ய வெவ்வேறு திசைகளில் செல்லும்போது, குழப்பத்தையும் மற்றும் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இது தேவனுடைய திட்டம் அல்ல என்பதை வேதாகமம் நமக்கு காட்டுகிறது.

தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார். (1 கொரிந்தியர் 14:33)

கிறிஸ்துவின் சரீரமானது ஜனங்களுக்கு திருமணத்தை குறித்ததான பயிற்சிக்கோ அல்லது சீஷத்துவத்துக்கோ முன்னுரிமை கொடுக்கவில்லை, என்பது வருந்தத்தக்கது. பல சபைகள் ஒருபோதும் திருமண சீஷத்துவத்தையோ அல்லது தேவனுடைய ஆலோசனைகளைப் பற்றியோ வகுப்புகள் நடத்தி ஊக்குவிக்கவில்லை. இன்னும் தேவாலயங்கள் திருமண ஆலோசனையை நாடும் மக்களால் நிரப்பப்படுகின்றன. எங்கள் வாலிப நாட்களில், ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு ஐம்பது மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட கால பயிற்சி தேவை, ஆனாலும் திருமணம் செய்வதற்கு எத்தனை மணிநேர பயிற்சி தேவைப்பட்டது? எதுவுமில்லை. அந்த பயிற்சி குறைபாட்டால்தான், அநேக தம்பதிகள், குறிப்பாக கிறிஸ்தவத் தம்பதிகள் கூட ஒருவருக்கொருவர் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கணவன் மற்றும் மனைவிக்கு கருத்து வேறுபாடு இருக்கும் பட்சத்தில் மற்றும் தேவன் கொடுத்த நோக்கங்களில் தெளிவாக இல்லாத போது, பிரச்சனைகள் எழுகின்றன, அதைத் தொடர்ந்து பதற்றமும், சண்டை மற்றும் பிரிவுகள் உண்டாகின்றன. அவர்களது திருமணம் மற்றும் குடும்பத்தின் மீது உள்ள கறையே இன்று கிறிஸ்துவின் சரீரத்தில் வாழும் பிரச்சனையாக உள்ளது.

இயேசு ஒரு தெளிவான உண்மையை மத்தேயுவில் வெளிப்படுத்துகிறார்:

இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம், தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. (மத்தேயு 12:25)

சுய-பரிசோதனை 1

கணவன் மனைவியாக உங்கள் திருமணத்தை ஆரம்பிக்கக் கூடிய கிருபையை கொடுக்கும்படி தேவனிடம் கேளுங்கள். கடந்த கால தவறுகளுக்காகவும், ஒற்றுமையாக வேலை செய்யாததற்காகவும் ஒருவருக்கொருவர் மன்னிக்கும்படி அவரிடம் இரக்கத்தை கேளுங்கள், மேலும் ஒரு குழுவாக இணைந்து வேலை செய்யும்படியான அவருடைய ஆலோசனை பெற, உங்கள் இருதயங்களை திறக்கும்படி அவரிடம் கேளுங்கள். அந்த ஜெபத்தை கீழே பதிவு செய்யுங்கள்.

நம்மிடத்தில் தேவன் விரும்பும் பண்புகளை தியானியுங்கள்.

ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு. ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்கு குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக. சங்கீதங்களினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பக்தியுடன் பாடி, வார்த்தைகளினாலாவது கிரியைகளினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். (கொலோசெயர் 3:12-17)

நாம் செய்யும் எல்லாவற்றிற்கும் அடித்தளம், தேவன் நமக்காக வைத்திருக்கும் நோக்கங்கள் மற்றும் திட்டங்களைப் பற்றி புரிந்து கொள்ளுவதேயாகும். தேவனின் அதிகாரத்தை நாம் ஒரு முறை ஏற்றுக்கொண்டவுடன், அதை நடைமுறை வழிகளில் பின்பற்றுவது அவசியமானது. தேவன்தான் கட்டிடத்தின் வடிவமைப்பாளர், ஆனால் அவருடைய வரைபடத்தின்படி வீட்டைக் கட்டுவது நமது வேலையாகும். தேவன் நமக்குள்ளும் மற்றும் நம் மூலமாகவும் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்பதை நாம் புரிந்துக்கொண்டு, அவருடைய வடிவமைப்பைப் பின்பற்றும்போது, கிறிஸ்துவுடன் நமக்கு சரியான உறவு இருப்பது மிகவும் இன்றியமையாதது என்பது நமக்குத் தெரியும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

ஒரு துணையாக மற்றும் ஒரு ஊழியராக இந்த வசனம் எப்படி உங்களுடன் தொடர்புபடுத்திகிறது என்பதை அடையாளம் காணவும்.

ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். (எபேசியர் 2:10)

நான்கு நோக்கங்கள்

வாழ்க்கைத் துணை மற்றும் ஊழியர்களாகிய நமக்கு தேவனின் நோக்கங்களை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்:

1. எங்கள் உறவில் அவர் மகிமைப்பட விரும்புகிறார்.
2. நாம் கிறிஸ்துவின் சாயலாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
3. நாம் ஒருவருக்கொருவர் தோழமை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

4. நம் குழந்தைகளை அவருடைய வார்த்தையின்படி வளர்க்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

முதல் நோக்கம்: தேவனை மகிமைப்படுத்துதல்

தேவனை மகிமைப்படுத்துவதே விசுவாசிகளாகிய நமக்கு முதன்மை நோக்கமாகும். 1 கொரிந்தியர் 6:20, "கிரியத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" என்று கூறுகிறது. *மகிமைப்படுத்துதல்* என்ற சொல் "பிரதிபலிக்க" என்று மொழிபெயர்க்கிறது. தேவனுடைய ஊழியர்களும் விசுவாசிகளுமாகிய நாம் நமது துணைவர்களுக்கு, அவருடைய பிரதிபலிப்பாக அவர்களுக்கு செயல்பட வேண்டும்.

உண்மை கோப்பு

மகிமைப்படுத்து - பிரதிபலித்தல், கனப்படுதல், மதிப்பு அல்லது கனப்படுத்துதலின் மூலமாக அவரை ஒரு கௌரவமானவரான நிலைக்கு கொண்டுச் செல்வது.

இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கூடவது. (மத்தேயு 5:16)

இயேசு சொன்னார், "பரலோகத்திலுள்ள பிதாவை மகிமைப்படுத்த நீங்கள் என்னை பிரதிபலிக்க வேண்டும்." உங்கள் திருமணத்தில், உங்கள் நடத்தையிலும் பண்பிலும் எத்தனை முறை தேவனுடைய பிரதிபலிப்பை உங்களுடைய துணைகள் பார்த்திருக்கிறார்? நீங்கள் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றிய கரிசனையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? தினமும் காலையில் நீங்கள், "ஆண்டவரே, என் மூலமாக நீர் மகிமைப்பட வேண்டும் என்பதே உம்முடைய விருப்பமாக இருப்பதால், நான் செயல்படும் மற்றும் பதிலளிக்கும் விதத்தில் என் துணை என்மூலமாக உம்மைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" இந்த ஜெபத்தை நீங்கள் அனுதினமும் காலையில் செய்வதால், இந்த வேதாகம கோட்பாட்டின் அடிப்படையில் உங்களுடைய உறவுமுறை எப்படி மாற்றப்படும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நினைவில் கொள்ளுங்கள், தேவன் நம்மை உள்ளே இருந்து மாற்றத்தை உண்டு பண்ணுகிறார், இது நம் அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளால் தெளிவாகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு கிறிஸ்துவின் தன்மையை வெளிப்படுத்துவதால் நமது மாற்றம் உண்மையானதாகிறது.

சுய-பரிசோதனை 2

உங்கள் மனைவியிடம் தேவனை பிரதிபலிக்காத சொற்கள், அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை அடையாளம் காணவும்.

எபேசியர் 5:25ல் "புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்தார். "என்று கூறுகிறது. இது ஒரு மனிதன் தன் மனைவி மீதான எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் அனைத்தும், கிறிஸ்து சபையின் மேல் காட்டும் கிரியைகளைப் போல இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இது அவர் நம்மீது சுமத்தின

மிகப்பெரிய கடமையாகும். இதை நம் சொந்த பலத்தில் செய்ய முடியாது- பரிசுத்த ஆவியின் வல்லமையால் மட்டுமே செய்ய முடியும்.

மனைவிகள், எபேசியர் 5:22 ல், "மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்" என்று கூறுகிறது. மனைவி தேவனிடத்தில் எப்படி நடந்து கொள்ளுகிறார்களோ அதேபோல் கணவன் இடத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

செயல் திட்டம்

கடந்த வாரத்தில் நீங்கள் தேவனை தவறாக பிரதிபலித்த சம்பவங்களை பட்டியலிடுங்கள். உங்களை மன்னிக்கும் படி தேவனிடம் கேளுங்கள், பின்னர் உங்கள் மனைவியிடம் சென்று அவர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள். தயங்க வேண்டாம்.

இரண்டாவது நோக்கம்: நமது மருபமாகுதல்

இயேசு கிறிஸ்து உங்களைத் அழைத்தபோது, "போய் உங்களை சுத்தம் செய்து, உங்கள் பாவங்களை எல்லாம் விட்டு மனந்திரும்பி, என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களை பார்வையிட்டு பின்பு ஏற்றுக் கொள்வேன்" என்று அவர் சொல்லவில்லை. தேவன் அவருக்கென்று நம்மை அழைத்தபோது, அவர் நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!

தேவன் என்னைப் பிடித்தபோது, நான் ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தேன். என் மறுபிறப்பு அனுபவத்தின் ஆச்சரியம் என்னவென்றால், "நான் உன்னை நேசிக்கிறேன், நீ எனக்கு வேண்டும்" என்ற வார்த்தைகளால் தேவன் என் மனதையும் இருதயத்தையும் தொட்டார். எப்படி அவருக்கு நான் தேவைப்படுகின்றேன் என்று ஆச்சரியப்பட்டேன். பாவ நிலையில் இருந்த என்னை, அவருடைய அன்பு அவரை என் ஆண்டவராகவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தியது. எனினும், அவர் சுயநலம் மற்றும் பாவத்தில் என் வாழ்க்கை இருக்க விரும்பவில்லை. தேவன் என் இருதயத்தை தொட்டு, என் வாழ்க்கைக்கான அவரது கண்ணோட்டத்தை தந்தார்.

உன்னைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் கெட்டவர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு பாவி என நிச்சயமாக கூறமுடியும் (ரோமர் 3:23). நாம் இன்னும் "பாவம் செய்து கொண்டே கிறிஸ்துவிடம் வருகின்றோம்" (ரோமர் 5:8), "பெலன் இல்லாதவன்" (வசனம் 6), "தேவனின் சத்துருக்கள்" (வசனம் 10) நாம் கிறிஸ்துவினிடத்தில் வந்தோம். ஆனால், நீங்களும் நானும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் அந்த தருணத்திலிருந்து, மாற்றத்தின் பயணம், அல்லது வேதாகமம் அழைக்கிற பரிசுத்தமாக்குதல் (1 கொரிந்தியர் 1:30), தொடங்குகிறது. நீங்களும் நானும் திரும்பிப் பார்த்து, நேற்றைய தினத்தை விட இன்று நாம் இயேசுவைப் போலவே அதிகம் மாறியிருக்கிறோம் என்று சொல்ல முடியும். இருப்பினும், பல கிறிஸ்தவர்கள் ஒரு திருமணத்திற்குள் தேவனின் செயல்முறை மற்றும் பரிசுத்தமாக்குதல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறியாதவர்களாக இருக்கின்றார்கள். ஒவ்வொரு விசுவாசியும்

கிறிஸ்துவினுடைய சாயலுக்கு மாற்றப்படுவதே தேவனுடைய திட்டமும் நோக்கமாய் இருக்கிறது.

அப்போஸ்தலனாகிய யோவான் பூரணமாக இருப்பதற்கும் முதிர்ச்சி அடைவதற்கும் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிப்பதோடு இணைக்கும் ஒரு அறிவுரையை நமக்கு தருகிறார்.

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும். நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 2:5)

"அவருடைய வார்த்தையை கைக்கொள்வது" என்ற சொற்றொடரின் அர்த்தம் அவருடைய வார்த்தையை அறிவது மற்றும் அதைச் செய்வதாகும், அப்பொழுது நம்மில் "தேவனுடைய அன்பு பூரணமாக்கப்படும்".

நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். (யோவான் 15:10)

உண்மை கோப்பு

பூரணமாகப்பட்டது - டெலியோ (Teleo) (கிரேக்கு) முழுமையானதை தயாரிக்க, இது ஏதோ செயலுக்குட்படுத்தியதை குறிக்கிறது. "குறிப்பாக ஒரு முழு முடிவுக்கு, நிறைவுக்கு கொண்டு வருவது, நினைத்த குறிக்கோளை அடைவது, ஒரு வேலையை அல்லது கடமையை முடிப்பது என்ற அர்த்தத்தைத் தருகிறது."

அவருடைய வார்த்தையை நாம் அறிந்திருந்து, அதைச் செய்ய விரும்பும் போது, உள்ளிருந்து மருளுபமாகுதலை நாம் ஆரம்பிக்கின்றோம், மற்றும் அதன் விளைவு நம் நடத்தையில் வெளிப்படும். அன்றாட சூழ்நிலைகளிலும், இல்லற வாழ்வின் சவால்களிலும் கூட, தேவன் அவர் வெறுக்கிற விஷயங்களை நம்மிடத்தில் வெளிப்படுத்த நம் துணையை அவருடைய கருவிகளாக பயன்படுத்துவார்: பாவ மனப்பான்மைகளும், நடத்தைகளும் நாம் ஒருவருக்கொருவர் உறவாடும்பொழுது வெளிப்படும்.

உங்களை கிறிஸ்துவின் சாயலாக மாற்றுவதில், தேவன் உங்கள் துணையைப் பயன்படுத்தப்படுகிறார் என்று நீங்கள் எப்போதாவது கருதியிருக்கிறீர்களா? நாம் சில துன்மார்க்கமான காரியங்களைச் சொல்லும்போது அல்லது செய்யும்போது, "நீங்கள் என்னை இப்படிச் செயல்பட வைத்தீர்கள்" என்று கூறுகிறோம். ஆனால் அது அப்படி சொல்லப்படுவதை தேவனுடைய வார்த்தையில் கண்டுபிடிக்க முடியவில்லை." இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத்தேயு 12:34) என்று தேவன் சொல்லுகிறார். அந்த துன்மார்க்கம் உள்ளே இருக்கிறது, அதை வெளியே கொண்டு வந்து அதை மாற்ற வேண்டுமென்று காட்ட தேவன் உங்கள் துணையைப் பயன்படுத்துகிறார். நாம் நமது தவறுகளை ஒத்துக் கொள்ளாமல் அவர்களைக் குறை கூறும்போது, நாம் பொறுப்பேற்கத் தவறிவிடுகிறோம். நம்மை கிறிஸ்துவின் சாயலாக மாற்றுவதற்கு தேவன் முழு குடும்பத்தையும் பயன்படுத்துகிறார் என்பதை ஊழியர்களாக நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுருப்பப்படுகிறோம். (2 கொரிந்தியர் 3:18)

அதே போல ஒரு கிறிஸ்தவன் படிப்படியாக கிறிஸ்துவின் சாயலாக மாற்றப்படுகிறார் மேலும் எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற விரும்புகிறார்.

சுய-பரிசோதனை 3

தேவன் உங்களை மாற்றுவதற்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவரை நம்பி, உங்களுக்கு இன்னும் முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்தும்படி அவரிடம் கேட்க முடியுமா? ___ ஆம் ___ இல்லை

கிறிஸ்துவின் சாயலிலுள்ள உங்கள் குறைபாடுகளை சரிசெய்ய அவருடைய பூரண வழியை வெளிப்படுத்தியதற்கான உறுதிப்பாட்டை ஜெபத்துடன் எழுதுங்கள்.

உண்மை கோப்பு

உருமாற்றம்: மெட்டாமார்பஹூ
Metamorphoō (கிரேக்கம்). ஒரு
கம்பளிப்பூச்சியிலிருந்து ஒரு
பட்டாம்பூச்சிக்கு மாறுகிறது போல,
எதையாவதை முற்றிலும் வேறுபட்டதாக
மாற்றுவது *metamorphosis* - லிருந்து
ஆங்கில வார்த்தை உருவாக்கியது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவன் உங்களுக்கு செய்வதாக என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அடையாளம் காணுங்கள்.

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, (பிலிப்பியர் 1:6)

இந்த நற்கிரியானது கிறிஸ்துவைப் போல மாறுவதற்கான செயல்முறையாகும், இந்த விதத்தில் அவர் விரும்பும் அவருடைய சீடராகவும், வாழ்க்கைத் துணையாகவும் நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகிறார்.

இந்த பகுதியில் வளர உங்களுக்கு இன்னும் ஆர்வம் இருக்கிறதா?
___ ஆம் ___ இல்லை

தேவன் கணவன்-மனைவிக்கு இடையிலான வேறுபாடுகளை அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்கான பயிற்சிக்கான உபகரணமாக பயன்படுத்துகிறார் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். பல கிறிஸ்தவர்கள் அவர்களின் அறியாமையினால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில்லை, இது பரிசுத்தமாகும் செயல்முறையின் ஒரு பகுதி

என்பதை உணரவில்லை. திருமணம் என்பது தேவனுடைய பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாகும்.

நாம் எதிர்கொள்ளும் பல சோதனைகள் அவருடைய வடிவமைப்புக்குட்பட்டது. தேவன் விஷயங்களை சூடாக்க அனுமதித்தது, உங்கள் பாவத்தை (un-Christlikeness) வெளியே கொண்டு வருகிறார். இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி உங்களுக்குள் உள்ளதை வெளிப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார், நீங்கள் உங்கள் துணையைக் குறை கூறுவதற்காகல்ல, ஆனால் "ஓ ஆமாம், ஆண்டவரே" என்று நீங்கள் சொல்வதற்காகவே என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீர் என்னை ஏற்றுக்கொண்டபோது இந்த பாவம் எனக்குள்ளே இருந்தது, நீங்கள் என் பாவத்தை வெளிப்படுத்த இந்த சூழ்நிலையைப் பயன்படுத்துகிறீர்கள், அதனால் நான் மனந்திரும்பி அதைச் செய்வதை நிறுத்த முடியும்."

நமக்குள் இருப்பதை அவர் கண்டுபிடிப்பதற்காக, தேவன் இந்த சூழ்நிலைகளை அனுமதிக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே தெரியும் அனைத்தையும் பார்க்கிறார், இருந்தும் நம்மை நேசிக்கிறார். அவர் அதைச் செய்கிறார், நாம் நம்மை ஆராய்ந்து, மருபுமமாகிறதற்கு அவருடைய உதவியை தேடுவதற்கு அவர் இதைச் செய்கிறார்.

வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்: இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். (நீதிமொழிகள் 17:3)

சுய-பரிசோதனை 4

இந்த சோதனைகள் வரும்போது, நீங்கள் உங்கள் மனைவி அல்லது பிள்ளைகள் மூலம் வெளிப்படுத்தப்படுத்தப்படும் சில துன்மார்க்க மனப்பான்மைகளும் செயல்களும் யாவை?

இந்த வசனங்களின் மூலமாக தேவன் உங்களில் என்ன செய்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். (ஏசாயா 48:10)

கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். (எரேமியா 17:10)

மூன்றாவது மற்றும் நான்காவது நோக்கங்கள் அடுத்த பாடத்தில் படிப்போம்.

பாடம் 5

தேவனின் சிட்சைக்கு ஒத்துழைத்தல்

நமது நடத்தைக்கு நாம் (உரிமையை) பொறுப்பேற்கும்போது, தேவனிடமும் நம் துணையிடமும் மன்னிப்பு கேட்போம், மேலும் "ஆண்டவரே, இதை என்னிடம் இருந்து எடுத்துப் போடும் என்று ஜெபிப்போம்." அப்பொழுதுதான் மாற்றம் தொடங்குகிறது. சூழ்நிலைகளுக்கு நாம் இந்த வழியில் பதில் அளிக்காதவரை, ஒருபோதும் வளர்ச்சியை அனுபவிக்க மாட்டோம். பெரும்பாலும் கிறிஸ்தவ தம்பதிகள் ஐந்து, பத்து, இருபது ஆண்டுகள் கூட நச்சு தகவல் தொடர்புடன் இருப்பது ஆலோசனைக்கு வரும்பொழுது தெரிய வருகிறது, ஏனென்றால் இந்த பகுதியில் அவர்கள் தேவனின் சித்தத்தை புரிந்து கொள்ளாததால், அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக உணர்கிறார்கள் மற்றும் விடாமுயற்சியை விட்டுவிட விரும்புகிறார்கள்.

தேவன் நம்மை மாற்றியமைப்பதற்கு நம்முடைய கணவன்-மனைவி உறவை பயன்படுத்துகிறார் என்பதை அறிந்த பிறகும் கூட, அவருடைய அன்றாட கிருபையை தவிர்த்து, இந்த பகுதியில் அவரை ஏற்றுக்கொள்ளவும் ஒத்துழைக்கவும் நம்மால் முடியவில்லை. நாம் அனுதினமும் கிறிஸ்துவில் நிலைத்திராதபோது, சோதனை வருமானால், நாம் பெரும்பாலும் கோபம், பெருமை, குறை கூறுதல், சுய பரிதாபம் மற்றும் பலவிதமான மாம்சத்தின் காரியங்கள் நடந்துகொள்வோம். தங்களுடைய பாவமான நடத்தைகள் வெளிப்புற காரணங்களின் விளைவாகும் என்று கிறிஸ்தவர்கள் நம்புவது இன்னும் பொதுவானதாகி வருகிறது, எனவே அவர்கள் குறை சொல்ல கூடாது. நாம் நம் அனுதின வாழ்வில் இயேசுவில் நிலைத்திருந்து, அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான கிருபைக்காக அவரை நோக்கிப் பார்க்கும்போதுதான், நம்மால் இந்த உள் மாற்றத்தை அனுபவிக்க முடியும்.

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கூடவோம். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:2)

சுய-பரிசோதனை 1

நம்முடைய மகிழ்ச்சியின் விளைவாக, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக, சிலுவையின் வலியை இயேசு "சகித்துக்கொண்டார்". உருமாற்றத்தின் வலியை பயனுள்ளதாகும் எந்த மகிழ்ச்சியை நீங்கள் காண்கிறீர்கள்? தேவன் உங்களிடம் மாற்ற நினைத்து வெளிப்படுத்தும் குறைந்தது இரண்டு பகுதிகளை பதிவிடுங்கள் (கோபம், பொறுமையின்மை, மனக்கசப்பு, மன்னிப்பு, கடுமை, கசப்பு, மழுப்புதல், மற்றும் பல).

"இயேசுவைப் பார்க்க வேண்டும்" என்று வசனம் கூறுகிறது. உங்கள் வீட்டில் சவாலான திருமண பிரச்சனைகள் வரும்போது, அவரைப் நோக்கிப் பார்ப்பதற்கான உறுதிப்பாட்டின் ஜெபத்தை எழுதுங்கள்.

தேவன் தமது வேலையைச் செய்ய நாம் அநியாயமாக நினைக்கின்ற விஷயங்களை எப்போதாவது தான் பயன்படுத்துகிறார். நீங்கள் எப்போதாவது யோசேப்பின் கதையை படித்திருக்கிறீர்களா? ஒரு இளைஞன் இருபத்தைந்து வருட சிகிச்சையில் இருந்திருந்தால். ஒருவேளை இன்று பூமியில் உள்ள ஒவ்வொரு மன அழுத்த நோய் மருந்துகளையும் பயன்படுத்தியிருப்பான். அவரது சகோதரர்கள் பொறாமைப்பட்டனர். அதனால் அவனை அடித்து, ஒரு குழி தோண்டி, இறந்து போகும் படி அதற்குள்ளே அவனை தள்ளினார்கள். பின்னர் அவர்கள் மனம்மாறி அவனை அடிமையாக விற்றுப்போட்டார்கள் (அது சிறந்ததாக இருந்தது).

யோசேப்பின் வாழ்க்கை குழப்பமாக இருந்தது, ஆனால் மனநோய்க்கு தள்ளப்படவில்லை, ஏனென்றால் அவன் தேவன் மீது நம்பிக்கையாயிருந்தான். அனேக நாட்களுக்குப் பின் யோசேப்பு தன் சகோதரர்களைச் சந்தித்தான், அவர்கள் அவனுக்குச் செய்ததைப் பற்றிய குற்ற உணர்ச்சியால் பேரழிவிற்கு ஆளானார்கள். அவனது பதிலோ, "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். "(ஆதியாகமம் 50:20). "ஆண்டவரே, வாழ்க்கை துர்நாற்றம் வீசுகிறது, இது நியாயமற்றது, நான் விரும்பியதைச் செய்யப் போகிறேன்" என்று சொல்வதற்கு யோசேப்புக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தது. அவன் எவ்வாறு தேவனை நம்பினான் என்பது பற்றி ஆதியாகமம் 37-50-ல் உள்ள அவனது கதையைப் படியுங்கள்.

இருப்பினும், இன்று கிறிஸ்தவர்களாகிய நாம், நம் மனைவி நம்மை வருத்தினால் அல்லது நம் எதிர்பார்ப்புகள் நடக்காமல் போனால், நம்முடைய கோபத்திற்கும் பாவத்திற்கும் அதை நியாயப்படுத்தி காட்டுகிறோம். அதேசமயம் நமது நன்மைக்காகவே சோதனைகளை அவர் அனுமதித்திருக்கிறார் என்பதை உணர வைக்க தேவன் வெளிச்சத்தை அனுப்ப காத்திருக்கிறார். தேவன் பாவ வன்முறைகளை ஏற்றுக் கொள்வதுமில்லை அல்லது அத்துடன் செய்வதற்கு அவருக்கு ஒன்றும் இல்லை. நமது பாவங்களை நியாயப்படுத்தி, கீழ்ப்படியாத நிலையிலே நாம் தொடர்ந்து இருப்பதையும் அவர் விரும்புவதில்லை. தேவன் உங்களையும் என்னையும் தமது கரங்களால் மூடிக்கொண்டு சரிசெய்யவும், வடிவமைக்கத் தொடங்கும் தருணங்களே நமது வாழ்க்கையின் கடினமான பகுதியாக இருக்கிறது. இது வேதனையாக இருக்கும். "அவர் குயவன்" நாம் "களிமண்" என்று வேதம் சொல்லுகிறது.

நீங்கள் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்க முடியும்? அவர் குயவன், நாம் களிமண், அவர் நிச்சயமாக உங்களை விட பெரியவரல்லவா! உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கின அவரை நோக்கி, "அவர் என்னை உண்டாக்கினதில்லை"? என்றும், எப்போதாவது ஒரு ஜாடி உருவாக்கியவரை பார்த்து "என்னை உருவாக்கினவருக்கு புத்தியில்லை" என்று சொல்லி இருக்கிறதா? (ஏசாயா 29:16)

தேவன் நம்மில் மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரச்சனையான அநேக நேரங்களில், ஐயோ "ஆண்டவரே உமது கையை என்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளும், நான் உம்மால் வடிவமைக்கப்பட விரும்பவில்லை என்று நமது செய்கைகளின் மூலம் காட்டுகிறோம். என் பாவத்தின் தன்மையை நீர் வெளிப்படுத்தி எனக்கு கற்பிக்கும் வழிகளை நான் விரும்பவில்லை! " இப்படி நம்மை உருவாக்கினவரை பார்த்து சொல்வது எவ்வளவு ஒரு புத்தியீனம்.

உங்கள் கணவர் அல்லது மனைவியை தேவனின் கரங்களாக நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள், ஆனால் அதுதான் உண்மையென்று அவர் உங்களுக்கு சொல்கிறார். நாம் சரணடையும்வரை அல்லது உணர்வடையும்வரை அவர் தொடர்ந்து நம்மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டேயிருப்பார். திருமணம் செய்து கொண்ட பல மக்கள் மிகவும் மகிழ்ச்சியற்றவர்களாக இருக்கின்றார்கள், தேவன் விரும்புவதை அனுபவிக்காதவர்கள், ஏனென்றால் அவர்கள் அவருடைய திருமணத்திற்கான நோக்கத்தை அறியாதவர்கள்.

நான் விரும்பாத விஷயங்களை வெளிப்படுத்த தேவன் என் மனைவியைப் பயன்படுத்தினார், அதை தேவனும் விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும். என்னில் உள்ள அசிங்கத்தை வெளிப்படுத்த பூமியிலுள்ள எதையும் அல்லது யாரையும் பயன்படுத்தக்கூடும். என் மூத்த மகன் நிக்கை தேவன் அதிகமாக பயன்படுத்தினார். என் மகன் வரும் வரை எனக்குள் நான் எவ்வளவு கோபமாக இருந்தேன் என்று தெரியவில்லை. அப்பொழுது அவனுக்கு மூன்று வயது, இந்த பூமியில் உள்ள மற்ற எல்லா மனிதர்களை விட என்னை மிகவும் கோபப்படுத்தினான். எப்படியாயினும், "அது நிக் அல்ல, தேவனே. கிரேக், நான் உன்னிடம் வெறுக்கிற விஷயங்களை வெளிப்படுத்த இந்த வலுவான விருப்பமுள்ள பிள்ளையை உன் வாழ்க்கையில் வைத்தேன். நான் அதை வெளிப்படுத்தினபோது மற்றும் நீ உன்னை மாற்றும்படி கேட்டுக்கொண்டாய், நீ அதற்கு பொறுப்பேற்று மனந்திரும்பும் வரை உன்னால் மாற முடியாது. உன் மகனுடனும் உனக்கு நல்ல உறவும் இருக்காது. கிரேக், சரணடைவதும் அல்லது கஷ்டப்படுவதும் உன்னைப் பொறுத்தது.." என்று எனக்கு வெளிப்படுத்தினார்.

சவால்களையோ அல்லது பாடுகளையோ நாம் விரும்புவதில்லை. பல கிறிஸ்தவர்கள் நினைப்பது, "ஓ, கடவுளே, ஒரு நிமிடம் காத்திரும், நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்." ஆம், ஆனால் உம் வழியில் அல்ல, ஏனென்றால் நாங்கள் சுயநலவாதிகள். "சரி, எனக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும், இங்கே எனது பட்டிலை தருகிறேன்" என நீங்களும் நானும் ஆண்டவரிடத்தில் சொல்லக்கூடாது. நாம் பொல்லாதவர்கள் என்று தேவன் அறிவார். நம் இருதயத்தை நாம் நம்பக்கூடாது என்று அவருடைய வார்த்தை நமக்கு சொல்கிறது. நாம் தேவனின் வார்த்தையை கவனிக்க வேண்டும். இயேசு யோவான் 6:38ல், "என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்" என்று சொல்லுகிறார். தேவனை மகிமைப்படுத்துவது என்பது என்னுடைய வாழ்க்கையிலும், என் வாழ்க்கையின் மூலமாகவும் அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் செய்வது என்று பொருள்படும்.

மூன்றாவது நோக்கம்: ஒருவருக்கொருவர் தோழமைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது

அடுத்த நோக்கம் ஒருவருக்கொருவருள்ள தோழமை தேவைகளை பூர்த்தி செய்வதாகும் (ஆதியாகமம் 2:24). மீண்டும், இது நம்முடைய சொந்த வழியில் அல்லது நம்முடைய சொந்த பலத்தால் நிறைவேற்றப்படுகிறதொன்றல்ல, ஆனால் அவருடைய வார்த்தையினாலும் அவருடைய கிருபையினாலும் செய்யப்பட வேண்டும். தேவன் ஆதாமை உண்டாக்கி பின்பு ஏவாளை "அவனுக்கு ஏற்ற துணையாக உண்டாக்கினார்" என்பதை புரிந்துகொண்டு விசுவாசிக்க வேண்டும்.

பின்பு, தேவனாகிய கர்த்தர்: "மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்."

(ஆதியாகமம் 2:18)

ஆணும் பெண்ணும் திருமணம் செய்வதை "ஒருவராக மாறுதல்" என்று அழைக்கிறார், ஆனால் ஒரே மாதிரியானதல்ல, இரண்டு சரிபாதிக்களை ஒன்றுபடுத்தி சரியான முழுமைக்கு உருவாக்குதல். நான் ஒரு பெண்ணைப்போல இருந்திருக்கக்கூடாது, என்னுடைய மனைவி ஒரு ஆணைப் போல இருந்திருக்கக்கூடாது. பரிசுத்த ஆவியானவரின் பெலத்தின் மூலம், ஒருவர் மற்றொருவருக்கு உண்மையான தோழமைத் தேவைகளை சந்திக்கும் ஜோடியாக மாறி, ஒருவர் மற்றொருவரின் தனித்தன்மைக்கேற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தேவன் கூறுகிறார். நமது துணைகளுக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும், தோழமை தேவைகளை சந்திக்கிறவர்களாகவும், ஆழமான மற்றும் நெருக்கமான உறவை உருவாக்குகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

உண்மை கோப்பு

உதவி செய்பவர்: அசார்- *Azar* (எபிரேயம்). உதவி செய்ய, ஆதரவு கொடுப்பது, ஊக்கமளிப்பது, சூழ்ந்து இருப்பது, பாதுகாப்பது, மற்றவருக்கு உதவுவது.

ஏற்றத்துணை - ஒத்த நிலையிலுள்ளவர் மறுபக்கம், ஒரு பகுதியின் எதிர் பக்கம், ஒரு துணை, ஒரு தோழமை ஆனால் ஒரே வகையானதல்ல.

ஆதியாகமத்தில் உள்ள தொகுப்பின்படி, மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, தேவன் அவனுக்கு ஒரு சரியான துணையை அல்லது ஒரு உதவியாளரைக் கொடுத்தார். அவர் இங்கு பயன்படுத்திய உதவியாளர் என்ற வார்த்தையை கவனியுங்கள், தலைவரோ அல்லது பயிற்சியாளரோ அல்ல. தேவன் மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (ஆதியாகமம் 2:7), ஆனால் அவர் மனுஷியை - ஆணின் விலா எலும்பிலிருந்து உண்மையாக கட்டமைத்தார் (ஆதியாகமம் 2:21-22). கணவன் மற்றும் மனைவி வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உள்ள பங்கை தேவன் வெளிப்படுத்தினார். அவை ஒருவரையொருவர் சார்ந்து இருக்கும் பரஸ்பரமாகும். மனிதனுக்கு தோழமை தேவைப்பட்டது. மனிதனுக்கு உதவி தேவைப்பட்டது. தேவன் அந்த உதவிக்காக ஒரு பெண்ணை வழங்கினார். ஒரு பெண் ஆணுக்குள்ள குறைவை ஈடுசெய்வார், மற்றவரும் நேர்மாறாக செயல்படுவார். பெண்ணின் வாழ்க்கை ஆணிடமிருந்து வந்தது, ஆணின் வாழ்க்கை பெண்ணிடமிருந்து தொடரும்.

சுய-பரிசோதனை 2

மனைவிகளே, உங்கள் கணவருக்கு உதவியாளராக / துணையாக இருக்க விரும்புகிறீர்களா? ___ ஆம் ___ இல்லை (இப்போது அவரிடம் சொல்லுங்கள்.)

கணவர்களே, உங்கள் மனைவி உங்களுக்கு தேவை என்பதை ஒப்புக்கொள்ள நீங்கள் தயாரா? ___ ஆம் ___ இல்லை (இப்போது அவளிடம் சொல்லுங்கள்.)

கணவன்-மனைவி ஒரு தனித்துவமான உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். ஆவிக்குரிய ரீதியாகவும், உணர்ச்சி பூர்வமாகவும், பாலியல் ரீதியாகவும், ஒருவருக்கொருவர் தோழமை தேவைகளை பூர்த்தி செய்கிறவர்களாயிருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே இதுவே சரியானது என்று தேவன் சொல்லியிருக்கிறார்.

இதின்மித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். (ஆதியாகமம் 2:24)

உண்மை கோப்பு

இணைந்து - நிரந்தரமான ஒரு உணர்வைக் கொண்டுள்ளது அல்லது தீர்க்கமுடியாத சங்கமம் எனவே விவாகரத்து கருதப்படவில்லை

ஒரே சரீரம் - பாகங்கள் முழுவதையும் ஒரு முழுமையாக உருவாக்கும் ஒற்றுமை. பல திராட்சைகள் உள்ள ஒரு கொத்து (எண்ணாகமம் 13:23) அல்லது மூன்று நபர்களில் ஒரு தேவன் (உபா 6: 4); இதனால் இந்த திருமண சங்கமமானது இரண்டு நபர்களால் முழுமையானது மற்றும் நிறைவானது.

மத்தேயு 19:5-6-ல் இயேசு சொல்லியிருக்கிறார், "இதின்மித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான், அவர்கள் இருவரும்

ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள், ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கூடவன் என்றார்.”

உங்கள் மனைவியுடன் நீங்கள் ஒருவராக மாற தேவன் விரும்புகிறார். உங்கள் கணவனுடன் அல்லது மனைவியுடன் அத்தகைய நெருக்கத்தில் வளருவது அழகாக இருக்கும் அதில் மற்றவர் என்ன நினைக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அது உங்களிடம் இருக்கிறதா? அதை அனுபவித்தீர்களா? அதைத்தான் தேவன் விரும்புகிறார்.

பெரும்பாலும் நான் என் மனைவியிடம் கோரிக்கைகளை வைக்க வேண்டியதில்லை, ஏனெனில் எனக்கு என்ன தேவை என்பது ஏற்கனவே அவளுக்கு தெரியும், அதேபோல் அவளுக்கு என்ன தேவை என்பது எனக்கும் தெரியும். நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னுரிமை கொடுக்கவும், ஒருவருக்கொருவர் தேவைகளைப் பற்றியும் மற்றும் தேவைகள் கேட்கப்படுவதற்கு முன்பே அவைகளை பூர்த்தி செய்வதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். அதைத்தான் தேவனும் விரும்புகிறார். அவர் பேசுவதிலுள்ள பெரிய இரகசியம் இதுதான். நீங்கள் திருமணமான பிறகு தேவன் உங்களை பார்க்கும் பொழுது, அவர் உங்கள் இருவரை ஒருவராகப் பார்க்கின்றார். தேவன் நம்மை பார்க்கிறபடி ஒருவரையருவர் எப்படி அங்கீகரித்து நடத்த வேண்டும் என்று கற்றுக்கொள்வதே இந்த பயணம், ஒருவருக்கொருவர் சுயாதீனமாக அல்ல, ஆனால் ஒருவராக செயல்படவேண்டும். பலர் இந்த உண்மையில் சீஷராக்கப்படவில்லை, இன்னும் நமது மனைவிக்கும் தேவனுக்கும் உள்ள உறவில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு சுயாதீனமான வழியில் சிந்திக்கிறார்கள்.

இதை படிப்பதின் மூலம் நீங்கள் ஒரு கணவன் மனைவியின் பல்வேறு தோழமை தேவைகளைப் பற்றி அறிந்து கொள்வீர்கள். இருப்பினும், ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமமான ஒரே தேவை- அன்பு. நமது மிகப்பெரிய தோழமை தேவை அன்பு ஆகும், மற்றும் தேவனின் வார்த்தை உண்மையான அன்பு என்ன என்பதை வரையறுக்கிறது.

கணவர்களுக்கான தேவன் வழங்கும் அறிவுரை:

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, (எபேசியர் 5:25)

மனைவிகளுக்கு தேவன் வழங்கும் அறிவுரை:

மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளாதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கூடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. (1 பேதுரு 3:3-4)

அன்பிற்காக தேவன் நிர்ணயித்திருக்கும் தரத்தை பின்பற்றுவது கடினமாகத் தோன்றலாம், ஆனால் முடியாததொன்றை செய்யும்படி தேவன் நம்மை வலியுறுத்துவாரா? தேவன் நீதியும் நியாயமுமானவரா? தேவன் நியாயமற்றவர் என்று பலர் சொல்ல மாட்டார்கள், ஆனால் தேவன் விரும்புகிற படி தங்கள் துணையை நேசிக்க முடியாது என்று அவர்களின் இருதயங்கள் சொல்லுகிறது. உண்மை என்னவெனில் “என்னால் முடியாது என்றல்ல” ஆனால் மேலும்” நான் மாட்டேன்” என்பதே சரியானது. அது 100 சதவீதம் கலகம் நிறைந்தது. தேவன் அவருடைய சித்தத்தை செய்வதற்கு, நம்முடைய வாழ்க்கைத் துணையை நேசிப்பது உட்பட நமக்கு தேவையான அனைத்துக் கிருபைகளையும் கொடுப்பதாக வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஆமென்.

கிறிஸ்து திருச்சபையை நேசிப்பதைப் போல நான் என் மனைவியை நேசிக்க வேண்டும் என்றும், என் மனைவியும் கர்த்தரைப் போலவே கறைதிரையற்ற அன்பினால் என்னை நேசிக்க வேண்டும் என்றும் தேவன் கூறியிருக்கிறார். ஆம், அது சாத்தியமாகும். தேவன் ஒரு பொய்யர்

அல்ல. அவர் அதைச் சொன்னால், இந்த அன்பின் ஊழியத்தை நிறைவேற்ற அவர் நம்மூலம் செயல்படுவதைத் யாரால் தடுக்க முடியும்? நம்முடைய பிடிவாதமான சுயநலம் அல்லது விசுவாசமின்மையினால் மட்டுமே. இதைத் நிறைவேற்றுவதை தடுக்கக்கூடிய ஒரே விஷயம் நமது கீழ்ப்படியாமை.

தேவனுடைய வார்த்தை சொல்லுவதை நீங்கள் விசுவாசிக்கும் போது, உங்களிலும் உங்கள் வாழ்க்கை மூலமாகவும் தேவன் இதைத்தான் செய்ய விரும்புகிறார், அப்போதுதான் அவருடைய அன்பு உங்கள் மூலமாக ஊற்றப்படுவதற்கு நீங்கள் அவருடைய பாத்திரமாக மாறுவீர்கள். உங்கள் மனைவியின் மீது நீங்கள் வைக்கும் மதிப்பை தேவனுடைய வார்த்தை தீர்மானிக்கிறது, சுயநல எதிர்பார்ப்புகள் அல்ல. உங்கள் துணை தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படியாத தவற கூடாது, உங்கள் திருமணத்திற்கான தேவனுடைய விருப்பத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.. கிறிஸ்து திருச்சபையை நேசிப்பதைப் போல மனிதனும் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று தேவன் சொல்லும்போது, அவன் செய்ய நினைப்பதை அவள் செய்யும் பொழுது மட்டும் நேசிக்கலாம் என்று அர்த்தமல்ல. உங்கள் கணவர் தேவனுடைய வார்த்தையை பின்பற்றும் போது மட்டும் கர்த்தர் நிமித்தம் உங்கள் கணவருக்கு குற்றமில்லாத அன்பை காட்டுங்கள் என்றும் தேவனுடைய வார்த்தை சொல்லவில்லை.

பல கிறிஸ்தவர்கள் தங்கள் கோபத்தையும் அன்பற்ற நடத்தையையும் தங்கள் துணையின் தோல்விகளில் குற்றம் சாட்ட விரும்புகிறார்கள். திருமணமாகி பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு பிறகும் கூட தேவனுடைய வார்த்தையின்படி செயல்படவில்லையென்றால், பாவமான பழக்கங்கள் வளர்த்துக்கொள்வது எளிது மற்றும் திருமணத்தை முறித்துவிட விரும்புகிறார்கள். தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக அவர்கள் எதைச் செய்தாலும் அதற்குப் பொறுப்பேற்கவும் அவர்களை நாம் ஊக்குவிக்கிறேன். அப்பொழுது அற்புதம் நடக்கும்.

எனது ஆலோசனைகள் கனிதரக்கூடியதாயிருக்கிறது, ஆனால் நான் சிறப்பாக செயல்படுகிறதினால் அல்ல, நான் ஒன்றும் இல்லை, சத்தியமும் வல்லமையும் தேவனுடைய வார்த்தையில் இருக்கிறது. தனிநபர்கள் தேவனிடம் தங்களை மாற்றும்படி கேட்கும் பொழுது, அவர் மாற்றுகிறார். தம்பதிகள் எப்பொழுது தங்களை ஆண்டவருடைய வார்த்தைக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய சித்தத்தை செய்வதற்கு முழுவதுமாக விருப்பப்படும் போது அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கே அவர்களை சந்தித்து அவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார்.

நீ கர்த்தரை நம்பவில்லை என்றால், அவரை ஒரு பொய்யர் என்று அழைக்கிறீர்கள், மேலும் ஆண்டவரே, நான் யாரை மணந்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது, இதுபோன்ற மோசமான சிந்தனைகள் உருவாகும், அதனால் நமக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும். அந்த நபரையும் தேவன் தான் உருவாக்கினார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம். உங்கள் நிலைமை கடினமானது என்று தேவனுக்கு தெரியும், அது உங்கள் அறியாமை, பிடிவாதம், பாவம் மற்றும் அவருடைய வடிவமைப்பைப் பின்பற்றத் தவறியது எதிர்மறையான விளைவுகளைத் தரும் என்பதும் அவருக்கு தெரியும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

உங்கள் அணுகுமுறைகளும் செயல்களும் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அடையாளம் காணவும்.

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம். ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11:6)

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்: கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். (நீதிமொழிகள் 29:25)

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (2 கொரிந்தியர் 5:7)

ஏனெனில், சுவீசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. (எபிரெயர் 4:2)

நான்காவது நோக்கம்: பலுகி பெறுகங்கள் - பிள்ளைகளை பெற்றெடுத்தல் மற்றும் தெய்வீக வழியில் வளர்த்தல்

பலுகிப் பெருகுவதும் பிள்ளைகளை வளர்ப்பதும் திருமணத்திற்கான தேவன் விதித்த மற்றொரு நோக்கமாகும்.

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: "நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்." (ஆதியாகமம் 1:27-28)

திருமணமான எல்லா தம்பதியினருக்கும் கண்டிப்பாக பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அப்படியானால், அனைவருக்கும் அந்த திறன் இருந்திருக்கும். நாம் நினைக்கிறபடி அல்லாமல் தேவனுடைய வழியில் பிள்ளைகளை வளர்ப்பதும் பயிற்சி அளிப்பதும் திருமணத்திற்கான ஒரு நோக்கமாகும்.

சிலர் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் மோசமான பெற்றோர்த்துவத்தை சகித்துக் கொண்டிருந்திருப்பார்கள், காயம் அடைந்திருப்பார்கள், அல்லது மன்னியாமை அல்லது பயத்தை உருவாக்கிய அனுபவங்கள் வடுக்களாக அவர்களின் இருதயங்களில் வேரூன்றியிருக்கும். உங்கள் காரணம் இதுவாக இருந்தால், பிறகு அந்த பிரச்சனைகளுக்கு உதவவும் உங்களை குணமாக்கவும் தேவனை நாடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தை பறித்துக் கொள்ள மற்ற மக்களின் பாவத்தை அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாததற்கு மற்றொரு பொதுவான காரணம் நம்முடைய சுயநலம், அதாவது குழந்தைகள் நமது திட்டத்திற்கும், லட்சியத்திற்கும் மற்றும் குறிக்கோள்களுக்கும் இடையூறாக அல்லது தடைக்கற்களாக இருப்பார்கள் என்று பார்ப்பதால்தான். சில தம்பதிகளுக்கு காலம் தள்ளி குழந்தைகளைப் பெறுவதைத் திட்டமிடுவதன் மூலம் அவர்கள் புதிதாக திருமணமான வாழ்க்கையில் குடியேற முடியும், நிச்சயமாக அவர்களுக்கு நிலையான வருமானம், படிப்பை முடித்தல் மற்றும் பல காரணங்கள் இருக்கலாம், அதற்கான சரியான சொல் திட்டமிடுதல். இது அவர்களுக்கு புத்திசாலித்தனமாக தோன்றலாம். புதிதாக திருமணமான பல தம்பதிகளுக்கு அப்போதே குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பதையும், அவர்களை வளர்ப்பதில் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு தம்பதியும் தேவனுடைய சன்னதியில் ஜெபத்தில் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்று. சற்று நிறுத்தி அதை யோசித்துப் பார்ப்பீர்கள் என்றால், உங்கள் பெற்றோர் சுயநலவாதிகளாகயிருந்து, குழந்தைகளை ஒரு தடையாகக் கருதியிருந்தால், நீங்கள் இங்கே இருந்திருக்கமாட்டீர்கள்.

குழந்தைகளை வளர்ப்பதற்கு நீங்கள் இன்னும் தகுதியடையவில்லை என்று நீங்கள் நினைத்தால், எங்கள் FDM. World இணையதளத்திலுள்ள பிள்ளைவளர்ப்பு ஓர் ஊழியம் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தைப் படிக்க உங்களை ஊக்குவிக்கிறேன். வேதாகமத்தை அடிப்படையாக கொண்ட திருமணத்தில் அநேகர் சீட்டர்களாக்கப்படாதது போல, பிள்ளை வளர்ப்பிலும் இருக்கிறார்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் அல்லது எதிர்காலத்தைத் திட்டமிட்டுயிருந்தாலும், அனைவரும் தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப அவர்களை வளர்ப்பது தான் ஆசீர்வாதமாக இருக்க ஒரே வழியாகும். அவ்வாறு செய்யும்போது, நீங்கள் தேவனை மகிமைப்படுத்துகிறீர்கள், மேலும் அவர் தம்முடைய கிருபையையும் இந்த அற்புதமான பணியை நிறைவேற்றும் பெலனையும் வழங்குவார் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.

நானும் என் மனைவியும் முதல் ஐந்து ஆண்டுகள் எங்கள் வழியில் வளர்த்துப் பார்த்தோம், இதனால் விரக்தியடைந்தோம். நாங்கள் எங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் தேவனின் ஞானத்தைப் பயன்படுத்த துவங்கியதிலிருந்து, அது ஒரு மகிழ்ச்சியாகவும், கனித்தரும் விதமாகவும் மாறியது. இப்போது எனது பிள்ளைகள் பெரியவர்களாக இருக்கிறார்கள், தேவனுடைய வழியில் நடப்பதன் மூலம், அவர்களில் அற்புதமான பலனை நான் காண்கிறேன். கூடுதலாக, நாங்கள் பேரக்குழந்தைகளைக் கொண்ட நம்பமுடியாத வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம் மற்றும் எங்கள் பிள்ளைகள் அவர்களுடைய குழந்தைகளை எவ்வாறு வளர்க்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

விளையாட்டல்ல, தேவனே!

வாழ்க்கைத் துணையாக தேவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதும், உங்கள் எல்லா செயல்களிலும் தேவனை மகிமைப்படுத்துவதும், அவருடைய சாயலாக மாறுவதற்கு உங்களை அர்ப்பணிப்பதும், உங்கள் மனைவியின் தோழமை தேவைகளை பூர்த்தி செய்வதும், மற்றும் உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதும் எளிதாக நினைக்கிறீர்களா? இது எளிதானதல்ல. இது மிகவும் கடினம்.

திருமணத்திற்கான தேவனின் நோக்கங்களை நிறைவேற்றுவது சவாலானது மற்றும் சில நேரங்களில் குழப்பத்தையும் ஏற்படுத்தும். நாம் பயப்படுவதோ, இதை நம் பலத்தில் செய்ய வேண்டும் என்று நினைப்பதோ ஒருபோதும் தேவனுடைய நோக்கமல்ல. உண்மையில், நாம் அதை அவரில்லாமல் செய்ய முடியாது. பல திருமணங்கள் தோல்வியடைகின்றன ஏனென்றால் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கிறிஸ்துவினுடனான உறவை நாம் செயல்படுத்தி மற்றும் சீர்படுத்தவில்லை. அந்த உறவு இல்லாமல், தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கான அறிவும் வல்லமையும் நமக்கு இருக்காது.

பாடம் 6

உறுதியான அஸ்திபாரம்

நமது திருமணத்தை ஆசீர்வதிப்பதும், அதை முழுமையாக அனுபவிப்பதுமே தேவனுடைய சித்தமாகும், ஆனால் இப்பயணத்தில் நாம் சவால்களையும், புயல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பாதையில் இருப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் இயேசு கிறிஸ்துவின் மீது ஒரு உறுதியான அஸ்திபாரம் கொண்டிருப்பது அவசியமாகும். இந்தப் பாடம் நமது திருமணத்திலும் வாழ்க்கையிலும் உறுதியான ஆவிக்குரிய அஸ்திபாரத்தை எப்படி பெற்றுக் கொள்வது என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

தேவன் திருமணத்தை உருவாக்கினார், மேலும் தேவன் தாமே கணவன்-மனைவி இருவரும் திருமணத்தில் எவ்வாறு இயங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை வழங்கியுள்ளார். அந்த அறிவுரைகள் தேவனுடைய வார்த்தையில் தெளிவாக காணப்படுகின்றன, அவருடைய வார்த்தையைப் படித்து கீழ்ப்படிவதன் மூலம்தான் நாம் ஒற்றுமை, சமாதானம், அன்பு, மற்றும் ஆவியின் கனிகளை நம்முடைய திருமணத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். இந்த வேதாகம கருத்துகளைப் புரிந்துக்கொண்டு அவைகளை நடைமுறைப்படுத்துவதே, உங்கள் குடும்பத்திலும் திருமணத்திலும் தேவன் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் எல்லா ஆசீர்வாதங்களையும் பெறுவதற்கான ஒரே வழியாகும்.

உறுதியான அஸ்திபாரத்தை கொண்டிருப்பதையே நீங்கள் முதன்மையாக வைத்திருக்க வேண்டும். இது பழைய ஏற்பாட்டின் ஆரம்பத்தில் தேவன் கொண்டிருந்த திட்டம் மட்டுமல்ல புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவும் தம்முடைய பிரசங்கத்தில் குறிப்பிடுவதைப் பார்க்க முடியும்.

விருப்பத் தேர்வு

தேவன் தம்முடைய ஆலோசனைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார், எனவே தான் வேதத்தில் பெரும்பாலும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய எடுத்துக்காட்டுகள் மற்றும் ஒப்பீடுகளை இணைத்துள்ளார். மத்தேயு 7:24-27-ல், இரண்டு கட்டடம் கட்டுபவர்களின் உவமையை இயேசு சொல்லியுள்ளார்: கன்மலையின் மீது தனது வீட்டைக் கட்டிய ஒருவன், மணலில் தனது வீட்டைக் கட்டிய மற்றொருவன். இறுதியில், "பெருமழை பொழிந்து பெருவெள்ளம் வந்து, அந்த வீட்டின் மேல் மோதி அடித்தது" (வசனம் 25). எதிர்பார்த்தபடி, மணலில் கட்டப்பட்ட வீடு விழுந்துப்போனது, கன்மலையின் மேல் கட்டப்பட்ட வீடு நிலைத்திருந்தது. அதன்மூலமாக இயேசுகிறிஸ்து அநேக காரியங்களை தமது சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார், 24-வது வசனம் அவருடைய கருத்தை வெளிப்படுத்துகிறது: "ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்."

நாம் ஞானத்தின் பாதையை அல்லது முட்டாள்தனத்தின் பாதையை பின்பற்ற எப்போதும் நமக்கு ஒரு தருணம் இருக்கிறது. மூன்றாவது ஒரு பாதையில்லை. ஒரு பாதை வெற்றிக்கும், மற்றொன்று தோல்விக்கும் வழிவகுக்கிறது.

கட்டிடக் கலைஞரின் திட்டம்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஒரு நில மேம்பாட்டாளராக இருந்தேன், தொழில்துறை பூங்காக்கள், வணிக மையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை கட்டினேன். ஒரு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான நிலம் வாங்குவதில் நான் ஈடுபட்டேன், நாம் செய்வதற்கான லாபம் அதில் கிடைக்கும். இருப்பினும், கட்டிடக் நிபுணரின் திட்டங்களை முடித்தபோது, அஸ்திபாரம் எதிர்பார்த்ததை விட நான்கு மடங்கு பெரியதாக இருந்தது, கூடுதல் செலவுகளைச் சேர்க்க வேண்டியதாயிற்று.

விசாரித்தபோது, இந்த நிலத்தின் கீழ் சுமார் முப்பது அடியில் ஒரு தவறான கோட்டின் விளைவாக மண் நிலை சேராக இருக்கிறது என்று கட்டிடக் கலைஞர் விளக்கினார். நிபுணரின் கருத்தின்படி, கட்டிடத்தை தாங்குவதற்கு பாதுகாப்பாக கட்ட ஒரே வழி அஸ்திபாரம் வலிமையானதாக போடப்படவேண்டும். என் வேலைப்பளுவின் இந்த நேரத்தில், நான் ஒரு மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பல்வேறு கட்டுமானங்களைக் திட்டங்களை கட்டி முடித்திருந்தேன், நான் கட்டிட நிபுணரின் ஆலோசனையை தள்ளிவிட்டு எனது சொந்த அனுபவத்தைப் பின்பற்றியிருக்க முடியும். நான் அந்த திட்டங்களை தள்ளிவிட்டு எனது கடந்த கால அனுபவங்களைப் பின்பற்றி கட்ட நினைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள்.

நான் நினைத்தது போதுமானதாக இருக்கும் என்று அஸ்திபாரத்தை சுருக்க தேர்வுசெய்தால், பிரச்சனைகள் பேரழிவைத் தந்திருக்கும். புயல்கள் மற்றும் பூகம்பங்கள் தாக்கும்போது, அஸ்திபாரம் விரிசல்விட ஆரம்பித்திருக்கும். ஸ்லாப்கள் தரம்குறைந்து இறுதியில் உடையும், உடைந்து, ஜன்னல்களில் விரிசல் தோன்றத் தொடங்கும், நெரிசல்களினால் கதவுகள் மூடமுடியாத நிலை வரும், படிக்கட்டுகளில் விரிசல் ஏற்படும், மற்றும் லிஃப்ட் தண்டு வேலை செய்யாது. பலவீனமான அஸ்திபாரத்தினாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும், இறுதியில் அக்கட்டிடம் பாதுகாப்பற்றது எனக் குற்றஞ் சாட்டப்படும்.

பேராசை, பெருமை, அல்லது என் சொந்த அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைத்து கட்டிடக் கலைஞரை எந்த காரணத்திற்காகவும் புறக்கணிப்பது முட்டாள்தனம் என்று சொல்லலாம். கட்டிட நிபுணரின் உறுதியான அடித்தளத்திற்கான திட்டத்தைத் தவிர வேறு எதை பின்பற்றியிருந்தாலும் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். தேவனுடைய அறிவுரையை நாம் அறியாமையினாலோ அல்லது புறக்கணிக்கும்போதோ விசுவாசிகளாகிய நமக்கும் இதுவே உண்மை. நம் வாழ்க்கைக்கு ஒரு உறுதியான அஸ்திபாரத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் "கேட்பவர்களாக" மாத்திரமல்ல, "செய்பவர்களாகவும்" இருக்க வேண்டும் (யாக்கோபு 1:22). கேள்வி கேட்பதும் நம்முடைய விசுவாசத்தின் சிற்பியான இயேசு கிறிஸ்துவை புறக்கணிப்பதும் எப்போதுமே முட்டாள்தனமாக இருக்கும்.

உறுதியான அஸ்திபாரத்திற்கான தேவனுடைய வடிவமைப்பை குறித்து வேத வசனங்கள் நமக்கு தகவல்களை வெளிப்படுத்துகிறது, நாம் அதைப் படித்து பின்பற்ற வேண்டும், ஏனென்றால் ஒரு கட்டிடம் அது நிலைத்து நிற்கும் அஸ்திபாரத்தை சார்ந்தே அதன் சிறப்பு இருக்கும். இந்த சத்தியத்தை புறக்கணிக்கும் போது, உங்கள் வாழ்க்கையும் கொஞ்ச காலத்திற்கு நன்றாக தெரியும், ஆனால் புயல்கள் நிச்சயம் வரும். பிரச்சனையின் புயல்கள் இறுதியில் உங்கள் அஸ்திபாரத்தின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும்.

முக்கியத்துவத்தை சரியாக கொடுப்பது

இயேசு நம்மிடம், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்." (மத்தேயு 6:33) என்று சொல்லியிருக்கிறார். "இவைகளெல்லாம்" என்பதை நீங்கள் விளக்கும் போது, இது மத்தேயு 5:1 இல் தொடங்குகிற மலைப்பிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். உடனடி சூழலில் (வசனம் 31) உணவு, பானம் மற்றும் உடை இவைகளைப்பற்றி பேசுகிறது. நாம் அவரை முதலாவது தேடும்போது அந்த தேவைகளை கிறிஸ்து கவனித்துக்கொள்வார் என்றால், நம்முடைய திருமணங்களுக்குரிய எல்லாவற்றையும் இன்னும் எவ்வளவு அதிகமாக கொடுப்பார்.

தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடுவது விசுவாசிகளாகிய நமக்கு முதன்மையாக இருக்க வேண்டும், அதுவே வாழ்க்கைக்கான அடித்தளமாகும். கணவன் மற்றும் மனைவியாக, நீங்கள் உங்களுடைய வாழ்க்கைத்

உண்மை கோப்பு

முதலாவது தேடுங்கள் - செய்வதற்கான ஒரு கட்டளை மற்றும் ஒருபோதும் நிறுத்தக்கூடாது. வாக்குறுதி அதுதான் நீங்கள் அப்படிச் செய்யும் போது" இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும்" என்பது தான் வாக்குத்தத்தம்.

துணைவர்களுக்கு தேவனுடைய ஊழியர்கள், எனவே உங்கள் குடும்பத்துடன் தொடர்புடைய எல்லா விஷயங்களுக்கும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கான கூடுதல் சவாலை எதிர்கொள்கிறீர்கள். நமது வாழ்க்கைப் பிரச்சனைகளை முன்னோக்கி வைப்பதன் மூலமும், தேவன் என்ன முக்கியம் என்று கூறுகிறாரோ அதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமே இவைகளை நாம் நிறைவு செய்ய முடியும். தேவனின் நோக்கங்களை உண்மையிலேயே நிறைவேற்றி, இந்த பணியை நிறைவேற்றுவதற்கான பெலனை பெற்றுக்கொள்ள நாம் அனுதினமும் அவரை நோக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரு போதகர் தேவனோடு கூட நிலையான மற்றும் நெருக்கமான உறவை கொண்டிருப்பது முக்கியமானது என்பதை உங்களில் அநேகம் பேருக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். அவர் ஒவ்வொரு நாளும் எழுந்து வேதம் வாசித்து ஜெபிக்க மற்றும் அவருடைய குடும்பத்தையும் சபையாரையும் நடத்தக்கூடிய ஞானத்தையும், வழிநடத்தலையும் பெற்றுக்கொள்ள தேவனுடைய சமூகத்தில் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற தேவனுடைய வல்லமையும், அவருடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு தேவனுடைய வழிநடத்துதலும் தேவைப்படுகிறது என்பதை அறிந்தவர்களாக அவருடைய அர்ப்பணிப்பைக் குறித்து கேள்வி எழுப்புவோம்.

இந்த எதிர்பார்ப்புகளை உங்கள் போதகரின் மேல் திணிக்கலாம், ஆனால் உங்களை நீங்களே கருத்தில் கொள்ளுங்கள். போதகருக்கும் சபையாருக்கும் உள்ள உறவிற்கு கொடுத்த முக்கியத்துவத்தையே, உங்கள் துணைக்கும் பிள்ளைகளுக்கும் ஊழியம் செய்கிற உங்கள் மேலேயும் தேவன் அதே கண்ணாட்டத்துடன் பார்க்கின்றார், நீங்கள் தினமும் தேவனை தேடுவது அவ்வளவு அவசரம் அல்லவா? கிறிஸ்துவுடன் கொண்டுள்ள உறவின் மூலம் கிடைக்கின்ற பெலன் மற்றும் உங்களது குடும்பத்தில் தேவனை மகிமைப்படுத்துவதற்கு தேவையான ஞானத்தையும் பெறுவதற்கு அந்த உறுதியான அஸ்திபாரத்தை நீங்கள் அமைப்பது தேவையானதல்லவா? என்னுடைய அனுபவமும் வேதமும் சொல்லுகிறதென்னவென்றால், ஒவ்வொரு நாளும் நாம் வேதத்தை வாசித்து ஜெபிக்கவில்லை என்றால், நமது பழைய பாவத் தன்மை வெளிவர ஆரம்பிக்கும், அது பாவத்தையும் அழிவையும் நம் வாழ்வில் கொண்டுவரும்.

உறுதியற்ற அஸ்திபாரம் - குடும்ப பிரச்சனைகள்

உலகெங்கிலும் உள்ள குடும்பங்களைப் பார்க்கும்போது, அவர்கள் பிரச்சனைகளில் இருப்பதைக் காண்கிறோம். திருச்சபைக்குள் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது, அதே நேரத்தில் பிள்ளைகள் ஒருவரையொருவர் கொலை செய்கிறவர்களாகவும், போதைப் பொருளை உபயோகிக்கிறவர்களாகவும், மற்றும் பாலியல் சோதனைக்கு உட்படுத்தப் பட்டவர்களாகவும் இருக்கின்றனர். பலர் விசுவாசத்திலிருந்து விலகிச் செல்கின்றனர். ஒரு புத்தகம் அமெரிக்காவில் உள்ள குழந்தைகளைப் பற்றின கருத்துக்கணிப்பை பின்வருமாறு வழங்கியுள்ளது:

அமெரிக்காவில் 80/- முதல் 90/- சதவீதம் குழந்தைகள் அவர்கள் தங்கள் வாலிப வயதை எட்டியவுடன் தங்கள் விசுவாசத்தையும் பெற்றோரையும் விட்டுவிடுகின்றனர். அந்த சோகமான விகிதம் தொடருமானால், இன்று திருச்சபையில் வளர்ந்து வரும் ஐம்பது மில்லியன் குழந்தைகளில், அடுத்த பத்து தலைமுறைகளுக்குள் 7,000 பேர்களாக குறைந்து விடும். தற்போதைய அமெரிக்காவிலுள்ள கிறிஸ்தவ குடும்பங்கள் ஒரு தீவிர மாற்றம் இல்லாமல் செல்கின்றன என்பது வருந்தத்தக்கது.⁹

திருமணமான தம்பதிகளுக்கும் மற்றும் கணிசமான சோதனைகளை சந்திக்கும் குடும்பங்களுக்கும் ஊழியம் செய்கின்ற கிறிஸ்தவ ஆலோசகர்களில் பெரும்பாலானோர் நீடித்த விசுவாசத்திற்கான உறுதியான அஸ்திபாரம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இது அறியாமையால் ஏற்படும் காரணமாகும், அநேக தனிநபர்கள் வேதாகம சத்தியத்தை விட, சொந்த அனுபவம் மற்றும் உலக ஆலோசனையில்

செயல்படுகிறார்கள். ஏனெனில் திருமணமான தம்பதிகளும் பெற்றோர்களும் தங்கள் சொந்த வாழ்க்கையில் இந்த உறுதியான அஸ்திபாரத்தை எப்படி கட்டியெழுப்ப வேண்டும் என்று கற்பிக்கப்படாததால், அவர்கள் தங்கள் துணைவர்கள் மற்றும் பிள்ளைகள் மீது கொண்டிருக்க வேண்டிய கிறிஸ்துவைப் போன்ற செல்வாக்கு செயல்படவில்லை. உங்கள் சொந்த வழியிலும் மற்றும் பலத்திலும் குடும்பத்தை பராமரிக்க முயலுவது, உண்மையில் உங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் தேவனிடமிருந்து விலக்கிவிடும்.

தேவனுடன் நெருங்கி இருத்தல்

உபாகமம் 6-ல், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் நுழைந்த இஸ்ரவேலரிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது என்பதை கற்பிப்பதன் மூலம் மோசே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார். இந்த வசனங்களில் தேவன் நம்முடன் கொண்டிருக்க விரும்பும் நெருங்கிய உறவைப் பற்றிய தம்முடைய இருதயத்தை வெளிப்படுத்துகிறார். தேவனோடு நெருக்கமாக இருப்பதே நமது அஸ்திபாரம், நமது விசுவாசத்தின் வலிமை, அதன் மீது தான் நமது வாழ்க்கையையும் குடும்பத்தையும் கட்டி எழுப்புகிறோம்.

நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி, நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.

இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கூடவது. (உபாகமம் 6:1-6)

தேவனுடைய குரலைக் கேட்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக "இஸ்ரவேலே, கேள்" என்று 3 மற்றும் 4 வசனங்கள் தொடங்குகின்றன. "கேளுங்கள்!" என்ற வார்த்தையோடு எப்பொழுதெல்லாம் ஒரு சொற்றொடர் ஆரம்பிக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் தேவன் உண்மையில் நம் பக்கம் இருக்கிறார். நாம் வெற்றி பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இஸ்ரவேல் ஒரு தேசமாக வாழ இந்த வசனங்களில் வரும் தகவல்கள் அவசியமானதாகும். உபாகமம் 6-ல் தேவன் சொன்னது இன்றும் நமக்குப் பொருத்தமானது. விசுவாசிகளாக மற்றும் நம் பிள்ளைகளுக்கு ஊழியர்களாக, வெற்றிக்கான அடிப்படை உண்மைகளை இந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்றன.

"நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக" என்று 5 வது வசனம் கூறும்போது, இதன் பொருள் ஒரு நெருக்கமான உறவைத் தேவனுடன் வைப்பதன் மூலம் நீங்கள் அவரிடமுள்ள உங்கள் அன்பைக் காட்டுகிறீர்கள். கிறிஸ்துவுடன் நேரத்தை செலவிடுவது தினசரி தேர்வாகும். "உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் மற்றும் முழு பலத்தோடும்" அவருடன் நெருக்கமாக பழகி நிலைத்திருப்பது, உங்கள் ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தின் முழு பங்களிப்பைக் குறிக்கிறது. உங்கள் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் உங்களிடமிருந்து அன்பு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், அதை எப்படி செய்வது என்ற யோசனை உங்களுக்கு இருக்கலாம். ஆனால் நீங்கள் அவருடன் அன்பான உறவை உருவாக்கும்போது, தேவன் உங்கள் தனிப்பட்ட கவனத்தையும் நேரத்தையும் கேட்கிறார்.

நீங்கள் அவருக்கு முதலிடம் கொடுத்தால், மற்ற உறவுகள் எல்லாம் தானாகவே வளரும் என்று வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார்.

கர்த்தருடைய வார்த்தைகள் நம் இருதயத்தில் இருக்க வேண்டும் என்று வசனம் 6 கூறுகிறது, அதன் அர்த்தம் என்னவென்றால் நாம் வேதத்தை தினமும் வாசித்து அதற்கு கீழ்படிய வேண்டும். கிறிஸ்துவை சாட்சியாக அறிவித்து மற்றவர்களுக்குக் கற்பிக்க, தேவனுடைய சித்தத்தைப் பற்றிய நெருக்கமான அறிவு நமக்கு இருக்க வேண்டும். அதுவும், கிறிஸ்துவினுடைய ஞானத்தையும் பலத்தையும் சார்ந்தது இருப்பது, நமது வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஊழியம் செய்வதற்கும் மற்றும் நம் பிள்ளைகளை தெய்வ பக்தியினுடைய முதிர்ச்சிக்கு வழிநடத்துவதற்கும், உங்கள் சவாலான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அஸ்திபாரமாய் இருக்கிறது. நமது அனுதின நடைமுறையான தேவனோடு கொண்டுள்ள வேத தியானமும், ஜெபமும் வெற்றியுடன் நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது.

உண்மை கோப்பு

இருதயம் - லெபாப் (Lebab) (எபிரேயம்). இருதயம், மனம், உள் ஆள்தத்துவம், முதன்மையாக உள்ள நபர்ன் பண்பு நலன்களை குறிக்கிறது.

இதயம் - கார்டியா (Cardia) (கிரேக்கு). ஆசைகள், உணர்வுகள், அன்பு. இரக்கம் மற்றும் தூண்டுதல்களின் இருக்கையாகும்;

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவனின் வார்த்தையுடன் நாம் செய்ய வேண்டியதை விவரிக்கவும்.

என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளை விட்டு வழிதப்பவிடாதேயும். நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். (சங்கீதம் 119:10-11)

சிறந்த வாழ்க்கைத் துணையாக இருக்க இந்த கொள்கைகள் எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை விவரிக்கவும்.

நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. (உபாகமம் 30:14)

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசுவதில்லை. (சங்கீதம் 37:31)

என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். (சங்கீதம் 40:8)

துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்ட அநேகர் சத்தியத்தில் ஒருபோதும் சீஷராக்கப்படவில்லை அதாவது தேவனோடு (பிதா, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர்) நெருங்கியிருப்பது என்பது தேவனை தேடும் முயற்சியில் காண்பிக்கப்படும் விகிதாச்சாரமாகும். நெருங்கிய உறவிற்கு அவருடைய வார்த்தையிலும், ஜெபம் செய்வதிலும், மற்றும் மற்ற விசுவாசிகளோடு ஐக்கியப்படுவதற்கும் நேரம் செலவழிப்பது தேவைப்படுகின்றது. சீஷர் என்ற சொல் ஒரு கிறிஸ்தவர் (அல்லது பலர்), சாத்தியமான வரை விசுவாசத்தில் முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது, அதேபோல் தேவனுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ள மற்றவர்களுக்கு உதவ முன்வரவேண்டும். வழிகாட்டி இல்லாமல், பாதையை பின்பற்றுவது கடினமாக இருக்கும்.

கண்ணுக்குத் தெரியாத தேவனுடன் உறவை எவ்வாறு வளர்ப்பது, அது எவ்வாறு சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கலாம் மேலும் ஆச்சரியப் படலாம். தேவனுடனான உங்கள் உறவை நீங்கள் மதிப்பீடு செய்து, ஞாயிற்றுக்கிழமை திருச்சபைக்கு செல்வது, இரட்சிப்பின் ஜெபத்தை ஜெபிப்பது, மற்றும் சில கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது இதைத் தவிர வேறு ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் என நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், உள்ளது, தேவனுடனான உங்கள் உறவில் நீங்கள் மேலும் ஆழமாக செல்லலாம்.

பாடம் 7

மூன்று அத்தியாவசிய கூறுகள்

இந்த மூன்று அத்தியாவசிய அம்சங்களில் உறுதியான அஸ்திபாரம் கொண்டிருப்பதின் முக்கியத்துவத்தை இயேசு விவரித்திருக்கிறார்.

என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின் மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து, முழுவதும் அழிந்தது என்றார். (லூக்கா 6:46-49)

இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல்

"என்னிடத்தில் யார் வந்தாலும்," என்று முதலில் இயேசு கூறியிருக்கிறார், இது நாம் எங்கு கட்ட வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இயேசுவே நம் அஸ்திபாரம் என்று வேதத்தில் தெளிவாக உள்ளது.

போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. (1 கொரிந்தியர் 3:11)

உங்கள் பாவங்களுக்காக நீங்கள் மன்னிப்பை தேடி, இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும், இரட்சகராகவும் உங்கள் வாழ்க்கையில் அழைத்த காலம் இருக்க வேண்டும். வெறுமனே உலகில் பிறந்து ஒரு திருச்சபைக்கு செல்வது மட்டும் உங்களை ஒரு கிறிஸ்தவராக மாற்றிவிடாது. பாவத்திலிருந்து மனந்திரும்பவும், உங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாட்டை இயேசு கிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் ஒப்படைக்கவும் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)

கிறிஸ்துவுடனான அனுதின உறவு

லூக்கா இரண்டாவது பத்தியில், "என் வார்த்தைகளை கேட்கிற... யாராயிருந்தாலும்," இது கட்டிடத்தை கட்டுவதற்கு பயன்படும் பொருள்களான தேவனுடைய வார்த்தையையும் ஜெபத்தையும் குறிக்கிறது. தேவனின் வார்த்தையை வாசிப்பதற்கும் தியானிப்பதற்கும், மற்றும் உண்மையில் தேவன் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள அனுதினமும் நேரத்தை செலவழிக்க நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை மற்றும் ஜெபத்தின் மூலமாக, நாம் அவரை அறிந்து கொள்ளவும், அவருடைய அன்பை புரிந்துகொண்டு சரியான வாழ்க்கையை அடைய முடியும்.

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலிறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். (கலாத்தியர் 2:20)

தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிதல்

மூன்றாவது கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும் அல்லது வாழ்ந்து காட்ட வேண்டும். "என் வார்த்தைகளைக் கேட்டு அவைகளின் படி செய்கிறவன்... எவனோ," என்று இயேசு சொன்னபோது, தேவனுடைய சித்தத்தைச் செய்யும் நபரை அவர் விவரித்து காட்டுகிறார். கேட்பதும் மற்றும் அதன்படி செய்வதும் என்ற இந்த செயல்முறைக்கு கீழ்ப்படிதல் அல்லது அவருடைய வார்த்தையை வாழ்வில் அப்பியாசப்படுத்துதல் என்று பொருள்படும்.

...ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெனிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. (1 பேதுரு 1:22-23)

மூன்று அத்தியாவசிய தேவைகளை உங்கள் சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள்.

1. _____
2. _____
3. _____

தொடர்ந்து நம்முடைய நோக்கங்களையும் செயல்களையும் பரிசோதித்து பார்ப்பது முக்கியமானது என்று வேதம் நமக்கு கூறுகிறது.

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். (புலம்பல் 3:40)

சுய-பரிசோதனை

ஜெபம் மற்றும் அவருடைய வார்த்தையை படித்து நடைமுறைப்படுத்துவதுவதில் தேவனுடனான அனுதின உறவை எப்படி ஏற்படுத்துவீர்கள் என்பதை விவரிக்கவும்.

செயல்முறை திட்டம் 1

இந்தக் கோட்பாடுகளை படித்த பிறகு, அறிக்கைசெய்தலும் மன்னிப்பு கேட்பதும் தேவைப்படுகின்றதா? உங்கள் ஒவ்வொரு நாளையும் அவருடன் ஆரம்பிக்க உங்கள் ஜெபத்தையும் அர்ப்பணிப்பையும் எழுதுங்கள்.

அஸ்திபாரமாக இயேசு

லூக்கா 6:46-49 ல் இயேசு வலியுறுத்திய மூன்று கூறுகளை ஆராய்வோம்.

நீங்கள் ஒரு பாவி என்றும் மற்றும் இயேசு கிறிஸ்து உங்களுடைய பாவத்திற்கான கிரயத்தை சிலுவையிலே மரித்து செலுத்திவிட்டார் என்கிற தேவனுடைய சுவீசேஷத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா (1கொரிந்தியர் 15:3-4)? __ஆம்__ இல்லை.

உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டிருக்கிறீர்களா, இயேசுவை உங்கள் வாழ்வின் ஆண்டவராகவும் இரட்சகராகவும் இருக்க, உங்கள் இருதயத்திற்குள் அவரை அழைத்திருக்கிறீர்களா? __ஆமாம்__ இல்லை

இது ஒரு உறுதியான அஸ்திபாரத்தை உருவாக்குவதற்கான முதல் அத்தியாவசிய படியாகும். கிறிஸ்துவே நமது விசுவாசத்தின் அஸ்திபாரமாக இருக்கிறபடியால், நீங்கள் இதை தவிர்க்க முடியாது. நீங்கள் இன்னும் உறுதியாக இல்லையென்றால், மேலும் விளக்கத்திற்காக பின் இணைப்பு B: உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தல்- ஐ மறுபரிசீலனை செய்யுங்கள்.

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். (ரோமர் 10:9-10)

இது போன்ற எளிய பிரார்த்தனையுடன் அவரை உங்கள் இதயத்தில் அழைக்க இப்போது இந்த ஜெபத்தை செய்யலாம்:

கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேன், மன்னிக்கப்படுவதற்காக நான் உங்களிடம் வருகிறேன். சிலுவையில் மரித்ததன் மூலம் நீங்கள் என் பாவத்திற்கு விலைக்கிரயம் செலுத்திவிட்டீர் என்று நான் நம்புகிறேன், அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன். உம் தியாகத்திற்கு நன்றி செலுத்துகிறேன். தயவுசெய்து என் இதயத்திற்குள் வந்து, உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி, உமது சீஷராயிருக்க எனக்கு உதவும். என்னை மன்னித்து என் வாழ்க்கையில் வந்ததற்காக நன்றி செலுத்துகிறேன். இப்போது நான் தேவனுடைய பிள்ளையாக இருப்பதற்காகவும், நான் பரலோகம் செல்வேன் என்ற நம்பிக்கைக்காகவும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

ஜெபத்தின் முக்கியத்துவம்

இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மீது உங்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப தீர்மானித்த பிறகு, அடுத்த இரண்டு முன்னுரிமைகளை நிறுவுவதன் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதைக் குறிக்கின்றன. ஜெபம் செய்வதைக் கருத்தில் கொள்வோம். ஜெபம் என்பது சூழ்நிலைகளை மாற்றுவதற்கான தேவனின் வல்லமையை காட்டுவதற்கான ஒரு முயற்சியாக பொதுவாக நம்பப்படுகிறது, ஆனால் தேவன் தொடர்ந்து நம் மனதுடன் தொடர்பு கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஜெபம் என்பது ஒரு சிந்தனையின் செயல்பாடாகும், ஆனால் அதை விட அதிகமாக, இது தேவனுடன் பேசுவதற்கும் கேட்பதற்கும் ஒரு திறந்த தொடர்புக்கொள்ளக்கூடிய வழியாகும். தேவன் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களுக்கும் போதுமானதாக இருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுகலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியர் 4:6)

தேவன் தமது பிரசன்னத்தை குறித்தும் மற்றும் தொடர்ச்சியாக நம்முடன் பேசுவதற்கும் விரும்புகிறார். மேலும் ஒவ்வொரு நாளும் நீங்கள் அவருடன் அமைதியாக, தனிப்பட்ட நேரத்தை செலவிட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். சங்கீதம் 5:3 இல், தாவீது சொல்லும்போது, "கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்."

கிறிஸ்தவ வாழ்வின் வளர்ச்சிக்கு ஜெபமும் வேதவாசிப்பும் இன்றியமையாத கூறுகள். இந்த வேத வாசிப்பும், அவரோடு தொடர்புக்கொள்ளும் நேரமும் பெரும்பாலும் தியானித்தல் என்று குறிப்பிடப்படுகிறது. எழுதப்பட்ட வார்த்தைக்கு அப்பால் உண்மையாக ஈடுபாட்டை காட்டுவதற்கு நாம் காணாததை விசுவாசிப்பதற்கு- விசுவாசம் என்ற கற்பனையின் அம்சம் தேவைப்படுகிறது. யோவான் 20:29 இல், "அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்."

மத்தேயு 6:9-13 இல், கர்த்தருடைய ஜெபம் என்று அழைக்கப்படுகிறது, இயேசு எவ்வாறு ஜெபித்தார் என்பதையும், ஜெபத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை அம்சங்களையும் வெளிப்படுத்தி ஒரு உதாரணத்தைக் கொடுத்துள்ளார்.

பின்வரும் ஜெபம் கர்த்தருடைய ஜெபத்தின் இருதயப்பூர்வமான உரையாடலின் எளிமையை புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டாகவும் மற்றும் உங்கள் தியான நேரத்தை தொடங்குவதற்கும் பயன்படும்.

கர்த்தராகிய இயேசுவே, என்னுடன் நெருக்கமாக இருக்க விரும்பியதற்காகவும், என்னுடன் நேரத்தை செலவிட விரும்பியதற்காகவும் நான் உமக்கு நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் ஏற்றுகிறேன். உம் அன்பு மற்றும் உண்மைக்காக நன்றி கூறுகிறேன், மேலும் எல்லாவற்றையும் உருவாக்கி பராமரிக்கிற தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன். இன்று கீழ்ப்படிதலுடன் நடக்கவும், என் துணைவியையும் குழந்தைகளையும் நேசிக்கவும், உமது வார்த்தையின்படி அவர்களை அனுசரித்து நடக்கவும் உம்முடைய கிருபையை அருளவேண்டுமென கெஞ்சுகிறேன். இன்று என்னை புண்படுத்தும் எவரையும் மன்னிக்க உதவும், நான் மனம்வருந்த தவறும் போது மன்னிப்பு கேட்கக்கூடிய கிருபையை எனக்குத் தாரும். இயேசுவே, இன்று காலை உமது வார்த்தையைப் ஏற்றுக்கொள்ள என் இருதயத்தைத் திறந்தருளும். உம்மை மென்மேலும் அறிந்து கொண்டு புரிந்துகொள்ளவும், கீழ்ப்படிப்பதற்கான கிருபையையும் தருமாறு வேண்டிக்கொள்கிறேன். ஆமென்.

உங்கள் தியான நேரத்தை ஜெபத்துடன் ஒருவேளை இது போன்ற ஒன்றோடு தொடங்குவது முக்கியம். ஒழுங்கு செய்யப்பட்ட ஜெபங்களைப் பயன்படுத்த நீங்கள் ஆசைப்படலாம், ஆனால் உங்களுடன் பேசுவதுதான் தேவனின் மிகப்பெரிய விருப்பமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை மறந்து உங்களை நேசிக்கிறார். ரோமர் 5:8 கூறுகிறது, "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்." நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனுடன் நேரம் செலவழிக்கும்போது, அவருடைய அன்பினால் ஆறுதல் அடைவீர்கள், மேலும் ஜெபம் எல்லாவற்றையும் பற்றி "அவருடன் உரையாடுவது" ஆகிவிடும்.

செயல் திட்டம் 2

தேவனுடன் நெருக்கமான, ஜெப வாழ்க்கையை ஆரம்பிக்க உதவுமாறு அவரிடம் ஒரு ஜெபத்தை எழுதுங்கள். கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தினால் மட்டுமே நாம் பிதாவை அணுக முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யோவான் 14:6 இல், இயேசு கூறியிருக்கிறார். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."

எபேசியருக்கு பவுல் செய்த இந்த ஜெபத்தை வாசியுங்கள். அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிற பிரதிபெயர்கள் (pronouns) தனிப்பட்ட விதத்தில் உங்களுக்குரியதாகுங்கள். கோடிட்ட இடங்கள் தோன்றும் காலியிடங்களில் உங்களுடைய பெயரை எழுதுங்கள்.

இதின்மித்தம் நான் [] பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின்னுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் [என்னுடைய இருதயத்தில்] வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, [நான்] நிலைபெற்றவர்களாகி, சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவின்னுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் [நான்] நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அறுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.

நாம் [நான்] வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே [எனக்குள்ளே] கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென். (எபேசியர் 3:14-21)

பவுல் தனது ஜெபத்தில் உள்ளடக்கியிருக்கிற குறிப்பிட்ட கோரிக்கைகள் அல்லது துதிகளையும் பட்டியலிடுங்கள்.

இந்த ஜெபத்தை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்வதோடு, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் உங்கள் துணை மற்றும் பிள்ளைகளுக்காகவும், மேலும் உங்கள் அன்புக்கு

உரியவர்களுக்காகவும், அவர்ளுடைய பெயரை சொல்லி இந்த ஜெபத்தை தொடர்ந்து செய்யலாம்.

நீங்கள் சவிசேஷத்தை விசுவாசித்து உங்கள் வாழ்க்கையில் இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் உறுதிப்படுத்தி மற்றும் ஜெபத்திற்கும் அவருடைய வார்த்தையை படிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அந்த உறவுமுறையை தேவன் விரும்புகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது, சில சமயங்களில் "கிறிஸ்துவில் நிலைத்திருத்தலோடு" ஒப்பிடப்படுகிறது, அவருடைய வார்த்தையைப் படித்து தியானிப்பதன் மூலம் தேவனுடைய சத்தத்தை கேட்பதும் இதில் அடங்கும். மத்தேயு 4: 4 இல், இயேசு, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்." உங்கள் போதகர் ஒரு அசாதாரண போதகராக இருக்கலாம், ஆனால் ஒரு வாரம் வாழ்வதற்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு செய்தி மட்டும் போதுமென நினைப்பது ஆவிக்குரிய பலவீனத்திற்கு வழிவகுக்கும்.

பல கிறிஸ்தவர்கள் தினசரி தியான புத்தகங்களை, அதாவது அன்றன்றுள்ள அப்பம் போன்ற புத்தகங்களை, குளியலறையிலும் அல்லது படுக்கைக்கு கீழாகவும் வைத்து ஆவிக்குரிய பலனை விரைவாக பெற நினைக்கலாம். அவர்கள் அந்த புத்தகத்தை எடுத்து, கொஞ்சம் படித்து, அவர்கள் தங்கள் காரியத்தைச் செய்ததாக நினைக்கிறார்கள். இருப்பினும், நாம் ஒருமுறை படித்தவற்றின் ஞாபகம் மறைந்து போவது போல, இது போன்ற விரைவான உணவு சீக்கிரம் பெலன் குறைந்து போகும். நமது கலாச்சாரத்தில் தினசரி பல பணிகளோடு செலவிட பல சின்ன சின்ன நிகழ்ச்சிகள் உள்ளன, பெரும்பாலும் தினசரி தேவனை தேடுவதில் ஒரு பகுதியாக கலந்துவிடுகின்றன. நாம் அனுதினமும் கவனம் செலுத்தி வாசிக்க, தியானம் செய்ய மற்றும் ஜெபம் உள்ளிட்டவைகளுக்கு தேவனோடு தனியாக இருப்பதற்கு நேரத்தை தீவிரமாக கொடுக்கவில்லையென்று சொன்னால், நம்மை கவர்ந்து ஈர்க்கின்ற வகையில் விழுந்துவிடுவோம், அது நமது ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

பின்வரும் வசனங்களை படித்து, தேவனிடத்திலிருந்து ஞானத்தை பெற்றுக்கொள்ள தேடும் போதும், அவருடைய வார்த்தையைப் படிக்கும்போதும் நாம் எந்தவிதமான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகிறது என்பதை எழுதுங்கள்.

புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். (நீதிமொழிகள் 18:15)

சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.(நீதிமொழிகள் 23:23)

சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும். (கொலோசெயர் 1:10)

துரிதமாக படிப்பதை தவிர்க்க தேவனுடைய வார்த்தையை தியானம் செய்யும் முறையை தெரிந்துக்கொள்ளுங்கள். தியானம் என்ற வார்த்தையைக் கேட்கும்போது பலர் இந்து பிரார்த்தனைகளைப் பற்றியது என்று நினைக்கிறார்கள், ஆனால் இது வேதாகமத்தில் தேவனால் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். தியானம் என்பது வார்த்தைகள் இல்லாமல் தேவனுடன் பேசுவதற்கான ஒரு வழியாகும். நாம் என்ன படிக்கிறோம் என்பதை தியானிக்க ஆரம்பிக்கும்போது, தேவன் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி நம் எண்ணங்களில் கேட்கும் திறனை வளர்த்துக் கொள்கிறோம். தேவனுக்கு முன்பாக "அமைதியாக இரு" என்று வேதாகமம் கூறுகிறது, அப்பொழுது அவர் நம்மோடு பேச முடியும்.

உண்மை கோப்பு

தியானம் - வேதாகம உலகில், தியானம் என்பது ஒரு அமைதியான நடைமுறையல்ல. இது புலம்புவது உச்சரிப்பது அல்லது மெதுவான சப்தத்தில் முணுமுணுப்பது. பாதி சத்தமாகப் படிப்பது அல்லது தன்னுடன் உரையாடுவது, பாடப் பகுதியுடன் உரையாடுவது அதனால் அது நமது மனதில் பதியும். டீத்தாள் தண்ணீரில் மூழ்கி எப்படி அதில் கலந்து விடுகிறதோ, அதேபோல் வேதத்தை தியானிப்பது நமது மனதில் கலந்துவிடுகிறது.

உமது கட்டளைகளைத் தியானித்து உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். (சங்கீதம் 119: 15)

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

தேவன் யோசவாவை செய்யும்படி சொன்னது என்ன மற்றும் தேவனுக்கும் யோசவாவின்மூலம் வெற்றிக்கும் அது ஏன் முக்கியமானதாக இருந்தது என்பதை அடையாளம் காணுங்கள்.

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்வாய். (யோசவா 1:8)

உங்களுடைய திருமணம் சிறந்த வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறீர்களா? ___ ஆம் ___ இல்லை

இந்த வேதப்பகுதி உங்களுக்கு என்ன அர்த்தத்தை கொண்டு வருகிறது என்பதை விவரியுங்கள். இதை எப்படி இருதயத்தில் எடுத்துக்கொண்டு, உங்கள் திருமணத்தில் மாற்றத்தை கொண்டு வருவீர்கள்?

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிக்கருடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். (சங்கீதம் 1:1-3)

பாடம் 8

தேவன் உங்கள் பாசத்தை விரும்புகிறார்

குழந்தைகள் இளமையாக இருக்கும்போது, அம்மா மற்றும் அப்பாவைச் சார்த்திருப்பார்கள், மற்றவர்களின் பராமரிப்பில் அவர்களை விடும்பொழுது அவர்கள் பயத்திற்கும் அல்லது சங்கடமான நிலைக்கும் ஆளாகின்றனர். அம்மா அல்லது அப்பா திரும்பி வரும்போது, மிகுந்த பாசமும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு உண்டாகும். காலப்போக்கில், ஆரோக்கியமான பெற்றோர்-குழந்தை உறவு ஆழ்ந்த மற்றும் பரஸ்பர மகிழ்ச்சியான அன்பை உருவாக்குகிறது. குழந்தைகள் முதிர்ச்சியடையும் போது, அவர்கள் மிகவும் சுதந்திரமானவர்களாக மாறுகிறார்கள், மேலும் மீண்டும் ஒன்று சேர்தலின் மீதான உற்சாகம் மங்கிவிடும். ஒருவேளை "ஹாய், அம்மா" அல்லது "ஏய், அப்பா" போன்ற எளிய வாழ்த்துக்கள் இருக்கலாம் அல்லது ஒருவேளை அதுவுமில்லாமல் போகலாம். இந்த மறுசந்திப்புகளில், பெற்றோரின் வருகை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது அல்லது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

நாமும் தேவனிடம் அதையே செய்கிறோம். நாம் முதலில் கிறிஸ்துவிடம் வரும்போது, நாம் ஜெபிக்க மற்றும் வசனங்களைப் படிக்காமலிருக்க முடியாது. நாம் அதை வாசிக்கும்போது, தேவன் நம் இருதயங்களுக்குள் நேரடியாகப் பேசுவதை உணர்ந்திருக்கிறோம். நம் நற்செய்தியை நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, பெரும்பாலும் அற்புதமான சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். மற்ற விஷயங்களுக்கு நமது விருப்பங்களை காட்டி, தேவனின் வார்த்தை இரண்டாம் நிலைக்கு தள்ளப்படும்போது, தேவனுடனான நம் நேரத்தை விட உலகப்பிரகாரமான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் அந்த மனநிலைக்குள் விழாமல் ஜாக்கிரதையாக இருங்கள்.

நாம் விழிப்புடன் இல்லாவிட்டால், நமது அணுகுமுறைகள் "ஆம், ஆமாம், மத்தேயுவை மீண்டும் படிக்கிறேன். நான் அங்குதான் இருந்தேன், அதைச் செய்துவிட்டேன்." துரதிர்ஷ்டவசமாக, "அப்பா இங்குதான் இருக்கிறார்!" என்ற மனப்பான்மையை வைத்துக்கொள்கிறோம். இந்த மனநிலையில் நம்மால் இருக்க முடியாது. ரோமார் 8:15ல், "அப்பா, பிதாவே" என்று சொல்லப்படுவதுப் போல், அவரை "அப்பா" என்று அழைக்க விரும்பும் தேவனுடன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்வதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியம் நமக்குக் உள்ளது. நாம் அவருக்கு எவ்வளவு விஷேசமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள் என்று மெல்லிய சத்தத்துடன் பேசுகிற அற்புதமான உண்மைகளை கேட்கப் போகிறோம்.

சுய-பரிசோதனை 1

நீங்கள் கடைசியாக எப்போது ஜீவனுள்ள தேவனிடத்தில் அவர் உங்களுடன் பேசுவதை உற்சாகமாக கேட்க அமைதியாக அமர்ந்திருந்தீர்கள்?

இயேசு சிலுவையில் தன் ஆவியை ஒப்புவித்த பின், மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரகாரத்தை மறைத்திருந்த திரைச்சீலை மேலிருந்து கீழாக கிழிந்த சம்பவமே முதலாவது வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (மத்தேயு 27:51). தேவனுக்கும் நமக்கும் இடையே இருந்த பிரிவினையை கிறிஸ்துவின் தியாக பலி முடிவுக்குக் கொண்டு வந்ததை இது குறிக்கிறது. அதற்கு முன், பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை பலி செலுத்திய விலங்குகளின் இரத்தத்தைத் எடுத்துக்கொண்டு அங்கு நுழைய முடியும். நம் விடுதலைக்காக கிறிஸ்து தமது சொந்த இரத்தத்தை சிந்தியபோது பெரும் விலை கொடுக்கப்பட்டது. எபிரெயர் 10:19, "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு

உண்டுபண்ணினபடியால்” என கூறுகிறது, இயேசுவின் மரணம் பாவத்தின் தோஷத்தை மட்டும் நீக்குவதுமல்லாமல், பிதா நம்முடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதற்கான ஒரு வழியை உறுதியளிக்கிறது. இவ்வளவு பெரிய இரட்சிப்பை நாம் புறக்கணிக்கக்கூடாது (எபிரேயர் 2:3).

உங்களுக்கு வளர்ந்த குழந்தைகள் இருந்து, அவர்கள் உங்களுடன் நேரத்தை செலவிட விரும்பும் போது நீங்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக எண்ணுவீர்கள்? தேவனிடத்தில் வித்தியாசமுண்டு என்று நினைக்கிறீர்களா? நீங்களும் நானும் "நேரமாகிவிட்டது", "அப்பா, இது உங்களுடைய நேரம், எனக்கும் உமக்குமானது, இப்போதே, நான் எதையும் குறுக்கிட விடமாட்டேன் என்று சொல்லுகிறதை அவர் விரும்புகிறார். தேவனே இதை நான் பாதுகாக்கப் போகிறேன்."

தேவனுக்கு நேரம் ஒதுக்கி இந்த உறுதிப்பாட்டை நாம் செய்யும்போது, கவனச்சிதறல்கள் மற்ற வேலைகளிலிருந்து வெளியே வரவைக்கின்றன. குடும்பம் மற்றும் தொலைபேசிகளிலிருந்து இடையூறுகள் இல்லையென்றால்; வேலையில், ரசீதுகளில், உங்கள் துணைவியார், உங்கள் குழந்தைகள் மற்றும் பல எண்ணங்கள் மீது மனதில் வெள்ளம் போல் பாயும். பல நேரங்களில் சாத்தான் அந்த கவனச்சிதறல்களை அனுப்புகிறான், ஏனென்றால் நம் உறுதியான அஸ்திபாரம் நம் விசுவாசத்தின் வலிமை அவனுக்கு தெரியும், அது நம்மிடமிருந்து வரவில்லை, அல்லது சிறந்த அப்பா, அம்மா அல்லது வாழ்க்கைத் துணையாக இருக்க விரும்புவதாலுமில்லை, ஆனால் கிறிஸ்துவுடனான நமது உறவிலிருந்து வருகிறது. இந்த உறவில் இருந்து அனைத்தும் நன்றாக வளர்கிறது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நாம் என்ன போராட்டத்தில் இருக்கிறோம் என்றும் மற்றும் நாம் என்ன செய்யவேண்டும் என்றும் இந்த வசனங்கள் சொல்லுவதைப் பற்றி விவரிக்கவும்.

நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாய் இருக்கிறோம். (2 கொரிந்தியர் 10:3-5)

இயேசு விதைப்பவனின் உவமையை சீஷர்களுக்கு விவரித்து காண்பித்த போது (மாற்கு 4:13-20), அவர்கள் சாத்தானுடைய தந்திரங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த வேதப்பகுதி உலகத்தில் உங்கள் நேரத்தை எப்படி சம்பந்தப்படுத்தி காட்டுகிறது? போராட்டம் என்றால் என்ன?

வசனத்தைக் கேட்டவுடனே, சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான். இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். (மாற்கு 4:15)

பவுல் 2 கொரிந்தியர் 11:3 ஐ எழுதிய போது, அவர் ஆதியாகமம் 3 ஐக் குறிப்பிட்டார், அதில் ஏவாள் சாத்தானுடைய பொய்களை கேட்டபோது, பாவம் உலகத்தில் பிரவேசித்தது என்பதை விவரிக்கிறது. சாத்தானும், அதேபோல், கிறிஸ்துவுடனான உறவிலுள்ள புதிய விசுவாசிகளின் மனதில் உள்ள எளிமையை (தூய்மை, நேர்மை, அல்லது "இருதயத்தின் தனிமை") ஆகியவற்றை சாத்தான் (கெடுத்துவிடுவான், சீர்குலைத்து விடுவான் அல்லது அழித்து விடுவான்) சிதைத்துவிடுவானோ என பவுல் பயப்படுகிறார்.

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். (2 கொரிந்தியர் 11:3)

சாத்தானின் சூழ்ச்சியால் (தந்திரமான புத்திசாலித்தனம்) ஏவாள் ஏமாற்றப்பட்டாள் (தவறுதலுக்குள் நடத்தப்பட்டாள்) அதனால் அவள் பொய்யை உண்மை என்று நம்பினாள். சாத்தானின் திட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்.

சுய-பரிசோதனை 2

உங்களுடன் நெருங்கிய உறவில் இருக்க வேண்டும் என்ற தேவனின் விருப்பம் குறித்து நீங்கள் என்ன பொய்களை நம்பினீர்கள்?

உங்கள் தியானங்களை தொடங்கும்போது அல்லது செய்யும்போது, வரும் சில பொதுவான எண்ணங்களைப் பட்டியலிட்டு, எதிர்த்துப் போட்டியிட்ட உதவுமாறு தேவனை கேளுங்கள்.

எல்லாவற்றிற்கும் சாத்தானை குற்றம் சாட்ட முடியாது. சில நேரங்களில் நாம் தவறு செய்கிறோம். தோட்டத்தில் இயேசு சிலுவைக்குச் செல்வதை எதிர்கொண்டதால் வேதனையடைந்து, அவர் ஜெபம் செய்தது போல், அவருடைய சீடர்கள் ஜெபிக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் தூங்கிவிட்டனர். மாம்சத்தின் பலவீனத்தைப் பற்றி இயேசு அவர்களை எச்சரித்தார்.

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (மத்தேயு 26:41)

"விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்" என்பதே இயேசுவின் கட்டளை, அதன் விளைவு நம்முடைய நன்மைக்காகவே- நாம் சோம்பேறித்தனத்தினாலும், சோதனையினாலும் மூழ்கிவிடக்கூடாது.

நான் அதை போல் உணரவில்லை, நான் சோர்வாக இருக்கிறேன், எனக்கு கவலையில்லை, அல்லது எனக்கு நேரம் இல்லை போன்ற எண்ணங்களுக்கு எதிராக போராடுவதற்கு ஜெபம் என்பது ஒரு அத்தியாவசிய ஒழுக்கமாக இருக்கிறது. கர்த்தரைத் தேடுவதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத முன்னுரிமைகள் தன்றிறைவுக்கு மாற்றப்பட வேண்டும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்கள் நீங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்துகின்றன என்பதை விவரிக்கவும்.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். (1 பேதுரு 5:8)

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 6:11)

கணவனாக அல்லது மனைவியாக ஊழியம் செய்யும் அதிகாரம் உட்பட உங்கள் வெற்றி அனைத்தும் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள தொடர்ச்சியான உறவில் இருந்து வருகிறது. மாற்கு 4:34, " உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்" என்று கூறுகிறது. இயேசுவுடன் தினசரி தியானம் மற்றும் ஜெபத்தில் நேரத்தை செலவிடுவது, நமக்கு வேதவாக்கியங்களை புரிந்து கொள்ளும் பெரிய நுண்ணறிவுகளை கொடுக்கும், அத்துடன் நமது திருமண வாழ்விற்கு தேவையான வல்லமையும் ஞானத்தையும் கொடுக்கும்.

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரே மாதிரியாக நேசிக்கிறார், அவர் நம்முடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார். நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும் உள்ளடக்கும் எந்த ஒரு திருமண புத்தகமும் எழுதப்படவில்லை. நமது மிகப்பெரிய தேவை நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள் மட்டுமல்ல, ஆனால் நம் இருதயத்தில் ஏற்படும் உள் மாற்றம், அதை நம் தேவன் மட்டுமே நமக்கு ஏற்படுத்த முடியும். அதினால் தான் நாம் ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தையை புரிந்து கொள்வதற்காகவும் வழி நடத்துதலுக்காகவும், அவரை சார்ந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இயேசுவின் போதனையை அவர்கள் புரிந்து கொள்ளாதபோது சீஷர்களின் அணுகுமுறையை கவனியுங்கள். அவர்கள் என்ன செய்தார்கள்?

அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று கேட்டார்கள். (மத்தேயு 13:36)

தேவன் எப்போதும் நாம் அவரிடத்தில் வரவேண்டும் என்று காத்திருக்கிறார், வாழ்க்கையை நாம் சமாளிக்க வேண்டிய ஞானத்தை நாடவேண்டும் என்று விரும்புகிறார். இதை அறிந்து, ஜீவனுள்ள தேவனுடன் நேரத்தை செலவிட நாம் எப்படி மிகவும் பிஸியாக இருக்க முடியும்? நாம் இதை தொடர்ந்து மனதில் வைத்திருந்து, சுயாதீனமாக அல்லது தேவனுடைய நன்மைகளை சாதாரணமாக எடுக்கும் நமது மனப்பான்மையிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும்.

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. (2 தீமோத்தேயு 2:15)

அவருடைய வார்த்தையுடன் நேரத்தை செலவழிக்க விடாமுயற்சியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை தேவன் வலியுறுத்துகிறார், எனவே நாம் "வெளிப்படைத்தன்மையுடன்" அல்லது சரியான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

உங்கள் தினசரி தியான நேரத்திற்கு நீங்கள் என்ன மதிப்பெண்ணை வழங்குவீர்கள்?

வெட்கப்படுதல் என்ற வார்த்தையில் மூலம் தேவன் என்ன அர்த்தத்தை கொண்டுவருகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

செயல் திட்டம் 1

தீமோத்தேயுவிடமிருந்து இந்த வசனத்தை தியானியுங்கள். ஆண்டவரின் அறிவுரைகளை பின்பற்ற அவரிடம் குறிப்பிட்ட உதவி கேட்டு ஒரு ஜெபத்தை எழுதவும்.

இந்த வசனத்தில் உள்ள அறிவுரையை அடையாளம் காணுங்கள்.

ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. (2 பேதுரு 1:10)

கீழ்ப்படிதல் என்பது செயல்முறை

வாழ்க்கைக்கு உறுதியான அஸ்திபாரத்தை உருவாக்க தேவையான மூன்றாவது மூலப்பொருள் கீழ்ப்படிதல் அல்லது தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்தத்திற்கும், சத்தியத்திற்கும் தகுந்தபடி நடப்பதற்காக எடுக்கப்படும் தீர்மானம்.

என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின் மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக்கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. (லூக்கா 6:47-48)

நாம் வேதாகமத்தை தேவனுடைய வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய ஏற்பாட்டு காலங்களில், யூதர்கள் தேவனுடைய நாமத்தை பரிசுத்தமாக கருதினார்கள் அவர்கள் அதை உச்சரிப்பதற்கு கூட தைரியமில்லாதவர்களாக இருந்தார்கள். சிலுவையில் இயேசுவின் தியாகத்தால் காட்டப்பட்ட தேவனுடைய கிருபை நம்மை நிரபராதி என்று அறிவித்து, பரலோகத்தில் உள்ள பிதாவினிடத்தில் அணுகும்படியான சிலாக்கியத்தை கொடுத்து, மேலும் போதகராகவும் வழிகாட்டியாகவும் பரிசுத்த ஆவியை பிரசன்னத்தின் ஆட்கொள்ளுதலை நமக்கு தந்திருப்பதற்கு நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டர்களாக உணர வேண்டும். அவரது விருப்பத்தை செய்வதும் மற்றும் நன்றியுள்ள கீழ்ப்படிதலோடு பதிலளிப்பது மட்டுமே உங்களது பங்கு. நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஒரு ஆலோசனைகளாக மட்டும் கருதினால், உங்கள் விருப்பமே சிறந்ததாக தேர்ந்தெடுப்பதை நீங்கள் காணலாம். அது உங்கள் வாழ்க்கைக்கு பலவீனமான அடித்தளத்தை ஏற்படுத்தும்.

அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். (லூக்கா 14:33)

அநேகர் இயேசுவின் போதனையைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக கருதினர், எனவே அவர்கள் தேவனை விட்டுதிரும்பி, விலகிச் சென்றார்கள். இந்தப் பாடத்தில் உள்ள அறிவுரைகள், நீங்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் விஷயங்களுக்கு, வேறுபட்டவையாக தோன்றலாம். சிலருக்கு கடினமாககூடத் தோன்றலாம், ஆனால் கிருபை அவருடைய சித்தத்தை செய்ய உங்களுக்கு உதவும். ஞானத்திற்கும் பெலத்திற்கும் நாம் தேவனை சார்ந்து இருக்கிறோம் என்ற உண்மை நம் மாம்சத்திற்கு பிடிக்காது.

உண்மை கோப்பு

கைவிடல் - மறுக்க, திசைரி தேவனுடைய வார்த்தைக்கு ஒழுங்கமைத்தல், அவருடைய சித்தத்தை நமக்கு மேலாக வைத்தல்.

அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்." (யோவான் 6:66-67)

செயல் திட்டம் 2

கணவன் அல்லது மனைவியாக அவருடைய ஆலோசனையை விரும்பவும் பின்பற்றுவதற்கான வல்லமைக்கும் கிருபைக்கும் அவரை சார்ந்துக்கொள்ள, தேவனிடத்தில் ஒரு உறுதிப்பாட்டை எழுதுங்கள்.

நமது முன்னுரிமைகள் குறித்து தேவன் தமது இருதயத்தைப் பகிர்ந்து கொண்டார், தேவனைப் பொருத்தவரை இரண்டாவதாக, உங்கள் சிந்தனையில், அன்பில் மற்றும் செயல்முறையில், உங்கள் வீட்டிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். சரியான முறையில் ஊழியம் செய்ய இது தேவைப்படுகிறது. பல வீடுகள் ஒழுங்கற்றவைகளாயிருக்கிறது. மக்கள் விடுமுறை பற்றியும், தங்கள் வேலையை பற்றியும் மேலும் திருச்சபையில் சேவை செய்வதை குறித்தும் கூட அதிக அக்கறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.

கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தி உள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாய் இருக்கவேண்டும். இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். (1 தீமோத்தேயு 3:1-13)

இந்த பத்தியைப் பற்றி ஒரு ஆசிரியர் கூறியிருக்கிறார், "வீட்டில் தலைவர் பெற்ற அனுபவம் திருச்சபையில் அவரது கடமைக்கு உணர்ச்சிகரமான இரக்கத்தை வளர்க்கும் என்று பவுல் குறிப்பிட்டிருக்கிறார்." நிர்வகிக்க என்ற வினைச்சொல் நான்காவது வசனத்தில் தோன்றுகிறது. வீட்டில் சரியான தலைமைத்துவ திறன்களை வளர்த்துவது, திருச்சபையில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளாக இருக்கிறது.¹³

சுய-பரிசோதனை 3

தேவனின் பார்வையில் தகுதி பெறுவதற்கு முன்பு ஒரு போதகர் தனது குடும்பத்தை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும், அப்படித்தான் சபைக்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க முடியும். திருமணம் மற்றும் குடும்பத்துடன் வெளிப்படையான பிரச்சனைகளை கொண்டிருக்கும் ஒரு போதகரை நீங்கள் சந்தித்திருந்து, அவர் தனது மனைவி அல்லது குழந்தைகளை சரியாக நடத்தவில்லை என்பதைக் கவனித்தால், நீங்கள் அவருடைய தலைமைத்துவத்தை மதிப்பீர்களா? ஏன்?

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்." ஆதியாகமம் 18:19

குடும்பத்தைப் பற்றிய தேவனுடைய அணுகுமுறைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தேவன் ஆபிரகாமிடம், ஒரு கணவனாக மற்றும் தந்தையாக, அவன் ஒரு நோக்கத்திற்காக அறியப்பட்டிருக்கிறான் என்று கூறினார், அது அவனுடைய குடும்பத்தையும் தேவனுடைய வழிகளில் அறிவுறுத்தி நடத்துவதாகும். நாம் நமது குடும்பத்தின் தேவைகளை சந்திக்காவிட்டால் நாம் விசுவாசத்தை மறுதலிக்கிறோம் என்று அறிந்திருந்தாலும், "நீங்கள் எப்போதும் வேலை செய்து பணத்தை கொண்டு வரவேண்டும்" என்று தேவன் சொல்லவில்லை (1 தீமோத்தேயு 5: 8). "அதிக ஊழியம் செய்யுங்கள்" அல்லது "நீங்கள் ஏன் அந்த ஓட்டத்தில் ஏறி எகிப்துக்குச் சென்று ஓய்வெடுக்கக் கூடாது" என்றும் எங்கும் சொல்லவில்லை. வேதாகமத்தில் வேலை, ஊழியம் மற்றும் ஓய்வு நேரம் ஆகியவை முக்கியமானதாகயிருந்தாலும், இவை எதுவுமே முதல் முன்னுரிமை அல்ல. ஒரு சமநிலையை பின்பற்ற வேண்டும், ஆனால் உங்கள் உறவுக்கான முன்னுரிமை முதலில் தேவனுடன் அடுத்தது குடும்பத்துடனும் இருக்க வேண்டும்.

சுய-பரிசோதனை 4

உங்கள் முன்னுரிமையை ஆண்டவர், துணைவர், குழந்தைகள், வேலை, திருச்சபை, ஓய்வு மற்றும் ஐக்கியம் என்று முறைப்படுத்துங்கள். முதலில் தேவன், பிறகு குடும்பமா? உங்கள் மதிப்பீட்டை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்று உங்கள் துணையை கேளுங்கள். உங்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களிடம் மென்மையான, கற்பிக்கத்தக்க முறையில் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு நேரடியான பதிலை அளிப்பார்கள். உங்கள் முன்னுரிமைகள் சமநிலையில் இல்லையென்றால், மாற்றத்திற்கான அர்ப்பணிப்பின் பிரார்த்தனையை எழுதுங்கள். தேவையானதை குறிப்பிடுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

ஊழியம் மற்றும் குடும்பம் இவைகளை வேதாகம கண்ணோட்டத்தில் தேர்ந்தெடுப்பதைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பதை விவரிக்கவும்.

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். (யோசுவா24:15)

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. (1 இராஜாக்கள் 18:21)

இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து ஒருவனைச் சிநேகிப்பான். அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. (மத்தேயு 6:24)

நீங்கள் உங்கள் வீட்டில் தெய்வீகக் கொள்கைகளைப் பின்பற்றுகிறீர்களா? பரிசுத்த ஆவியின் கணியோ "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;" (கலாத்தியர் 5: 22-23). உங்களிலும் உங்கள் வீட்டு சூழல்களிலும் இந்த குணங்கள் வளருகின்றதையும் அதிகரிக்கின்றதையும், உங்கள் குழந்தையும் மனைவியும் பார்க்கின்றார்களா?

உங்களையே நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்? ___ சிறப்பு ___ பரவாயில்லை ___ இன்னும் வளர வேண்டும்

கிறிஸ்துவுடனான உங்கள் உறவை விட வேறு ஏதாவது முக்கியமானதாக இருந்தால், நீங்கள் பாதிக்கப்படுவீர்கள், அதனால் உங்கள் குடும்பமும் பாதிக்கப்படும். தேவன் கீழ்ப்படிதலை ஆசீர்வதிக்கின்றார். கீழ்ப்படியாமை தேவனின் ஆசீர்வாதத்தை தடுக்கிறது, ஏனென்றால் நாம் மாம்சத்திலும், கலகத்திலும் செயல்பட்டு, தேவனின் சித்தத்திற்கு வெளியே இருக்கின்றோம்.

உங்களில் முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை நீங்கள் பார்க்கிறீர்களா? தேவன் நமக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார், அவற்றை புரிந்துக்கொள்ள போதுமான அளவு தெளிவு படுத்தியிருக்கின்றார், மற்றும் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கின்றார். நம்மை போதிக்க, நம்மை வழிநடத்த, நாம் தேவனுடைய சித்தத்தை விட்டு விலகும்போது நம்மை மாற்றியமைக்க மற்றும் வார்த்தையை உயிர்ப்பிக்க பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருக்கிறார். நம் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் தேவனுடைய வல்லமையும் கிருபையும் தேவைப்படுகிறது. ஆனால் கீழ்ப்படிதலால் செய்ய நம்மை அழைத்திருக்கும் தேவன் அதை அற்புதங்களால் செய்வதில்லை என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

மீண்டும், ஒரு உறுதியான அஸ்திவாரத்திற்கான மூன்று அத்தியாவசியங்களை பட்டியலிடுங்கள்.

1. _____
2. _____
3. _____

பாடம் 9

தலையாய மூலைக்கல்

ஒரு வலுவான அஸ்திபாரத்தின் மீது மிக முக்கியமான கட்டிடத்தை கட்டும் அம்சம் சரியான தலையாய மூலைக்கலைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது. அதனோடு கிறிஸ்துவை தொடர்புபடுத்தி வேதம் என்ன சொல்லுகிறது என்று நாம் பார்ப்போம் மேலும் அவருடனான நம் உறவு முறை பற்றியும் பார்ப்போம்.

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்; (எபேசியர் 2:19-20)

அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால், தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

(1 பேதுரு 2:6-8)

இந்த வசனங்களில் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் வரிசை வழங்கப்பட்டுள்ளது:

1. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுங்கள்
2. அவரில் நிலைத்திருங்கள், மற்றும்
3. கீழ்ப்படியுங்கள்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் மூன்றாவது படியில் மூழ்கியுள்ளனர். *ஓ, நான் இதை செய்வதை விட்டுவிட வேண்டும். நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும். என் வாழ்க்கை ஒருபோதும் தேவனுக்கு பிரியமாக இருக்காது.* அதிர்ஷ்டவசமாக, முதல் இரண்டு படிகளை நிறைவேற்றுவது மூன்றாவது படிக்கு வெற்றியைக் கொண்டுவருகிறது - வல்லமை, கிருபை மற்றும் கீழ்ப்படிதற்குரிய விருப்பத்துடன் உள்ள விசுவாசிகளாக நாம் இருப்பதைக் காணமுடியும்.

பாவமான நடத்தைகள் அல்லது போதை பழக்கங்களுடன் போராடும் மக்கள் ஆலோசனைக்காக வரும்போது, முதலில் அவர்களைப் பார்த்து "கிறிஸ்துவுடனான உங்கள் நிலையான உறவு எப்படி இருக்கிறது?" என்ற கேள்வியை கேட்க வேண்டும். இதற்கு அநேகர் பொதுவான பதில் "அப்படியென்றால் என்ன?" என்று கூறுவதுண்டு. கிறிஸ்துவுடனான நமது உறவே கீழ்ப்படிதலுக்குரிய வல்லமையை அளிக்கும் இணைப்பு பாலமாக இருக்கிறது. நமது தேவனுடனான நெருங்கிய உறவுதான் அந்த நாளின் பாவத்தின் மீது வெற்றியை பெற கிருபையை நமக்கு அளிக்கிறது. அந்தந்த நாளுக்குரிய கிருபையை அவர் தான் நமக்கு தருகிறார். அவர் நமக்கு ஒருவாரத்திற்கு தேவையான கிருபையை தருவதில்லை. இந்த இணைப்பினை கவனித்து ஆவிக்குரிய கொள்கையை புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் தினமும் அவருடன் ஐக்கியத்தையும் நெருக்கத்தையும் கொள்வதற்கான விதத்தில் தேவன் அதை வடிவமைத்திருக்கிறார்.

என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச் செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:4-5)

நிலைத்திருத்தல் என்ற வார்த்தையை இயேசு நான்கு முறை பயன்படுத்தி, அதில் கவனம் செலுத்தியிருக்கிறார். அவர் இந்த அறிவுரையை சிஷ்களுக்கு கொடுத்த போது, அவர் சிலுவைக்கும், பின்னர் பரலோகத்தில் இருக்கின்ற பிதாவினிடத்திற்கு செல்ல சிறிது நேரம் மட்டுமே இருந்தது. அவர் அதற்குப் பிறகு சரீரப்பிரகாரமாக அவர்களோடு இல்லாத நிலை வந்தாலும், சீஷர்களுடனான தமது உறவு தொடரும் என்பதை அவர்களுக்கும் உறுதிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

உண்மை கோப்பு

நிலைத்திருத்தல் - தங்கியிருத்தல், ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பது, விட்டுவிடாமல் பொருமையாக சகித்துக் கொள்வது.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

நாம் எங்கு நிலைத்திருக்க வேண்டும் அதன் விளைவு என்ன என்பதை விவரிக்கவும்.

இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். (யோவான் 8:31-32)

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவான் 15:7)

கிறிஸ்துவில் நாம் நிலைத்திருப்பதையும், அவரை சார்ந்து இருப்பதையும் மற்றும் அதனுடைய விளைவுகளையும், இந்த வேத பகுதி எவ்வாறு தொடர்புப்படுத்தி காட்டுகிறது என்பதை கவனியுங்கள்.

எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. (2 கொரிந்தியர் 3:5)

ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. (2 கொரிந்தியர் 4:16)

நமது வாழ்க்கையின் தியானம் ஒரு வீட்டின் அஸ்திபாரத்தைப் போன்றது. நீங்கள் அதை பார்க்க முடியாது, ஆனால் அதன் பெலன் புயல் மற்றும் இயற்கை பேரழிவுகள் ஏற்படும்போது

வெளிப்படுகிறது. நம் வீட்டை அழகுபடுத்துவதில் நமது அதிக நேரத்தையும் பணத்தையும் செலவழிப்பதில் அதிக அக்கறை காட்டலாம், ஆனால் பலவீனமான அடித்தளம் விரைவாக நேரம் மற்றும் பணம் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும். நீதியில் வளராமல் நமது நேரத்தை வெறுமையான வெற்றிக்காக செலவிட்டால், இயேசு மத்தேயு 7 ல் முன்னறிவித்த படி, நமது வீடு மணலில் கட்டப்பட்டதைப் போலிருக்கும், மேலும் அது விழுந்து போகும். அஸ்திபாரம் தான் வீட்டைத் தூக்கி நிறுத்தும், அற்பமான மற்றும் கவர்ச்சிகரமான பெயிண்ட் வேலையல்ல.

பின்வரும் பாடங்களில், தெய்வீகத் திருமணத்திற்கான வேதாகம உபகரணங்களை காணலாம். எனினும், நீங்கள் ஆவிக்குரிய கொள்கையை தவிர்ந்து, உங்கள் அஸ்திபாரத்தை அசட்டை பண்ணினால் உங்களது பழைய பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் திரும்பி விடுவீர்கள். கிறிஸ்துவுக்குள் தேவனுடனான உங்கள் உறவின் நிலைத்தன்மை மற்றும் பயிற்சி மட்டுமே, நீங்கள் வெற்றிகரமாக கட்டுவதற்கான ஒரே அஸ்திபாரம்.

கலகமும் தேர்ந்தெடுத்தலும்

கலகம் என்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது, என்ன நினைவுக்கு வருகிறது? வாலிபர்களா? கலகம் பெரும்பாலும் இளம் பருவத்தினருடன் தொடர்புடையது. எனினும், கலகம் என்பது எந்த ஒரு அதிகாரத்தையும் எதிர்ப்பதைக் குறிக்கிறது.¹⁴ தேவனுடைய அறிவுரைக்குப் பதிலாக, உங்கள் காரியங்களை உங்கள் வழியில் செல்வதற்கு தேர்வு செய்வதும், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப முன்னுரிமைகள் அமைப்பதும் கலகமாகும். இறைவனுடன் நெருங்கிய உறவுக்கு நேரம் ஒதுக்குவதைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதும் கலகமாகும்.

கிறிஸ்துவில் நிலைத்திருப்பதும் மற்றும் நெருக்கத்தை வளர்ப்பதும் நமது விருப்பமாகும், இந்த இரண்டையும் நாம் செய்ய வேண்டுமென்று தேவன் வேதாகமத்தில் தெளிவாக கூறியிருக்கிறார். உபாகமம் 6 ல், இஸ்ரவேலர் வாக்குதத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்வதற்கு முன்பே, தேவனிடத்தில் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், சரீரத்தோடும், மனதோடும், அன்பு கூற வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். நாம் நேசிக்கும் நபர்களோடு நேரத்தை செலவிடுகிறோம், அதேபோல் தேவன் நேசித்து, அவரை நாம் இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளவும், ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்துகொள்ள வேதாகமத்தை ஆராயவும், அவருடைய கிருபையினால், அதை ஜெபம் மற்றும் கீழ்ப்படிதலின் மூலமாக நம் வாழ்க்கை கட்டப்படவும், அனுதினமும் நாம் அவருடன் நேரத்தை செலவிட வேண்டும்.

நமது தியான நேரத்தை நாம் புறக்கணிப்பதால், நமது ஆவிக்குரிய அஸ்திபாரம் தேவனுடனான தொடர்பிலும் தேய்மானம் ஏற்படுகிறது, அது பொதுவாக பின்வரும் விளைவுகளுக்கு வழிவகுக்கிறது:

1. நாம் நம்மை அர்பணிப்பதை நிறுத்திவிட்டு, "என்னைப் பற்றி, என் உணர்வுகள் மற்றும் என் தேவைகளைப் பற்றி என்ன?" என்ற கேள்விகளை எழுப்பத் தொடங்குகிறோம்.
2. நிபந்தனையற்ற அன்பைக் காட்டிலும், சுய இரக்கத்தில் மூழ்கி நிபந்தனையுடன் கூடிய அன்பை வெளிப்படுத்துகிறோம்.
3. பரிசுத்தத்திற்கான பசிதாகத்தை (தேடுவதை) நிறுத்திவிடுகிறோம்.
4. நாம் நம் பாவ மனப்பான்மை, நடத்தை மற்றும் சுயநலம் ஆகியவற்றை நம் வாழ்க்கைத் துணையிடமும் மற்றவர்களிடமும் நியாயப்படுத்தத் தொடங்குகிறோம்.
5. நமது வருத்தம், பாவ மனப்பான்மை மற்றும் நடத்தைகளுக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டத் தொடங்குகிறோம்.

சுய-பரிசோதனை

இது போன்ற எண்ணங்கள் அல்லது நடத்தைகளை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்களா? அவற்றை பட்டியலிடுங்கள். அவைகளை தேவனிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் கேளுங்கள். 1 யோவான் 1:9 கூறுகிறது, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."

அக்கறையின்மை மற்றும் பாவத்திற்கு வழிவகுக்கும் நமது இயல்பான போக்கான புறக்கணிப்பை நாம் எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்? நம்மை நாமே தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 1 கொரிந்தியர் 9:27 இல், அப்போஸ்தலன் பவுல், " மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்" என்று எழுதியிருக்கிறார். அதாவது அவருடைய சரீரம் தானாக செய்ய விரும்பாததை செய்ய வைக்க, அவருடைய சொந்த சரீரத்தை பயிற்சி அளிக்க அவர் செயல்படவேண்டும் என்பதை புரிந்துக்கொண்டார். பவுல் தனது கருத்தை புரியவைக்க பல இடங்களில் தடகள உருவகங்களைப் பயன்படுத்தினார். ஒழுக்கம் என்பது ஒரு குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

காலையில் உங்கள் முதல் எண்ணங்கள் என்ன? நீங்கள் படுக்கையில் படுத்திருக்கும் போது நீங்கள் கண் விழித்தவுடன், உங்கள் முதல் சிந்தனை என்ன? இந்த வழியில் உங்களைப் பயிற்றுவிக்கவும்: காலையில் முதல் விழித்தவுடன், கிறிஸ்துவின் மீது உங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும், உங்கள் இயற்கையான பாவ ஆசைகளை எதிர்த்துப் போராட, உங்களுக்கு தேவனுடைய பெலன் எவ்வளவு தேவையென நினைவு கூர்ந்து உங்களை ஒப்புக்கொள்ளுங்கள். தேவன் உங்கள் போராட்டங்களை ஏற்கனவே அறிவார் என்பது மகத்தானது. நீங்கள் இன்னும் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து உங்களுக்காக மரித்தார் (ரோமர் 5:8). இப்போது, கிறிஸ்துவுக்குள், தேவனைப் பெற்றுக்கொள்ள முடியும்: "இதோ நான் இருக்கிறேன். நான் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

சங்கீதக்காரனின் அதிகாலை எண்ணங்களைப் பற்றி இந்த வேதப்பகுதி நமக்கு என்ன கற்பிக்கின்றன? அவர் என்ன செய்தார்? நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்குமுன், முதலில் தேவனை நினைப்பதை எப்படி நினைவூட்ட முடியும்?

கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். (சங்கீதம் 5:3)

உண்மை கோப்பு

ஒழுக்கம் - ஹீபோபியாசோ (Hippobius) (கிரேக்கு). குத்துச்சண்டை வீரர்கள், குத்துக்கள் முகத்தில் கண்ணின் கீழ் பகுதியில் அவை கருப்பு அல்லது நீலம் மாகும்வரை நிலைக்குலையும் படி குத்துதல் கொடுப்பதை விவரிக்கப் பயன்படுகிறது. தொடர்புடைய பத்திகள் : 1தீமொத்தேயு 4:7 - 8; யூதா 3:2; பேதுரு 1:5-6

அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். (சங்கீதம் 119:147)

தேவனுக்கு எல்லாம் தெரியும். நாம் எவ்வளவு பலவீனமாகவும் முட்டாளாகவும் இருக்க முடியும் என்பதையும், நம்மை அவருடைய பிள்ளைகளாக அவர் ஏற்றுக் கொண்ட போது நம்மிடமிருந்த அனைத்துக் "குப்பைகளையும்" அவர் அறிவார். அவர் எதையும் எண்ணாமல் நம்மைத் தெரிந்துகொண்டார். இங்கே அவர் நம்மை ஆக்கினைக்குள்ளாக தீர்க்க அல்ல, ஆனால் நம்மை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். நாம் நம் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும். நீங்கள் காலை எழுந்தவுடன், உங்கள் முதல் சிந்தனை, "ஆண்டவரே இங்கே நான் இருக்கிறேன். நான் உம்முடையவனாக இருப்பதற்காக நன்றி! என் வாழ்க்கையின் பல பகுதிகளில் முன்னேற்றம் தேவை என்பதை நான் அறிவேன், தேவனே, எனக்கு உம்முடைய பெலன் தேவை" என்பதாக இருக்கவேண்டும். இதை ஒவ்வொரு நாளும் நீங்கள் சொல்வதைக் கேட்க ஆண்டவர் ஏங்குகிறார்.

அதிகாலையின் முதல் தருணங்களில் இயேசுவின் மீது கவனம் செலுத்த உங்களைப் பயிற்றுவித்துக்கொள்ளுங்கள்; உங்கள் ரசீதுகளிலோ, உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ, உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் வேலைக்கோ அல்ல. அந்த நாளுக்குரிய எந்த செயல்களையும் ஆரம்பிக்கும் முன், அவருடைய சித்தத்தின்படி நடக்கவும், உங்களது குடும்பத்தை அன்புகூரவும் அவருடைய கிருபைக்காக அவரிடத்தில் கேட்டு ஜெபியுங்கள்.

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கலாத்தியர் 6:7)

எல்லாவற்றுக்கும் மேலாக, தேவனை நாம் முதலாவது வைத்தால், நமக்காக வைக்கப்பட்டிருக்கின்ற எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அறுவடை செய்வோம். தேவனிடத்தில் உங்கள் சிந்தனையை வையுங்கள், பின்னர் உங்கள் தியான நேரத்தை செலவிடுங்கள், ஆனால் மற்ற பகல் நேரத்திலும் நீங்கள் அவரிடம் சிந்தனையில் திரும்ப வேண்டும். நம்முடைய திருமணத்தின் பிரச்சனைகள் உட்பட, நாம் எந்தவொரு கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதும், தேவனை சார்ந்து கொண்டு கீழ்ப்படிய வேண்டும்.

எப்படி நமது எண்ணங்களை சீரமைக்க வேண்டும் என்று தேவன் சொல்லுகிறதை கவனியுங்கள்.

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். (கொலோசெயர் 3:1-2)

நீங்கள் ஒரு பிரச்சனையை அனுபவிக்கும்போது இந்த பயிற்சி எப்படி உங்கள் திருமணத்தில் உதவும்?

செயல் திட்டம்

ஒரு பிரார்த்தனையை எழுதுங்கள். உங்கள் மனதை எழுப்பும்படியும், அவரை எவ்வாறு தேடுவது என்று உங்களுக்குக் கற்பிக்கும்படியும், உங்கள் சிந்தைகளை மேலானவைகளில் அமையபண்ணவும் தேவனிடம் கேட்டு, ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

இறையாண்மையுள்ள நம் தேவன்

தேவனுடைய பிள்ளைகளாக மற்றும் அவருடைய ஊழியர்களாக, நாம் எதிர்கொள்ளும் சோதனைக்களை தேவன் அதை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார், மேலும் அதில் அவர் ஒரு நோக்கத்தையும் வைத்திருக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். சங்கீதம் 139:1-18ல் நம்முடைய நாட்கள் முன்னரே அவை ஒவ்வொன்றும் தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்கிறது. சிருஷ்டிக்கப்படுவதற்கும், இந்த பூமி நிலைப்படுத்தப்படுவதற்கும் முன்பே, அவைகள் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. வேதாகமம் கூறுகிறது, "ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." (எபேசியர் 2:10). ஒவ்வொரு சூழ்நிலையிலும், தேவன் ஏற்கனவே அறிந்து அதில் இருந்திருக்கிறார் என்ற அறிவு நமக்கு ஆறுதலைத் தருகிறது. அவர் ஒருபோதும் ஆச்சரியப்படுத்துவதில்லை. நீங்கள் சனிக்கிழமை காலை எழுந்தவுடன், உங்கள் மனைவி எரிச்சலூட்டும் ஒன்றைச் செய்கிறார், அல்லது உங்கள் மூன்று வயது குழந்தை தரையில் ஆரஞ்சு சாறு மற்றும் தானியங்களை கொட்டி விடுவது உங்களை கொஞ்சம் சூடு ஏத்தி இருக்கலாம், சரி ஆண்டவரே நீங்கள் இங்கே இருக்கிறீர் என்று நீங்கள் அமைதியாக சிந்திக்க முடியும். உங்கள் துணைவி உங்களை மன வருத்தப்படுத்துும்படி திட்டிவிடுகிறார்கள், அல்லது உங்களிடம் செய்து விடுவேன் என்று உறுதிபண்ண விஷயத்தை மறந்து விடுகிறார்கள், இது உங்களுக்கு எப்படி இருக்கும்? அப்பொழுது ஆண்டவரே நீர் இங்கேயே தான் இருக்கிறீர் என்று ஜெபியுங்கள். இது எனக்கு நேரிடும் என்று உமக்கு முன்பே தெரியும். எல்லா சூழ்நிலைகளையும் எனது நன்மைக்காகவே நீங்கள் ஆயத்தப்படுத்தி இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறீர்.

நம் எல்லா சூழ்நிலைகளிலும் கிறிஸ்துவை மகிமைப்படுத்த கற்றுக்கொள்ள முடியும். இந்த கவர்ச்சியான பொன்மொழியை எழுதி அல்லது மனப்பாடம் செய்து, ஒரு நல்ல அணுகுமுறையை வளர்ப்பதற்கான வழிகாட்டியாக பயன்படுத்தவும்:

நான் மற்றவர்கள் மீது கண்களை வைத்தால், நான் மன அழுத்தத்திற்கு ஆளாவேன். நான் என் மீது கண்களை வைத்தால், நான் மனச்சோர்வடைவேன் நான் என் கண்களை இயேசுவின் மீது வைத்தால், நான் ஆசீர்வதிக்கப்படுவேன்.

அதை உங்கள் குளிர்சாதன பெட்டியில் அல்லது உங்கள் கண்ணாடியில் ஓட்டி வையுங்கள், அப்பொழுது நீங்கள் ஒவ்வொரு காலையிலும் அதைப் பார்த்து இயேசு உங்களோடு கூட இருக்கிறார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனத்தின்படி, உங்களுக்குப் பின்னால் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? நாம் யாரை நம்ப வேண்டும்?

தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். (எபேசியர் 1:12)

தேவனின் இயல்பைப் பற்றி இந்த வேதப்பகுதி வெளிப்படுத்துவதை விவரிக்கவும்.

மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். (உபாகமம் 29:29)

நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்." (ஏசாயா 14:24)

கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். (ஏசாயா 25:1)

மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். (நீதிமொழிகள் 19:21)

அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். (2 தீமோத்தேயு 1:9)

பாடம் 10

அற்புதமான மறுபுறமாகுதல்

விசுவாசிகளாகவும், வாழ்க்கைத் துணைவர்களாகவும் நமது முதன்மையான இலட்சியம் என்னவென்றால், கிறிஸ்துவின் சாயலாக மாற்றப்பட வேண்டும், அவரது சித்தத்தை செய்து, நமது சிந்தனை மற்றும் செயல்களில் மென்மேலும் அவரைப் போலாக வேண்டும். நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனைகளுக்கும் தேவன் ஒரு திட்டத்தையும் நோக்கத்தையும் வைத்திருக்கிறார், அதாவது அவைகளை பயன்படுத்தி நம் வாழ்க்கையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்துகிறார்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வேதப்பகுயிலிருந்து நேர்மறையான விளைவுகளை பட்டியலிடுங்கள்.

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கூடவது. (யாக்கோபு 1:2-4)

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். (1 யோவான் 2:5)

இந்த மனமாற்றமடையும் செயல்முறையின் விளக்கத்தை மத்தேயு 14 இல் காணலாம். இயேசு ஜனங்களுக்கு ஊழியம் செய்துக் கொண்டிருந்தார். அவர் ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்தார், குணப்படுத்தினார் மற்றும் பிரசங்கித்தார், அந்த நாள் முடிவில் களைத்துப்போனார். அவர் அப்போஸ்தலர்களை கலிலேயா கடலுக்குச் சென்று, படகில் ஏறி மறுபக்கம் போகச்சொன்னார். அவர்களை அங்கே சந்திப்பதாக சொல்லியிருந்தார். அப்போஸ்தலர்கள் படகில் ஏறி மறுபக்கத்திற்கு பயணம் செய்யத் தொடங்கினர். இயேசு ஜெபிக்க அங்கேயே தங்கிவிட்டார்.

இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப்போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். அதற்குள்ளாக படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. இரவின் நாலாம் ஜாமத்திலே இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். பேதுரு அவரை நோக்கி:

ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். (மத்தேயு 14:22-31)

அவர்கள் கடலின் பாதி தூரத்தில் சென்று கொண்டிருக்கும்பொழுது, ஒரு புயல் அடித்தது. எனினும், அந்த புயல் வருவதை நன்கு அறிந்துதான் இயேசு தமது சீடர்களை அனுப்பினார். அவர் ஒரு நோக்கத்தோடு அவர்களை அங்கே அனுப்பினார், அதேபோல நமக்கும், அவர் அடிக்கடி செய்கிறார். இயேசு தண்ணீரில் நடந்து வந்ததை பார்த்தவுடன், "ஆண்டவரே, அது நீரே என்றால், தண்ணீர் மேல் நடந்து உம்மிடத்தில் வரும்படி எனக்குக் கட்டளையிடும்" என்றான். இயேசுவின் அழைப்பின் பேரில், பேதுரு தண்ணீரின் மேல் நடக்கத் தொடங்கினான். அவன் தனது கண்களை இயேசுவின் மேல் இருந்து விலக்கி புயலின் மேல் வைத்தபோது, மூழ்கத் தொடங்கினான். "ஆண்டவரே, என்னைக் இரட்சியும்" என்று பேதுரு கதறினபோழுது, இயேசு "உடனடியாக" கையை நீட்டினார் அவனை தூக்கி எடுத்தார்.

இயேசு பேதுருவிடம் படகிலிருந்து வெளியேறும்படி சொன்னபோது, பேதுரு தன் கண்களை கிறிஸ்துவின் மேல் பதிய வைக்கும் வாய்ப்பு இருந்தது, அவர் அந்த சூழலை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நம்பியிருந்தால், பேதுருவால் செய்ய முடியாததை சாத்தியமாக்க அவரால் கூடும். அவனுடைய விசுவாசம் அலைக்கழித்து, அவன் மூழ்கத் தொடங்கியபோது, பேதுரு கர்த்தருடைய உண்மையைப்பற்றியும், அவர் மீது தன் கண்களை பதிய வைத்திருப்பதின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறிந்து கொண்டான். சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பேதுரு பின்வரும் வார்த்தைகளை எழுதியபோது, அவனுடைய கண்ணோட்டத்தில் ஒரு மாற்றத்தை நீங்கள் பார்க்க முடியும்.

இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பல விதமான சோதனைகளினாலே துக்கப் படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். (1 பேதுரு 1:6-7)

உண்மை கோப்பு

உண்மைத்தன்மை - டோக்கிமியன் (Dochemian, கிரேக்கு) சோதிக்கப்பட்டு மற்றும் அங்கிகரிக்கப் பட்டது. ஒரு உலோகத்திலுள்ள அனைத்து அசுத்தங்களையும் அகற்றுவதற்கான செயல் முறையை விவரிக்கப் பயன்படுகிறது.

நேர்மையான மற்றும் தூய விசுவாசத்தை வளர்ப்பதற்கு சோதனைகள் அவசியமானது என்று உறுதியளித்து, திருச்சபையை ஊக்குவித்து பேதுரு எழுதுகிறான். சோதனைகளை நீங்கள் இந்த வழியில் எடுத்து தேவனோடு கூட ஒத்துழைத்தால், நீங்களும் சந்தோஷமடைய முடியும்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வேதப்பகுதி சோதனைகள், பாடுகள் பற்றியும், தேவன் அவைகள் மத்தியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றியும் என்ன சொல்கிறது என்பதை அடையாளம் காணவும்.

நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்திலே அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன். (சங்கீதம் 17:3)

தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். (சங்கீதம் 66:10)

வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். (நீதிமொழிகள் 17:3)

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. (யாக்கோபு 1:3,4)

நெருக்கடியில் இருக்கும் கணவன் அல்லது மனைவியாக, நாம் அடிக்கடி நம் கண்களை கிறிஸ்துவிடிலிருந்தும் மற்றும் அவருடைய வாக்குத்தங்களிலிருந்தும் விலக்கிக்கொள்கிறோம், சூழ்நிலைகளை காரணம் காட்டி சோர்ந்து போகிறோம். அனேக வேளைகளில், இயேசுவிடம் திரும்புவது நமது கடைசி நடவடிக்கையாகிறது. நமது சூழ்நிலைகளை காட்டிலும் நம் தேவன் அவருடைய வல்லமையும் உண்மையையும் நிரூபிக்க காத்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். நமது நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும் (எபிரெயர் 12:2) மேலும் அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பதால் நம்மை புயல்களுக்குள் அனுப்புகிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (எபேசியர் 1:11).

கிறிஸ்து தண்ணீரின் மீது நடந்தும், குணப்படுத்தியும், ஒரு மனிதனை மரணத்திலிருந்து எழுப்பியும், நமது பயத்தைப் போக்கியும் இயற்கையின் மீது அதிகாரத்தைக் காட்டினார், எனவே நீங்கள் உங்கள் துணையை நேசித்து அவர்களை அண்டிக்கொள்ளும்பொழுது தேவன் உங்களுக்காகவும் அற்புதங்களைச் செய்ய விரும்புகிறார். புயல்கள் மற்றும் சிரமங்களின் மத்தியில் நாம் ஒவ்வொரு நாளும் தேவனைப் பிரியப்படுத்தும் விதத்தில், நம் கண்களை அவர் மீது பதியவைத்து வாழ வேண்டும். வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், நாம் கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவை உண்டுபண்ணாததால், சமாதானம் இல்லாமல் போகிறது. நமது வழிகள் கடினமாக மாறும்போது, நாம் கவலையடைகிறோம், கோபப்படுகிறோம், மேலும் சந்தோஷத்தையும் பெலனையும் இழந்து போகிறோம்.

பேதுரு எழுதுகிறார், "ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப் படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்." (1 பேதுரு 4:16). யாரும் துன்பத்தை விரும்பமாட்டார்கள். ஆனால் ஒரு கணவன் மனைவிக்கு இது நமது உறவின் ஒரு பகுதியாக இருக்கிறது. தேவனே, எனக்கு ஏன் இப்படி நடக்கிறது? என்று யோசிப்பதைவிட, தேவனே, இந்த சூழ்நிலையின் மூலமாக என்னில் என்ன வெளிப்படுத்த விரும்புகிறீர்? என்று உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சுய-பரிசோதனை 1

அடுத்த ஏழு நாட்களுக்கு, சோதனைகளால் உங்கள் திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் தகுதிபெற செய்பவைகளை எழுதுங்கள். இது தேவன் உங்களை மாற்ற விரும்பும் பகுதிகளை அடையாளம் காட்டும். தேவனுடைய இயல்பிலிருந்து நீங்கள் பின்தங்கியிருக்கும் மனோபாவங்கள் - கோபம், பொறுமையின்மை, மேலும் பல - உங்களில் என்னென்ன வெளிப்படுத்தப்பட்டது என்பதை விவரிக்கவும்.

நாள் 1: _____

நாள் 2: _____

நாள் 3: _____

நாள் 4: _____

நாள் 5: _____

நாள் 6: _____

நாள் 7: _____

சோதனைகளை தேவனுடைய வழியில் பார்க்காமல் இருப்பதினால் பல திருமண பிரச்சனைகள் வருகின்றன. இந்த தோல்விகளுக்கு, தேவனிடமும் உங்கள் துணைவரிடமும் மன்னிப்பு கேட்பதன் மூலம் இதற்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.

பாடுகள் தேவனுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது உள்ளான மனமாற்றத்திற்கும் மற்றும் அவரது மகிமைக்கும் வழிவகுக்கும். மூன்று ஆதாரங்களிலிருந்து போராட்டங்கள் உருவாகின்றன: உலகம், மாமிசம் மற்றும் பிசாசு. ஆம், யோபு 1,2 அதிகாரங்களில் தேவன் செய்தது போல, சில சமயங்களில் நமக்கும் தொந்தரவுகளை உண்டாக்க சாத்தானுக்கு அனுமதி அளிக்கிறார். நீங்கள் தேவனுடைய பெலனுக்காக அனுதினமும் அவரை சார்ந்து கொள்ளவில்லை என்றால் (சங்கீதம் 88:9) மேலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய ஞானத்தைத் தேடவில்லையென்றால் (யாக்கோபு 1:5), உங்களை நம்புவதே உங்களுக்கு சோதனையாகும். தேவனிடமிருந்து விலகிச் செல்வது நமது பாவ தன்மையை வலிமைப்பெற

செய்கிறது (கலாத்தியர் 5:16). மாம்ச கிரியைகளும், நடத்தைகளும் தேவனுடைய தன்மையின் பிரதிபலிப்பு அல்ல (கலாத்தியர் 5: 19-26), நாம் ஐக்கியத்தில் இல்லாதபோதும் (எபிரெயர் 10:24-25) அல்லது தேவன் நம்மை ஆவிக்குரிய ரீதியாக மாற்றுவதற்கு நம் துணைவியை பயன்படுத்துகிறார் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளாதபோதும் இவை பெரும்பாலும் நம்மைத் தொந்தரவு செய்கின்றன.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனம் எப்படி உங்கள் மகிமைப்படுத்தாத மற்றும் பாவமான நடத்தை குறித்த உங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறதை விவரிக்கவும்.

மனுஷருக்கு நேரிடுகிற [வழக்கமான சோதனையை அல்லாமலோ அல்லது மனித சக்திக்கு அப்பாற்பட்டதோ அல்ல] சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார் [அவருடைய வார்த்தைக்கு-அவர் நம்பிக்கையுள்ளவரும் உம் மனதுருக்ககும் உள்ளவருமாயிருக்கிறார்]; உங்கள் திராணிக்கு மேலாக [தாங்கக்கூடிய] நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக [இறந்தகாலத்தில் மற்றும் தற்பொழுது], சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான [அதில் விழுந்து விடாமல் சந்தோஷமாக சோதனையை மேற்கொள்வீர்கள்] போக்கையும் உண்டாக்குவார். (1 கொரிந்தியர் 10:13)

கிறிஸ்துவில் எந்த சோதனையும் நம் திறனுக்கு அப்பாற்பட்டதல்ல, ஆனால் நாம் பூரணமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் சொல்லவில்லை. நாம் அனைவருமே சில நேரங்களில் தோல்வியடைவதுண்டு. இருப்பினும், நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்று, தேவனிடம் உதவி கேட்க வேண்டும். இந்த வழியில், கிறிஸ்துவில் மாற, வளர மற்றும் முதிர்ச்சியடைய தேவனுடன் நாம் ஒத்துச்செல்ல வேண்டும். நாம் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட நொடியிலிருந்தே, மாற்றத்தின் பயணம் தொடங்குகிறது. இந்த சாலையில் நம் மரணம் வரை பயணிப்போம். நாம் அவருடன் பரலோகத்தில் இருக்கும் வரை நாம் முடித்துவிட்டோம் என்று நினைக்கும் ஒரு காலம் இருக்காது (ரோமர் 8:22-23; 1 யோவான் 3:2-3).

இந்த கிரியையை உங்களில் செய்யும்படி தேவனிடத்தில் கேட்கும் ஜெபமாக இதை வாசியுங்கள்.

நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசு கிறிஸ்துவைக் கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, உங்களில் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென். (எபிரெயர் 13:20-21)

இணை பணியாளர்கள்

தேவன் நம் குடும்பங்களைப் பூரணமாக விரும்புகிறார். அவர் உங்களுக்காக பரிந்துப்பேசவும், மற்றும் தம்மை உண்மையுள்ளவராகவும் வல்லமையுள்ளவராகவும் காட்ட விரும்புகிறார், ஆனால் முதலில் நீங்கள் அவரை உங்கள் குடும்பத்தின் மீது ஆண்டவராக இருக்க அனுமதிக்க வேண்டும்.

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. (சங்கீதம் 127:1)

நீங்களும் தேவனும் முன்னணி பணியாளர்களாக, அவருடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர் கீழ்ப்படிதலை ஆசீர்வதிக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது (யோசவா 1:8; சங்கீதம் 18:20-21). கிறிஸ்துவுடனான நெருக்கமான உறவில் நாம் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், தேவன் நம் சார்பாக பரிந்து பேச முடியுமா? (யோவான் 9:31; எபிரெயர் 11:6)? அவர் உண்மையுள்ளவர்தான், ஆனால் நமது பங்கை நாம் செய்ய வேண்டும் (பிலிப்பியர் 2:12-13). நீங்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமானால், நீங்கள் ஒவ்வொரு நாளும் அவருடன் இணைந்திருக்க வேண்டும். அப்பொழுது நீங்கள் ஒரு மாற்றத்தையும் நிலையான அஸ்திபாரத்தின்மேல் நிற்கிற அனுபவத்தையும் பெறுவீர்கள். மீண்டும், தேவன் உங்களை கீழ்ப்படிதலால் செய்ய அழைத்ததை அதிசயத்தால் செய்ய மாட்டார்.

கணவனும் மனைவியுமாக, கிறிஸ்துவின் ஊழியர்களாக, சேவைக்கான முக்கியமானது உங்கள் வாழ்க்கைத் துணை மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு அல்ல, அல்லது உங்கள் மனைவியிடமிருந்து பெறப்படும் அன்பும் அல்ல, ஆனால் அது இயேசு கிறிஸ்துவின் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பாகும். ஒருவர் தன் துணையை மட்டும் ஆதரவிற்காக பார்ப்பது வலியையும் மனச்சோர்வையும் கொண்டுவரும். நமது உண்மையான வெகுமதி தேவனுடைய ஆலோசனைக்கு தனிப்பட்ட விதத்தில் கீழ்ப்படிதலில் இருந்து வருகிறது. கணவன் - மனைவியிடமிருந்து அடிக்கடி புகார் கூறுவது தெரிந்ததே, அவர்களின் குடும்ப செல்லப்பிராணியிடமிருந்து கிடைக்கும் நன்றியுணர்வை விட அவர்களின் மனைவியிடமிருந்து குறைவான நன்றியுணர்வே கிடைக்கிறது என்பதாகும். தேவனிடத்தில் அன்பும் சேவையும் செய்வதே உங்கள் முயற்சிகளுக்கு உந்துதலாக இருந்தால், உங்களுடைய எந்த நன்றியுணர்வும் அல்லது விளைவும் உங்கள் துணைக்கு சேவை செய்வதிலிருந்தும், அவரது ஆசைகளையும் விருப்பத்தையும் நிறைவேற்றுவதிலிருந்தும் தடுக்காது. பரலோகத்தில் இருக்கும் தன் பிதாவை பிரியப்படுத்தி ஊழியம் செய்யும்- ஒரே நோக்கத்தோடு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.

இந்த வசனத்தை குறித்ததான உங்கள் யோசனையை விவரியுங்கள்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்களும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

புத்திசாலித்தனமான முறைகள் தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான திறவுகோல்கள் அல்ல. அவருடன் கொண்டுள்ள உறவே அதற்குத் திறவுகோல். மனிதனின் சிறந்த திட்டங்களை அவன் பற்றிக்கொண்டால், தேவன் அதை முறியடிப்பார். இந்தப் பயிற்சி புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் உபகரணங்கள் உங்கள் திருமணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அந்த உபகரணங்கள் ஒரு வழிமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் மெய் அர்த்தமானது தேவனுக்கு அர்ப்பணித்து அவருடைய சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றும்போது வருகிறது. அவருடைய வார்த்தை மற்றும் ஜெபத்தைப்பற்றிய ஆய்வே முதன்மையான உபகரணமாகும். நாம் தேவனுடைய முகத்தை தொடர்ந்து தேடுவதால், தேவனுடைய ஞானம் மற்றும் வழிநடத்தும் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

நாம், நமது வாழ்க்கைத் துணைவர்களுக்கு ஊழியம் செய்யும் போது நமது குடும்பத்தை கட்டியெழுப்புவதற்கான அஸ்திபாரத்தின் நேர்மை, இயேசு கிறிஸ்துவுடனான நமது உறவின் வலிமையுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம். அனுதின ஜெபம், வேத வாசிப்பு மற்றும் கீழ்ப்படிய கூடிய விருப்பம் மூலமாக நம்மை மாற்றி, ஒரு பரிசுத்தப்படுத்துகிற, மற்றும் தெய்வீக கணவன்-மனைவியாக மாற்றியமைகிற தேவனோடு கூட பணியாற்றுகிறோம். நாம் ஒழுக்கமாகவும், பக்தியுடனும் இருக்க வேண்டும், எப்போதும் ஒழுக்கத்துடனும் பக்தியுடனும் இருக்கும்பொழுது, தேவனுடைய மகிமையான வாக்குத்தத்தம் நமக்காக காத்திருக்கிறது.

நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுவாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 1:1-4)

நீங்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் சமாதானம், அறிவு, தெய்வீக வல்லமை மற்றும் அந்நாளின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தக்கதாக ஞானம் இவைகளுக்காக ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்றால், நீங்கள் அதை செய்வீர்களா? அதைத்தான் தேவன் தெளிவாக நமக்கு வாக்குத்தத்தம் தந்திருக்கிறார், நாம் முதலாவது ஆண்டவரைத் தேடினால், அந்த நாள் முழுவதும் அவரிடம் கேட்டுக் கொண்டேயிருந்தால் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுகளில் ஆழமாக தேடுங்கள்

இந்த வசனங்களிலுள்ள தேவனுடைய வாக்குத்தத்தங்களை அடையாளம் காணவும்.

மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். (லூக்கா 11:9-13)

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தபோது, அவர் நம் ஒவ்வொருவரின் பெயரிலும் கிருபை, அறிவு, ஞானம் மற்றும் வல்லமையை சேர்த்துவைத்தார் (எபேசியர் 1: 3). இருப்பினும், அவருடைய நாமத்தை பயன்படுத்தினால் உங்களுடைய கணக்கில் உள்ளதை நீங்கள்

எடுத்துக்கொள்ள முடியும், அவரைப் ஏற்றுக்கொண்டு நம்புவோருக்கு மட்டுமே அவர் அவருடைய நாமத்தை தருகிறார்.

நீங்கள் சமீபத்தில் எத்தனை முறை வங்கிக்குச் சென்றிருக்கிறீர்கள்? தியான நேரத்தை செலவிட நீங்கள் முயற்சிகள் எடுத்தீர்களா? சில நிமிடங்கள் தேவனோடு கூட தனியாக இருக்க நினைத்தது கூட கவனச்சிதறலில் முடிந்ததா? தோல்வி ஒருபோதும் உங்களை தேவனிடமிருந்து திசை திருப்ப விடாதீர்கள். அவருடைய உதவியைக் கேட்டு, அதை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் சோர்வினாலோ அல்லது உங்கள் கணக்கு செயல்பாடு இல்லாததினாலோ அது செயலிழந்து போகிறதற்கு அனுமதித்து வஞ்சிக்கப்பட்டு போகாதீர்கள்.

தொடர்ந்து கட்டுங்கள்

அவருடனான உங்கள் உறவு பலவீனமாகவோ அல்லது பழையதாகவோ ஆகிவிட்டது என்று தேவன் வெளிப்படுத்தினால், முதலில் செய்ய வேண்டியதென்னவென்றால் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் (1 யோவான் 1: 9). அவரிடம், "என்னை மன்னிக்கவும். நான் மறந்துவிட்டேன். ஆதியில் வைத்திருந்த அன்பை விட்டுவிட்டேன். உம்முடன் ஐக்கியப்படுவதற்கு- வாழ்க்கையின் கடமைகள், ஆசைகள் மற்றும் பிரச்சனைகள், என்னைத் திருப்புவதற்கு அனுமதித்து விட்டேன்."

பின்னர் புதிதாக தொடங்க உறுதியளியுங்கள். ஒரு அதிகாரத்தைப் படிக்க தினமும் பதினைந்து நிமிடங்களோடு தொடங்குங்கள், அல்லது தேவன் உங்களுடன் பேசும் வரைக்கும் படியுங்கள். அவரை உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன், அவருடைய பிரசன்னத்தில் உங்களையே அர்ப்பணித்து, துதித்து, ஜெபத்தை பதினைந்து நிமிடம் தொடங்குங்கள். நீங்கள் யோவான் புத்தகத்தை படித்து முடித்ததும், நீங்கள் படித்ததை தியானியுங்கள்.

இறுதியாக, நாட்குறிப்பை வையுங்கள். "நீர் இன்று என்னிடம் ஏதாவது பேசுவீர் என்று எதிர்பார்க்கிறேன்" என்று நீங்களும் தேவனும் பேசுகிற தியான நேரத்தை குறித்து வையுங்கள். தேவனிடத்தில் காத்திருந்து அவர் உங்களுக்கு தருகிறவைகளை தேதியுடன் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு சில வழிகள் அல்லது ஒரு ஜெபத்தை கொடுக்கலாம் அல்லது அவரது வாக்குத்தத்தங்களை உங்களுக்கு நினைப்பூட்டலாம்.

ஒரு நாட்குறிப்பை வைத்திருப்பது, தேவன் என்ன செய்தார் என்பதை திரும்பிப் பார்க்கவும், நமது தற்காலிக சோதனைகளில் நமது பெலனை புதுப்பித்துக் கொள்ளவும் உதவுகிறது. ஒரு நாள், நீங்கள் நாட்குறிப்பை திருப்பிப் பார்க்கலாம், தேவன் எப்படியெல்லாம் உங்களோடு பேசினார் என்று எழுதப்பட்டதை பார்த்து நீங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கலாம்.

நெருங்கிய உறவு என்பது ஒரு செயல்முறையாகும். தினமும் பதினைந்து நிமிடங்களோடு தொடங்குங்கள், அது வளர்ந்து கொண்டே செல்லும். நீங்கள் எப்படி கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டுமெனவும், இடைவிடாமல் ஜெபம் பண்ணவும் மற்றும் நாள் முழுவதும் அவரோடு கூட ஐக்கியத்தில் இருக்கவும் கற்றுக்கொள்வீர்கள். இந்த உறுதியான அஸ்திபாரத்தின் மீது, நீங்கள் ஒரு நிலையான திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க முடியும்.

மேலும் தியானநேர வழிமுறைகளுக்கு, பின் இணைப்பு C ஐ பார்க்கவும்: *தேவனுடனான அனுதின நெருங்கிய உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.*

பின் இணைப்பு ஆதாரங்கள்

இந்த இணைப்புகள் கூடுதல் ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. அவை இந்த ஐந்து தொகுதிகளிலும் காணப்படுகின்றன, ஆனால் எல்லா பின்இணைப்புகளும் ஒவ்வொரு தொகுதியிலும் சேர்க்கப்படவில்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட பின் இணைப்பை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், கீழே உள்ள பட்டியலில் அது எங்குள்ளது என்பதைக் கண்டறியவும்.

பின் இணைப்பு A: அர்ப்பணிப்பு கடிதம்	தொகுதி 1
பின் இணைப்பு B: உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஒப்புவித்தல்	தொகுதி 1
பின் இணைப்பு C: தேவனுடனான அனுதின நெருங்கிய உறவை வளர்ப்பது	தொகுதி 1
இணைப்பு D: பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்	தொகுதி 1
பின் இணைப்பு E: பயனுள்ளதை கேட்குதல் சுய மதிப்பீடு	தொகுதி 2
பின் இணைப்பு F: உங்கள் அன்பான தகவல் தொடர்புகளை மேம்படுத்துதல்	தொகுதி 2
பின் இணைப்பு G: சூழற்சியை உடைத்தல்	தொகுதி 2 & 3
பின் இணைப்பு H: கணவனின் தேவைகள்	தொகுதி 3
பின் இணைப்பு I: எதிர்ப்பிற்கு வேதாகம அடிப்படையில் கணவருக்கான பதில்கள்	தொகுதி 3
பின் இணைப்பு J: ஒரு கணவன் தன் மனைவியைப் பரிசுத்தமாக்கும் வேதாகம வழிகள்	தொகுதி 3
பின் இணைப்பு K: மனைவியின் தேவைகள்	தொகுதி 3
பின் இணைப்பு L: தோழமையின் தேவைகள்	தொகுதி 3
பின் இணைப்பு M: பொதுவான தடைக்கற்கள்	தொகுதி 3-5
பின் இணைப்பு N: திருமணத்தில் ஆண்களுக்கான சரீரத்தின் நெருங்கிய உறவு	தொகுதி 4
பின் இணைப்பு O: திருமணத்தில் பெண்களுக்கான சரீரத்தின் நெருங்கிய உறவு	தொகுதி 4
பின் இணைப்பு P: நம்பிக்கை மற்றும் மன்னிப்பு	தொகுதி 2-5
பின் இணைப்பு Q: திருமணத்தில் சுய மதிப்பீடு	தொகுதி 5
பின் இணைப்பு R: சொற்களஞ்சியம்	தொகுதி 1-5

பின் இணைப்பு A

உறுதிப்பாட்டின் கடிதம்

அன்புள்ள சீஷரே,

இந்தப் பாடங்களைத் தொடங்குகிற நீங்கள், உங்கள் திருமணத்திற்கான வழிகாட்டுதல் மற்றும் ஞானத்திற்காக அவரைத் தேடும்போது தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று நான் உங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.

அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். (எபிரெயர் 11: 6)

பயிற்சி புத்தகங்களை முடிக்க தீவிர அர்ப்பணிப்புடன் இருக்குமாறு நான் உங்களுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன். நீங்கள் இதை தொடங்குவதற்கு தேவன் வழிநடத்தியிருந்தால், கண்டிப்பாக நீங்கள் இதை முடிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார் என்பதை அறியுங்கள். பின்வரும் உறுதிப்பாட்டைப் படித்த பிறகு, **கீழே கையெழுத்திட்டு தேதியிடுங்கள்.**

தேவன் சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தவும், அவருடைய சித்தத்தை செய்வதற்கான கிருபையின் "வல்லமையை" பெற்றுக்கொள்ளவும் அவரை நீங்கள் நம்பி இருக்க வேண்டும் என்பதே எனது ஜெபம்.

பயணம் முழுவதும் ஆசீர்வாதமாகியிருங்கள்,

பாஸ்டர் கிரேக் காஸ்டர்

முடிப்பதற்கான உறுதியளிப்பு

எனது திருமணத்திற்கான தேவனுடைய சித்தம் மற்றும் வழிகாட்டுதலை பெற்றுக்கொள்ளவும், எல்லா வகுப்புகளிலும் தவறாமல் கலந்து கொள்ளவும் (பதிவு செய்யப்பட்டிருந்தால்), எல்லா தொகுதிகளையும் படித்து முடிக்கவும், எனக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களை செய்து முடிக்கவும் மேலும் என் வாழ்க்கைத் துணைக்காக ஜெபிக்கவும் உறுதியளிக்கிறேன்.

வாழ்க்கைத் துணைவரின் கையொப்பம் தேதி

ஒவ்வொரு வாழ்க்கைத் துணைவர்களும் உங்களுடைய பயிற்சி புத்தகத்தில் கையெழுத்திட வேண்டும். நீங்கள் ஜோடியாயிருந்து ஒரு பயிற்சி புத்தகம் மட்டும் இருந்தால், தயவுசெய்து மற்றொரு பயிற்சிப்புத்தகத்தை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது முழுத் தொடரை (இலவசமாக) FDM.World இல் பதிவிறக்கம் செய்யுங்கள். இந்த தொடரை முடிக்க ஒவ்வொரு வாழ்க்கை துணைக்கும் அவர்களின் சொந்த தனி பயிற்சி புத்தகம் தேவை.

பின் இணைப்பு B

உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்தல்

திருமணத்தின் சில பகுதிகளில் நீங்கள் போராடிக்கொண்டிருக்கலாம் மற்றும் இந்தப் போராட்டங்கள் உங்களின் பலவீனமான அல்லது சீரற்ற ஆவிக்குரிய வாழ்க்கையின் விளைவு என்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். நாம் அவருடைய திருவருளுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது தேவன் நம்மை ஆசீர்வதிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் பலப்படுத்தவும் நமக்கு வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார்.

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார். (சங்கீதம் 29:11)

உங்கள் வாழ்க்கையில் தேவனுக்கு முதலிடம் கொடுக்கவும், திருமணத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிற பகுதியை நிறைவேற்றவும் உதவியை கேட்டு, ஆண்டவரிடத்தில் ஒரு ஜெபத்தை எழுதுங்கள்.

ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்ததில்லை என்றால், ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் அவரோடு கூட உறவை கொள்ளும் வழியையும் வழங்கியுள்ளார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். உங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்க நீங்கள் பின்வரும் சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.

1. நீங்கள் ஒரு பாவி என்பதை ஏற்றுக் கொண்டு ஒப்புக்கொள்ளுங்கள்.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, (ரோமர் 3:23)

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோமர் 6:23)

2. உங்கள் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் என்றும், பாவங்கள் மன்னிக்கப்படவும் மற்றும் அவரோடு ஒப்புரவாகவும் பாவிகளுக்கான ஒரே வழி அவர்தான் என்பதையும் விசுவாசிக்க வேண்டும்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14: 6)

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். (அப்போஸ்தலர். 4:12)

3. இயேசுவிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புங்கள் (மன்னிப்பு), மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். (அப்போஸ்தலர் 3:20)

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். (ரோமர் 10: 9)

4. இயேசுவை உங்கள் இருதயத்தில் **அழைத்து**, அவரை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)

கிறிஸ்துவுடனான உங்கள் புதிய உறவைத் தொடங்க பின்வரும் ஜெபத்தை செய்யுங்கள்.

கர்த்தராகிய இயேசுவே, நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேன். என் பாவத்திற்காக நான் மனவருந்துகிறேன். என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து அதற்கான விலைக் கிரயத்தை செலுத்தி அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். தயவுசெய்து என் இருதயத்திற்குள் வாரும். உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும் மேலும் உமது சீஷனாக இருக்க எனக்கு உதவிடும். என்னை மன்னித்து என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி. நான் இப்போது தேவனுடைய பிள்ளையாக இருப்பதற்காகவும், ஒரு நாள் பரலோகத்திற்கு உம்மைப் பின்பற்றி வருவேன் என்பதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

பின் இணைப்பு C

தேவன் உடனான நெருங்கிய உறவை வளர்த்தல்

இரட்சிப்பின் மூலம் பெறப்பட்ட மிகப்பெரிய வரம் என்னவென்றால் தேவனுடன் நெருங்கிய, மற்றும் சார்ந்திருக்கும் உறவைக் கொண்டிருப்பதேயாகும். அவர் உங்களிடமிருந்து அதைவிட அதிகமான ஒன்றையும் எதிர்பார்ப்பதில்லை.

நேரத்தை நிர்ணயங்கள்.

நாளின் சிறந்த நேரத்தை (காலை அல்லது மாலை) தேர்ந்தெடுத்து, தேவனுடன் அனுதின தியானத்தில் ஈடுபடுங்கள். உங்களால் அதை செய்ய முடியாது என்று நினைத்து சோர்ந்துவிடாதீர்கள். சிறியதாகத் தொடங்குங்கள், பின்னர் நீங்கள் வளரும்போது நேரத்தை அதிகரியுங்கள். ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்களுடன் தொடங்குங்கள்.

வேதாகமத்தில் ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுங்கள்

ஒரு அதிகாரத்தை (அல்லது அது நீண்ட அதிகாரமாக இருந்தால் குறைவாக) அல்லது சில வசனங்களைப் படித்து, அதைப் பற்றி தியானியுங்கள். கூடுதலாக, அனுதின தியான புத்தகத்திலிருந்து நீங்கள் படிக்க விரும்பலாம்.

ஜெபம்.

குறிப்பாக நீங்கள் படித்த சத்தியத்திற்காக ஜெபியுங்கள். அதை உங்கள் வாழ்வில் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்தும் படி தேவனிடத்தில் கேளுங்கள். அவருடைய அதிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்து, அதற்கு கீழ்ப்படியக்கூடிய தாழ்மைக்காக ஜெபியுங்கள்.

நாட்குறிப்பு (டேரி) எழுதுங்கள்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக உங்கள் பிரார்த்தனைகள், அனுபவங்கள், யோசனைகள் அல்லது பிரதிபலிப்புகளை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு எந்த வசனங்கள் சிறப்பாக இருந்தது என்றும், தேவன் உங்கள் இருதயத்தோடு கூட ஏதாவது பேசியிருந்தால் அவைகளையும் எழுதிவையுங்கள்.

மீண்டும் ஜெபியுங்கள்.

உங்கள் ஜெபத்தில் நோக்கமாய் இருங்கள். உங்களுக்கு வழிகாட்ட ACTS முறையைப் பயன்படுத்தவும்:

- **A** -தொழுதுகொள்ளுதல்- தேவனை துதித்தல் மற்றும் ஆராதித்தல்.
- **C** -அறிக்கையிடுதல்- தெரிந்து செய்த பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புங்கள்.
- **T** -நன்றி - உங்கள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதங்களுக்கு நன்றியைத் செலுத்துங்கள்.
- **S** -விண்ணப்பம்— உங்கள் தேவைகளுக்காகவும் மற்றவர்களின் தேவைகளுக்காகவும் பணிவுடன் மன்றாட்டை ஏற்றுகங்கள்.

உங்கள் நாள் முழுவதும் அவருடைய பிரசன்னத்தை அறியவும் ஒப்புக்கொள்ளவும் உதவுமாறு தேவனிடம் கேட்டு ஜெபத்தை முடியுங்கள்.

பின் இணைப்பு D

பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள்

தேவனுடனான உங்கள் உறவை ஆழப்படுத்த பல சிறந்த புத்தகங்கள் இருந்தாலும், உங்களுக்கு வழிகாட்டவும், கற்பிக்கவும், சவால் விடவும் பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறோம்.

சீஷத்துவ புத்தகங்கள்

Christian Foundational Truths: A Strong Foundation for a Disciple by Craig Caster
Experiencing God: Knowing and Doing the Will of God by Henry T. Blackaby,
 Richard Blackaby, Claude V. King
Man to Man by Charles R. Swindoll
Men of Courage: God's Call to Move beyond the Silence of Adam by Dr. Larry Crabb
Parenting Is a Ministry series by Craig Caster

தியான புத்தகங்கள்

Daily Experience with God by Andrew Murray
Drawing Near: Daily Readings for a Deeper Faith by John F. MacArthur
Every Day with Jesus: First Steps with New Believers by Greg Laurie
Experiencing God: Knowing and Doing the Will of God by Henry T. Blackaby, Richard
 Blackaby, and Claude V. King
Meet the Bible: A Panorama of God's Word in 366 Daily Readings and Reflections
 by Brenda Quinn and Philip Yancey
Moments Together for Couples by Dennis and Barbara Rainey
My Utmost for His Highest by Oswald Chambers On the Other Side of the Garden:
Biblical Womanhood by Virginia Ruth Fugate
Streams in the Desert by Mrs. Charles E. Cowman
The Love Dare Day by Day. A Year of Devotions for Couples by Stephen and Alex
 Kendrick
The Power of a Praying Wife by Stormie Omartian
The One Year Book of Psalms by William J. Peterson and Randy Petersen
Understanding Teens by Craig Caster

சிறார்கள்க்கும் இளைஞர்களுக்கும்மான தியான மற்றும் சீஷத்துவ புத்தகங்கள்

Bad to the Bone: Fifteen Young Bible Heroes Who Lived Radical Lives for God by
 Miles McPherson
Favorite Bible Stories by Carolyn Passig Jensen (various ages)
God and Me! Devotions for Girls by multiple authors, including Lynn Marie-Ittner
 Klammer, Diane Cory, Linda M. Washington, and Jeanette Dall (various ages)
Gotta Have God: Fun Devotions for Boys, Ages 2-5 by Lynn Marie-Ittner Klammer
Gotta Have God: Cool Devotions for Guys by multiple authors including Legacy Press, Linda M. Washington, and
 Jeanette Dall (various ages)
Growing Little Women: Capturing Teachable Moments with Your Daughter by Donna
 J. Miller, with Linda Holland
Talksheets by David Lynn (various books for junior high and high school) Youth
Devotions by Josh McDowell

பின் இணைப்பு R

சொற்களஞ்சியம்

இந்த வரையறைகள் ஆங்கில மொழியின் வெப்ஸ்டரின் புதிய சர்வதேச அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது, ஜி&சி மெரியம் நிறுவனம், மற்றும் முழுமையான வார்த்தை ஆய்வு அகராதி, ஸ்பைரோஸ் சோடியாடஸ், AMG வெளியீட்டாளர்கள்.

நிலைத்திரு: பின்பற்று, நல்லுணர்வோடு, ஒத்துப்போ, உறுதியாக நில்

உறுதி: உறுதி செய்ய; ஒன்று உண்மையானது என்பதை ஆதரவை முறைப்படி அல்லது தெளிவுபடக் கூறு வலியுறுத்துங்கள்;

ஆணவம் அல்லது பெருமை: பிறரைவிடத் தன்னை மேலாகவும் முக்கியமானவராகவும் கருதுகிற; தற்பெருமை கொண்ட; செருக்கான; திமிரான. பெருமை: சிறப்பான ஒன்றைச் செய்யும்போது அல்லது மதிப்பு வாய்ந்த ஒன்றை அடையும்போது தனக்கு உண்டாகும் மகிழ்வுணர்வு, பெருமை உணர்ச்சி, பெருமிதம்.

எல்லாவற்றையும் தாங்குகிறது: தாங்கும், *ஸ்டீகோ*(Stego ,கிரேக்கம்) மறைக்க, அன்பு மற்றவர்களின் தவறுகளை மறைக்கிறது அல்லது மூடுகிறது, கப்பல் தண்ணீரைத் தடுக்கிறது அல்லது கூரை மழையைத் தடுக்கிறது.

விசுவாசித்தல்: *பிஸ்டேயோ*(Pisteo, கிரேக்கம்) எதையாவது நம்புவது அல்லது உறுதியாக கற்றுக்கொண்டதை. இது எதிர்பார்ப்பு நம்பிக்கையின் அணுகுமுறையை குறிக்கிறது.

வீண்பெருமை பேசு: தன்னைப் பற்றியோ, அல்லது தன்னைப் பற்றிய விஷயங்களைப் பற்றியோ, பெருமையாகப் பேசுவது; பெருமை கொள்ளுவது

தோழமை: உடன் வந்தவர் அல்லது ஒருவருடன் இணைந்திருப்பவர்; ஒரு துணை, ஒரு கூட்டாளி, ஒரு வாழ்க்கைத் துணை அல்லது தோழராக சில சிறப்பு உறவுகளின் ஆர்வம்.

ஒப்பிடத்தக்கது: ஒருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, மறுபக்கம், எதிரெதிர் பகுதி, துணை, தோழமை, ஆனால் ஒரே மாதிரி இல்லை.

சமரசம்: பரஸ்பர இணக்கப்பாடுகளால் வேறுபாடுகளைத் தீர்த்தல்.

திருத்தம்: எதையாவது அதன் சரியான நிலைக்கு எப்படி மீட்டெடுப்பது, விழுந்த ஒன்றை உத்தம நிலைக்கு அமைப்பது அல்லது தெய்வீக வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது என்று தேவனுடைய வார்த்தை சொல்கிறது.

தீட்டுப்படுத்தல்: *மியானோ* (Miano, கிரேக்கம்). கண்ணாடியைக் கறைபடுத்துவது போல நிறத்தைக் கறைபடுத்துவது, சாயம் பூசுவது, மாசுபடுத்துதல், அசுத்தப்படுத்துதல்.

ஓழுக்கம்: *ஹூபோபியாசோ* (Hupopiaso, கிரேக்கம்). குத்துச்சண்டை வீரர்கள் அடிப்பதை விவரிக்கப் பயன்படுகிறது; ஒருவரைக் கட்டுப்பாடாகவும், பணிவாகவும் நடக்கப் பயிற்று; ஓழுக்கமுறைப் பயிற்சியளி (தொடர்புடைய பத்திகள்: 1தீமோத்தேயு 4: 7-8; யூதா 3; 2 பேதுரு 1: 5-6)

தெய்வீக வல்லமை: வல்லமை, *டுனாமிஸ்* (Dunamis, கிரேக்கம்). மாறும் வலிமை, அல்லது தேவனால் மட்டுமே செய்யக்கூடியதைச் செய்யும் திறன்.

கோட்பாடு: வாழ்க்கைக்கும், தெய்வ பக்திக்கும், மற்றும் குடும்பத்திற்கும் தேவையான தேவனுடைய சத்தியத்தின் விரிவான மற்றும் முழுமையான தெய்வீக அறிவுரையை வழங்குகிறது.

பக்தி விருத்தி: *ஓய்கோடோம்* (Oikodome, கிரேக்கம்). ஒருவரின் ஆவிக்குரிய இலாபத்திற்காக அல்லது முன்னேற்றத்திற்காக உருவாக்குதல்; ஒரு வீடு அல்லது அமைப்பை உருவாக்குவதைக் குறிக்கப் பயன்படுகிறது.

எல்லாவற்றையும் சகித்துக்கொள்: சகித்துக்கொள்ளல், *ஹுபோமெனோ* (Hupomen, கிரேக்கம்). கீழ் நிலைத்திருத்தல், தாங்குதல், துன்பம், துன்பங்களின் சமை போல. நோயாளி ஒப்புதல், விசுவாசம் மற்றும் நம்ப முடியாத போது நிலைத்திருத்தல்

ஈர்க்கப்பட்டது: *சாகா* (Saga, எபிரேய). ஏசாயா இந்த வினைச்சொல்லைத் போதையினால் மயங்குதல் வழிமாறிச் செல்லுதல், திசைதிருப்பப்படுதல், மதிமயங்கிதல் போன்ற அர்த்தங்களை பயன்படுத்தினார் (ஏசாயா. 28: 7). மது அல்லது பீர் போதைப்பொருள் மட்டுமல்லாமல், அன்பினால் மயங்குவதையும் குறிக்கிறது (நீதிமொழிகள் 5: 19-20).

பொறாமை: அதிருப்தி மற்றொருவரின் சிறந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்து வருகின்ற வெறுப்பு மற்றும் வன்கண்; தீங்கிழைக்கும் வெறுப்பு.

எதிர்பார்ப்பு: ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அல்லது கருத்து; எதிர்பார்க்கப்படும் தரநிலை.

கைவிடு: மறுக்க. தினமும் தேவனுடைய வார்த்தைக்கு முன்னுரிமைகளை சீரமைக்கவும், இது அவருடைய விருப்பத்தை நம் விருப்பத்திற்கு மேல் வைப்பதாகும்.

மென்மையான: பொருத்தமானது, பார்வையானது; நியாயமான, மிதமான, சகிப்புத்தன்மை கொண்ட, சட்டத்தின் கடிதத்தில் அடங்காத. ஒரு வழக்கின் உண்மைகளை மனிதாபிமானமாகவும் நியாயமாகவும் பார்க்கும் கருத்தை வெளிப்படுத்துகிறது.

உண்மைத்தன்மை: *டோக்கிமியன்* (Dochemian, கிரேக்கம்). சோதனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. உலோகங்கள் மீது இருந்த அனைத்து அசுத்தங்களையும் அகற்றுவதற்கான செயல்முறையை விவரிக்கப் பயன்படுகிறது.

மகிமைப்படுத்துதல்: பிரதிபலிப்பது, கவரவிப்பது, பாராட்டுவது, மரியாதை அளிப்பது அல்லது மரியாதை கொடுப்பது

இதயம்: *கார்டியா* (Cardia, கிரேக்கம்). ஆசைகள், உணர்வுகள், பாசங்கள், உணர்வுகள், தூண்டுதல்களின் இருக்கை; மனம்.

இருதயம்: *லெபாப்* (Lebab, எபிரேய). மனம், உள் நபர் (விருப்பம், உணர்ச்சிகள்). உள் நபரின் முழு மனநிலையை இந்த வார்த்தை முதன்மையாக விவரிக்கிறது.

உதவியாளர்: *அசார்* (Azar, எபிரேய). உதவ, ஆதரிக்க, ஊக்குவித்தல்; சுற்றியிருப்பது, பாதுகாக்கும், மற்றும் இன்னொருவருக்கு உதவுதல்.

உதவியாளர்: *ஈசர்* (Ezer, எபிரேய). வழங்கப்படும் உதவி அல்லது உதவிக்கு; உதவி செய்யும் நபர்களைக் குறிக்கிறது. ஆதாமின் நிரப்பு உதவியாளராக பெண் உருவாக்கப்பட்டது (ஆதியாகமம் 2:18, 20). தேவன் இஸ்ரேலின் உதவியாளராக (ஓசியா 13: 9). தேவன் இஸ்ரேலின் தலைமை உதவியாளராக (யாத்திராகமம் 18: 4; உபாகமம் 33:7; சங்கீதம் 33:20; 115: 9-11).

உதவியாளர்: உடன் வந்து உதவி செய்பவர், வழிநடத்துபவர் இல்லை.

நீதியில் அறிவுறுத்தப் படுவது: வேதம் நேர்மறையான பயிற்சியை அளிக்கிறது. அறிவுறுத்தல் முதலில் ஒரு குழந்தைக்கு தெய்வீக நடத்தையில் பயிற்சி அளித்தலை குறிப்பிடப்பட்டது; தவறான நடத்தையை வெறுமனே சரி செய்தல் இல்லை

கனிவான: *கிரெஸ்டோஸ்* (Chrestos, கிரேக்கம்). நல்லது செய்ய; மென்மையான, இரக்கமுள்ள, அனுதாபமுள்ள, மனவுருக்கம், மற்றும் கடுமையான, கடினமான, கூர்மையான, கசப்பான அல்லது கொடூரத்திற்கு மாறாக நல்ல இயல்பை காட்டுகிறதை குறிக்கிறது. தார்மீக சிறப்பான யோசனை.

அறிவு: *எபிக்னோசிஸ்* (Epignosis, கிரேக்கம்). அறிவைப் பெறுவதிலும், அதைப் நடைமுறைப்படுத்துவதிலும் முழுமையான பங்கேற்பு.

நீடிய பொறுமை அல்லது பொறுமை: நீண்ட மன நிலையில் இருத்தல், உடனடி கோபத்திற்கு எதிர்; புரிந்துகொள்ளுதலையும் பொறுமையையும் மக்களிடத்தில் நடைமுறைப்படுத்துவது. சூழ்நிலைகளை நாம் சகித்துக்கொள்ள வேண்டும், விசுவாசத்தை விட்டுக் கொடுக்க கூடாது.

அன்பு: *அகாபே* (Agape, கிரேக்கம்). தகுதியற்ற பாவிகளிடம் தேவனுடைய இதயத்தின் இரக்கம். *அகாபே* என்பது தேவனுடைய அன்பை நிரூபிக்கும் வண்ணமாகவே அவருடைய குமாரன் தியாக பலியாக தன்னையே ஒப்புக்கொடுத்து மனிதனுக்கு மன்னிப்பை வழங்கினார். தேவனின் இன்றியமையாத பண்பு, மற்றவர்களின் செயல்களைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களின் நலன்களை நாடுகிறது; இது தேவன் மனிதனுக்கு சிறந்தது என்று நினைப்பதை செய்வதை உள்ளடக்கியது மற்றும் மனிதன் என்ன விரும்புகிறான் என்பதை எடுத்துக் கொள்வதில்லை. *அகாபே* நிபந்தனையற்ற அன்பைத் தேர்வு செய்கிறது.

அன்பு: *பிலியோ* (Philio, கிரேக்கம்). மகிழ்ச்சியைத் தரும் வகையில் ஒருவரை/ஒன்றை மிக்க உணர்ச்சி முனைப்புடன் விரும்புவது; இது *அகாபே* அன்பிலிருந்து வேறுபட்டது மற்றும் மரியாதை, உயர்ந்த மரியாதை மற்றும் மென்மையான பாசம் மற்றும் அதிக உணர்ச்சியை பற்றி பேசுகிறது. நட்பின் அன்பு; அந்த அன்பு ஒருவர் பெறும் இன்பத்தால் தீர்மானிக்கப்படுகிறது. *பிலியோ* நிபந்தனை அன்பு.

தியானம்: அரை சத்தமாக வாசிப்பது அல்லது முனகல், உச்சரிப்பு அல்லது முணுமுணுப்பு ஒலிகள், உரைப்பகுதியுடன் தொடர்புகொள்வதால் அது உங்கள் மனதில் ஊறிப்போகும். ஒரு தேநீர் பை நீரில் ஊறி நீர் திரவத்தை ஊடுருவுகிறது போல, வேதத்தை தியானிக்கும் போது நம் மனதில் ஊடுருவுகிறது. வேதாகம உலகத்தில், தியானம் என்பது ஒரு அமைதியான பயிற்சி அல்ல.

ஊழியர் (பெயர்ச்சொல்): ஒரு வேலைக்காரன் அல்லது பணியாளர்; மேற்பார்வையிடும், நிர்வகிக்கும் மற்றும் நிறைவேற்றும் ஒருவர்.

ஊழியர் (வினைச்சொல்): ஒழுங்குபடுத்த, ஒழுங்குபடுத்தி, ஒழுங்கமைக்க; சேவை செய்ய, இன்னொருவருக்கு சேவை செய்யுங்கள்; தேவனுக்கு ஒரு ஊழியனாக வேலை செய்யுங்கள்.

அநீதியில் மகிழ்ச்சியடைவதில்லை (பாவத்தில்): ஒருவர் தவறு செய்வதை பார்க்கும் பொழுதும் பாவத்தில் விழுவதை பார்க்கும்போதும் நீங்கள் மகிழ்ச்சி அடையமாட்டீர்கள்.

பூரணமானது: *டெலியோ* (Teleo, கிரேக்கம்). முழுமையாக்குதல், இது ஏதோ செயல்பாட்டில் இருப்பதைக் குறிக்கிறது. குறிப்பாக ஒரு முழுமையான முடிவை, நிறைவை, நோக்கம் கொண்ட இலக்கை அடைவதற்கான, ஒரு வேலை அல்லது கடமையை முடிப்பதற்கான அர்த்தத்தை குறிக்கிறது.

முன்னுரிமை: ஒன்று மற்றொன்றுக்கு முன்னால் அல்லது அதற்கு மேல் முன்னுரிமை கொடுப்பது. சரியோ தவறோ அதற்கு பாகுபாடு இல்லை.

வழங்குதல்: *ப்ரோனோயோ* (Pronoio, கிரேக்கம்). கவனமாக சிந்திக்க, சிந்திக்க, கருத்தில் கொள்ள, மரியாதையுடன், முன்கூட்டியே சிந்திக்கும் விதத்தில், வழங்குவதில் வேறு யாரோ ஒருவருக்கு அக்கறை கொள்ளுதல்.

நோக்கம்: ஒரு நோக்கம் அல்லது விரும்பிய முடிவு அல்லது இலக்கு.

எதிர்வினை: ஒரு தூண்டுதலுக்கு அல்லது தூண்டப்படுதலுக்கு பதில் செய்தல், எதிரில் செயல்படல்.

மாம்சத்தில் செயல்படல்: ஒரு கிறிஸ்தவர் தங்கள் சூழ்நிலைக்கு பழைய பாவமான பழக்கத்தில் செயல்படல், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையையும் ஞானத்தையும் நாடாமல் சொந்த பலத்திலும் புரிந்துக்கொள்ளலிலும் எதிர்வினையாற்றுவது.

சத்தியத்தில் மகிழ்ச்சியடைதல்: மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருத்தல்; தேவனின் வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் எது உண்மை என்று மகிழ்ச்சியடைவது.

மனந்திரும்புங்கள்: தீர்க்க; ஒருவரின் பாவங்களுக்கான மனக்கசப்பின் விளைவாக ஒருவரின் வாழ்க்கையை திருத்தியமைப்பது; தேவனுக்கு முன்பாக ஒருவர் என்ன செய்தார் அல்லது செய்யவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுதல். திரும்பி மற்றொரு திசையில் செல்வது; ஒருவரின் மனம், விருப்பம் மற்றும் வாழ்க்கையை மாற்றுதல், இதன் விளைவாக நடத்தையில் மாற்றம் ஏற்படும்; விஷயங்களை வேறு வழியில் செய்தல்.

கண்டித்தல்: நமது விசுவாசம் மற்றும் நடத்தையில் என்ன தவறு அல்லது பாவம் இன்று தேவனுடைய வார்த்தை சுட்டிக்காட்டுதல்.

பதிலளித்தல்: நேர்மறையாக அல்லது சாதகமாக செயல்படுதல்.

அன்பில் பதிலளித்தல்: பரிசுத்தாவியின் வல்லமையிலும் வழி நடத்தப்படுதலிலும், அன்பு, ஞானம் ஆகியவற்றாலும் பதிலளித்தல்.

சரியாகப் பிரித்தல்: தச்சு வேலை, கொத்து வேலை அல்லது வெட்டுதல் போன்றவற்றை நேராக வெட்டுதல், ஒரு துணியை நேராக வெட்டி ஒன்றாக தைத்தல்.

முரட்டுத்தனம்: கடினத்தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது; கடுமையான, கொடூரமான, அசிங்கமான, அநாகரீகமான அல்லது தாக்குதல் முறையில் உள்ள செயல்கள்.

திருப்தி: ரவா (Rava, எபிரேய). தண்ணீர் விடுதல், நனைக்க; ஒருவரை நிறைக்க குடிக்க கொடுத்தல். இது ஒருவருக்கு உண்மையில் மற்றும் அடையாளப்பூர்வமாக பானம் கொடுப்பதைப் குறிக்கிறது (சங்கீதம் 36: 8-9; 65: 10-11). ஒருவர் திருப்தியடைய வேண்டிய அளவு குடிக்க வேண்டும் என்று அர்த்தம் (நீதிமொழிகள் 5:19; 7:18).

பாதுகாப்பு: ஆபத்து அல்லது அச்சுறுத்தலில் இருந்து விடுபட்ட நிலை, ஒருவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற நம்பிக்கை, மற்றும் கணவரின் நலனில் ஒரு மனைவி பாதுகாப்பாக ஓய்வெடுப்பது போல் ஒருவரின் நல்வாழ்வு மற்றொரு தலைமைத்துவத்தால் உறுதி செய்யப்படுகிறது.

உங்கள் மனதை ஆராய்ந்து நிலைப்படுத்துங்கள்: செயலைக் குறிக்கும் கட்டாய வினைச்சொற்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையை குறிக்கிறது. தேடுதல் என்பது தேடுவது மற்றும் கண்டுபிடிக்க முயற்சி செய்வது என்று அர்த்தம். உங்கள் மனதை விருப்பம், பாசம் மற்றும் மனசாட்சிக்கு ஏற்றவாறு அமைப்பது.

முதலில் தேடுங்கள்: செய்வதற்கான கட்டளை மற்றும் ஒருபோதும் நிறுத்தக்கூடாது (மத்தேயு 6:33).

உங்கள் சொந்த வழியைத் தேடுங்கள்: உங்கள் செயல்கள் மற்றவர்களை பாதிக்குமா என்று கவலைப்படாமல், உங்கள் நலன்களுக்கு எது சிறந்தது, பொருத்தமானது மற்றும் ஆர்வமானது என்பதைப் பின்தொடருங்கள். தேவனுடைய மற்றும் துணையின் எந்த அறிவுறுத்தல்களையும் எடுத்துக்கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது

ஆய்வ: கட்டளை வினைச்சொல்; செய்ய மற்றும் தொடர்ந்து செய்வதற்கான ஒரு கட்டளை. வைராக்கியமான விடாமுயற்சியைக் குறிக்கிறது. விடாமுயற்சியுடன், சிறந்ததைச் செய்ய ஒவ்வொரு முயற்சியும் செய்ய, ஆர்வத்துடன் மற்றும் ஆர்வத்துடன் சாதிக்க வேண்டும் ஒரு இலக்கு.

ஒப்படைத்தல்: ஹுபோடாசோ (Hupotaso கிரேக்கம்). ஒரு தன்னார்வ மனப்பான்மையுடன் கொடுத்தல், ஒத்துழைப்பு, அனுமான்ம் பொறுப்பு, மற்றும் ஒரு சுமையை சுமத்தல்.

தீமையை யோசிப்பதில்லை: லோகிசாமை (கிரேக்கம்). ஒரு கணக்கியல் வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, அதாவது ஒருவரின் எண்ணத்தில் விஷயங்களை ஒன்றாக இணைப்பது, கூட்டுவது அல்லது சேர்ப்பது, கணக்கீடுகளுடன் தன்னை ஆக்கிரமித்து கொள்வது.

எந்த நற்கிரியையும் செய்ய தகுதி உள்ளவனாக இருத்தல்: தேவன் அவருடைய சித்தத்தை புரிந்துகொண்டு அவருடைய வார்த்தையின் வேதாகம கொள்கைகளில் நாம் தேரினவர்களாக அதற்குக் கீழ்ப்படிந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

உருமாற்றம்: மெடாமார்போ (Metamorpho, கிரேக்கம்). இதிலிருந்து நாம் மெட்டாமார்போசிஸ் என்ற வார்த்தையைப் பெறுகிறோம். மாற்றுவதற்கு ஒரு கம்பளிப்பூச்சி பட்டாம்பூச்சியாய் மாறுவது போல முற்றிலும் வேறுபட்ட ஒன்றிற்கு மாறுவது.

சத்தியம்: தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது; எது சரி எது தவறு என்பதை தெளிவுபடுத்துகிறது.

வேலைத்திறன்: பொய்மா (poima, கிரேக்கம்). இதிலிருந்துதான் நாம் செய்யுள் என்ற வார்த்தையைப் பெறுகிறோம். ஏதோ ஒன்றை உருவாக்குதல்; ஒரு வேலை, படைப்பு, வேலைத்திறன் அல்லது தலைசிறந்த படைப்பு.

இறுதி குறிப்புகள்

1. Jennifer Wolf, "The Single Parent Statistics Based on Census Data," Very Well Family, last modified May 22, 2018, <https://www.verywellfamily.com/single-parent-census-data2997668>.
2. "Pew Research Social and Demographic Trends," Pew Research Center, modified 12/14/11, www.pewsocialtrends.org.
3. John MacArthur Jr., The MacArthur Study Bible (Nashville, TN: Word Pub., 1997), Genesis 2:18.
4. MacArthur, The MacArthur Study Bible, 2 Timothy 3:16.
5. Spiros Zodhiates, The Complete Word Study Dictionary: New Testament (Chattanooga, TN: AMG Publishers, 2000), 481.
6. Zodhiates, The Complete Word Study Dictionary, #5048.
7. MacArthur, The MacArthur Study Bible, Genesis 2:24.
8. MacArthur, The MacArthur Study Bible, Genesis 2:24.
9. Stephen & Alex Kendrick with Randy Alcorn, The Resolution for Men, ed. Lawrence Kimbrough (Nashville, TN: B&H Publishing, 2011), 115.
10. Warren Baker, The Complete Word Study Dictionary: Old Testament (Chattanooga, TN: AMG Publishers, 2003), 537.
11. Spiros Zodhiates, The Complete Word Study Dictionary: New Testament, (Chattanooga, TN: AMG Publishers, 2000), electronic ed.
12. Zodhiates, The Complete Word Study Dictionary, electronic ed.
13. Thomas D. Lea and Hayne P. Griffin, "1, 2 Timothy, Titus," in The New American Commentary vol. 34, (Nashville: Broadman & Holman Publishers, 2001), 112. 14. Webster's New International Dictionary of the English Language; Second Edition Unabridged; (Springfield, MA: G & C Merriam Company, 1944).

ஆசிரியரைப் பற்றி

ஒரு காலத்தில் பாஸ்டர் கிரேக் காஸ்டர் ஒரு முட்டாள்தான், படிப்பு ஏறாத மாணவர். மூன்றாம் நிலை மதிப்பெண்ணில் வாசிப்பு நிலை கொண்ட ஒரு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி. ஒரு அறிவற்ற கணவன் மற்றும் கொடுமைப்படுத்தும் தந்தை என்று விவரித்ததுண்டு, ஆனால் தேவன் அவருக்காக வேறு திட்டத்தை வைத்திருந்தார். கிரேக்குக்கு பொதுஇடங்களில் பேசு பயம் இருந்தபோதிலும், 1994 இல் தேவன் அவரை முழு நேர ஊழியத்திற்கு அழைத்தார். சரியான கல்வி படிப்பும், கல்லூரி டிகிரியும் இல்லாதபோதும் அவர் விசுவாசத்தோடு ஊழியத்தில் இறங்கினார். 1995இல் ஊழிய அபிஷேகம் பெற்றார், பின்னர் நான்கு புத்தகங்களை எழுதினார்; பலரை சீஷராக்கினார்; நூற்றுக்கணக்கானவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்; எண்ணற்றவர்களை கிறிஸ்துவிடம் நடத்தினார்; அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் திருமணம் மற்றும் பெற்றோருக்குரிய கருத்தரங்குகள், ஆண்களுக்கான கூடுகைகள், போதகர் கருத்தரங்குகள் ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு போதித்திருக்கிறார். இவை அனைத்தும் தேவனுடைய கிருபை மற்றும் வல்லமையினால் மட்டுமே.

கிரேக் 1979 இல் இயேசுவுக்கு தனது வாழ்வை ஒப்புக்கொடுத்த போதிலும், எப்பொழுது இயேசுவிலும் அவருடைய வார்த்தையிலும் அனுதினமும் நிலைத்திருக்க தொடங்கினாரோ, அவரது வாழ்வில் மாற்றம் தொடங்கியது. இயேசு உண்மையிலேயே நம் ஒவ்வொருவருடனும் நெருங்கிய உறவை வைக்க விரும்புகிறார் என்று அவர் ஆணித்தரமாக நம்புகிறார். அவர் இந்த உறவைப் பின்தொடர்ந்து கிறிஸ்துவின் மீது முற்றிலும் சார்ந்து இருப்பதால் அவரது வாழ்க்கை என்றென்றும் மாற்றப்பட்டிருக்கிறது.

ஊக்கமடையுங்கள்

உங்கள் வாழ்விலும் உங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் தேவன் செயல்பட முடியும் என்பதை நம்புவதில் உங்களுக்கு போராட்டம் இருந்தால், பாஸ்டர் கிரேக்கின் சம்பவம் உங்களை ஊக்கப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் கடந்தகால பாவங்கள், கல்வி அறிவு இல்லாமை, கற்பித்தல் அல்லது பேசுவதற்கான பயம் அல்லது கல்வித் தகுதியின் பற்றாக்குறை ஆகியவை தேவனுடைய அழைப்புக்கு கீழ்ப்படிய தடையாகயிருப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். தேவன் உங்களை அவருடைய சீஷராக உருவாக்க விரும்புகிறார், நீங்கள் திருமணமானவர்களாகவோ அல்லது குழந்தைகளை உடையவர்களாகவோ இருந்தால், அவர் உங்களை கவனத்திற்குரிய ஒரு வாழ்க்கை துணைவராகவும் பெற்றோராகவும் உருவாக்க விரும்புகிறார். அவருடைய கிருபை ஆச்சரியமானது மற்றும் எல்லையற்றது. அவர் உங்களை நேசிக்கிறார் மற்றும் உங்கள் மூலம் மகிமைப்பட விரும்புகிறார்.

உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தம்

தேவனுடைய ஏராளமான வாக்குத்தத்தத்திற்காகவும், போசிப்பிற்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். "இயேசு கிறிஸ்துவின் ஊழியகாரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுருவின் வார்த்தைகளான அவருடைய வாக்குத்தத்தங்களை தியானியுங்கள்."

நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் தியானியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கூடவது.

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுவாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. (2 பேதுரு 1: 1-8)

குடும்ப சீஷத்துவ ஊழியத்தைப் பற்றி

குலோபல் டிசைப்பல்ஷிப் மினிஸ்டிரி (குடும்ப சீஷத்துவ ஊழியம்) (FDM என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது) இலக்கை அடைவதற்காக, 1994 இல் இயக்குனர் பாஸ்டர் கிரேக் காஸ்டர் அவர்களால் கிறிஸ்துவின் சரீரத்தை ஆதரிக்கவும், கற்பிக்கவும், பயிற்சியளிக்கவும் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற ஊழியமாகும், FDM-ன் மூலம் பயிற்சி புத்தகங்கள், குறும்படங்கள் மற்றும் இணையதளத்தில் தனிப்பட்ட கல்விக்கான புத்தகங்கள், சிறிய குழுக்கள், வீட்டு-குழு ஆய்வு மற்றும் ஒருவர்- ஒருவரை சீஷராக்குதல் போன்றவற்றை செய்து வருகின்றார்கள். மேலும் அவர்கள் திருமணம், பிள்ளை வளர்ப்பு, இளம் வயதினரைப் புரிந்துகொள்வது மற்றும் திருச்சபையில் சீஷத்துவத்தை திட்டமிடல் போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்கள்.

FDM ஊழியத்தின் தரிசனம் என்னவென்றால், கிறிஸ்தவ திருச்சபைத் தலைவர்களுக்கு, ஆலோசனை வழங்கி, பயிற்றுவித்து மற்றும் அவர்களை தேரினவர்களாக நிறுத்தி, மேலும் அதற்கு தேவையான வேதாகமத்தின் அடிப்படையிலான பயிற்சி புத்தகங்களை வழங்கி அவர்களுடைய திருச்சபைக்கும் குடும்பங்களுக்கும் ஊழியம் செய்யவைப்பதாகும்.

1995 வருடம் முதல், ஆயிரக்கணக்கானோர் திருமணம் மற்றும் பெற்றோருக்கான வகுப்புகளை முடித்துள்ளனர், மேலும் அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூற்றுக்கணக்கான திருச்சபைகள் FDM பயிற்சி புத்தகங்களை உபயோகித்து தங்கள் திருச்சபைக்கு ஊழியம் செய்துள்ளனர். அவர்களுடைய ஊழியமானது FDM. world இன் இணையதளத்திலுள்ள இலவச (பயிற்சிப் புத்தகங்கள்) ஆதாரங்கள் பல குடும்பங்களுக்கு உதவியாக இருக்கிறது.

FDM இன் ஊழியங்கள் ரஷ்யா, உக்ரைன், கியூபா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா சிங்கப்பூர், ஜப்பான் சீனா, மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சர்வதேச அளவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் அறிந்து கொள்ள FDM.World இணையதளத்தைப் பார்க்கவும்.

திருமணம் ஓர் ஊழியம் உறுதியான அஸ்திபாரம்

திருமணம் ஓர் ஊழியம் என்ற புத்தகத் தொடரானது, தேவன் கொடுத்த பாத்திரங்களான கணவன் அல்லது மனைவி உறவில் ஊடுருவி, உங்களுக்கான ஆசீர்வாதங்களை கண்டுபிடிக்க உதவுகிறது மற்றும் உங்கள் துணைக்கு எவ்வாறு ஊழியம் செய்வது என்பதற்கான குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது. வேத வசனங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளால் இந்தத் தொடர் நிரம்பியிருக்கின்றது, சிறந்த முன்மாதிரிகள் இல்லாமல் இருக்கக்கூடிய புதுமணத் தம்பதிகளுக்கு வழிகாட்டுகிறது. ஏற்கனவே உறுதியாக உள்ள திருமணத்தை இன்னும் ஆழமாக்கவும் அல்லது உறவுகளில் காணப்படும் கடினமான சிக்கல்களை கடந்து செல்வதற்கு தேவையான திட்டத்தை வழங்குகிறது. உங்களது வாழ்க்கைத் துணையை தேவனுடைய வழியில் நேசிக்க கற்றுக்கொள்வதன் மூலம் உங்களது திருமணத்தை புதுப்பிக்க வழிநடத்துகிறது.

இந்த ஐந்து தொகுதிகளில் ஒவ்வொன்றும் உறுதியான அஸ்திபாரத்தை நிறுவுவதற்கு முந்தைய பதிப்புகளில் இருந்து உருவாக்கப்பட்டது. உங்கள் குழந்தைக்கு மிகவும் பொருத்தமான புத்தகத்தை தெர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் திருமணத்தின் ஒரேயொரு அம்சத்தை மட்டுமே மேம்படுத்த நீங்கள் முற்படலாம். தொகுதி 1 உடன் தொடங்கி பின்பு வரிசையாக தொடர் பரிந்துரைக்கப்படுகிறது. மற்ற இருந்து படிக்க தொகுதிகளில் தொடங்கினால், வேதாகம அடிப்படை கோட்பாடுகளைத் தவற விடுவதெனினிமித்தமாக உங்களை குழப்பத்திற்கும், விரக்திக்கும் வழிவகுக்கலாம்.

உறுதியான அஸ்திபாரம் (தொகுதி 1)

திருமணத்திற்கான தேவனின் வடிவமைப்பு மற்றும் அதன்நோக்கத்தை புரிந்து கொள்வதன் மூலம், ஆரோக்கியமான தெய்வீக அஸ்திபாரத்தை எவ்வாறு நிறுவுவது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

அன்பு என்றால் என்ன (தொகுதி 2)

தேவனுடைய வழியில் உங்களது துணையை நேசிப்பதற்காக எதுவெல்லாம் தெய்வீக அன்பு மற்றும் எதுவெல்லாம் தெய்வீக அன்பு இல்லை என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.

தனித்துவமான தேவைகள் (தொகுதி 3)

ஒருவருக்குரிய தேவைகளை சந்திக்க தங்கள் துணையுடன் சேர்ந்து எவ்வாறு உழைப்பது என்பதையும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்திக்கொள்வது எவ்வாறு என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்.

சரீரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்தல் (தொகுதி 4)

உங்கள் திருமணத்தில் நெருங்கிய உறவிற்கான தேவனுடைய அழகிய திட்டத்தையும், தேவன் நினைத்த விதத்தில் உங்கள் துணையை எவ்வாறு திருப்திபடுத்துவது என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ளுங்கள்.

தெய்வீக தலைமத்துவம் (தொகுதி 5)

சரியான தலைமத்துவம் வீட்டில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை எவ்வாறு வழங்குகிறது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.



பாஸ்டர் கிரேக் காஸ்டர் அவர்கள் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்களையும் பெண்களையும் சீஷர்களாக உருவாக்கியுள்ளார். குடும்ப சீஷத்துவ ஊழியத்தின் (FDM), நிறுவனராக அவர் பல சீஷத்துவ புத்தகங்களின் ஆக்கியோனாக உள்ளார் மற்றும் அமெரிக்காவிலும், ரஷ்யா, உக்ரைன், கியூபா, மெக்சிகோ, ஆப்பிரிக்கா சிங்கப்பூர், ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் சபைகளில் சீஷத்துவத்தை பற்றி கற்றுக்கொடுத்துள்ளார். கிரேக், FDM மற்றும் கூடுதல் சீஷத்துவ புத்தகங்களுக்கான தகவல்களுக்கு www.FDM.world என்ற இணையதளத்தை அணுகவும்.



